

பகுதி—12.


643
294 53

பதஞ்சலி யோக வெள்தரம்,
வேத ரிஷிகளின் கவிதை,
கிடை முன்னுரை.




சி. சுப்பிரமணிய பாரதி

REV. T. NARAYAN
OCT 540



பாரதி பிரச்சாலயம்,
திருவல்லிக்கேணி,
சென்னை.

R6
N 30



சென்னை

R6
N30

ஹிந்தி பிரசார அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.

பொருள்க்கம்

பதஞ்சலி யோக வெட்டித்தும்.

பொருள்

பக்கம்

1—52

ஸமாதி பாதம்

வேத ரிஷிகளின் கவிதை

முகவுரை	...	53
ரிக்வேதம் பொருள் விளக்கம்...	...	55
“ முன்னுரை	29
“ மொழி பெயர்ப்பு	...	60
தீ அக்னி தேவன்	...	66
மித்ரன்	...	68
உரை	...	69
தீ (அக்னி தேவன்)	...	71
உரை	...	72
உயிர் அல்லது வாடுதேவன்	...	74
அசுவி நெள தேவர் (இந்திரன், சரஸ்வதி)	...	75
முதல் மண்டலம் 6-வது ஸ்ரீத்ரம் (மொழி பெயர்ப்பு)	...	81
“ 5-வது	82
வாக்கு	...	87
ஸரஸ்வதி டுஜை—உண்மைவழி	...	88
தேவவாக்கு—அவதார ஸரஸ்வதி	...	89
ஸரஸ்வதியும் இலக்கியமும்	...	89
மருத் (புயற்காற்று)	...	91
வேதம்	...	97
பாட்டு	...	99
கீதை.		
ஸ்ரீபாரதியாரின் முகவுரை	...	101



ஓம் சக்தி.

பதஞ்சலி யோக ஸுத்ரங்கள்.

முதலாவது
ஸமாதி பாதம்.

ஸுத்ரம் க. இனி யோகம் சொல்லப்படும்.

ஸு. உ. யோகம் என்பது சித்த வருத்திகளை
அடக்குதல்.

வ்யாக்யாநம்: சித்த வருத்திகள் என்பன சித்தத்
தின் இயக்கங்கள். மனம், புத்தி, சித்தம், அஹங்
காரம் என்ற நான்கும் சேர்ந்து மனிதனுக்குள்ளே
அந்தக்கரணம் (உட்கருவி) என்று சொல்லுதல் வே
தாந்த சாஸ்தர முறை. அவையைத்தையும் ஒன்றாக
கிச் சித்தம் என்று சொல்வது யோகசாஸ்தர வழக்கு.
பார்வை யென்னும் தொழிலுக்கு வெளிக்கருவி கண்
ணென்றால் உட்கருவி சித்தம். கேள்விக்குப் புறக்
கருவி செலி; உட்கருவி சித்தம். இப்படியே அனைத்து

திற்குங் கொள்க. எனவே எனது சித்தத்தைத் தவிர எனக்கு உலகம் வேறில்லை. நான் ஒரு யானையைப் பார்க்கும்போது புறத்தே நிற்கும் யானையை நான் பார்க்கவில்லை. அது காரணமாக என் சித்தத் துள் வீழும் யானைச் சித்திரத்தையே நான் நிவேண். எனக்குலகம் எனது சித்தமேயாதலால் என் சித்தம் எனக்கு வசப்படும்போது உலகம் எனக்கு வசமாய் விடும்.

ஸ-அ. ந. அப்போது காண்பவன் தன் வடிவத் தில் நிற்கிறுன்.

வ்யாக்யாநம்: காண்பவன்: ஆத்மா. சித்தச் செயல்களை அடக்கியபோது ஆத்மா தன் நிஜரூபத் தில் இருப்பானென்பது ஸ-அத்ரத்தின் பொருள்.

ஸ-அ. ச. மற்றப் பொழுது வருத்திகளின் வடிவை ஏற்பான்.

வ்யா: ‘மற்றப் பொழுது’ என்றால் சித்த வருத்தி களை அடக்காத போது. ஒருவன் முதலையைப் பற்றி எண் ஞாகையில் அவனுடைய ஆத்மா முதலை வடிவம் பெற்று நிற்கும். “நீ எண் ஞாகை படியே ஆகிறோய்” – “யத் பாவயலி தத் பவலி” என்றும் “மனம் போல் வாழ்ய” என்றும் முன்னோர் சொல்லியிருப்பது எதிர் காலத்தை மாத்திரம் சுட்டுவதன்று. நிகழ் காலத் திலும் உண்மை. எப்போது உன் மனம் எதை நினைக்கிறதோ அப்போது நீ அதுவாகிறோய்.

ஸ. டு. சித்த வந்த்திகள் ஐந்து வகைப்படும். அவற்றுள் சில துண்பமுடையன. சில துண்பமில்லாதன.

வ்யா: அவ்வைந்து வகைகள் எவை யென்பது கீழே கூறப்படும்.

ஸ. கூ. அவை:—ப்ரமாணம்; விபர்யயம்; விகறபம்; நித்திரை; ஸ்மரணை என்பன.

வ்யா: ப்ரமாணம் என்பதற்குத் தமிழில் அளவை என்று பெயர். விபர்யயம் என்பது விபரீத ஞானம்.

ஸ. எ. ப்ரத்யக்ஷம், அனுமானம், ஆகமம் என்பவை ப்ரமாணங்களாம்.

வ்யா: ஜிம்புலன்களால் நேரே அறிதல் ப்ரத்யக்ஷ ப்ரமாணம் அல்லது காட்சியளவை எனப்படும். ஊஹத்தால் அறிவது அனுமானம். அனுபவத்தில் உண்மையென்று காட்டத் தக்கனவாகிய மேலோர் வாய்ச் சோல் ஆகமம் எனப்படும்.

ஸ. அ. விபர்யயம் என்பது போய்யறிவு. ஒரு போருளின் மேய்யான வடிவத்தில் நிலை பேருத்து.

வ்யா: சிப்பியை வெள்ளியாகக் காண்பது போன்ற உணர்வு விபர்யயம் எனப்படும். ஸந்தேஹ் மும் இதனுள் அடங்கும். தூளேனு மனிதனே என்ற போலென்பர்.

ஸ. கூ. விகறபம் என்பது போருளில்லாமல் ஒலியை மாத்திரம் தழுவி நிகழும் உணர்வு.

வ்யா: இந்த ஸுத்ரத்துக்கு போஜ தேவர் தமது ராஜ மார்த்தண்டம் என்னும் உரையில் வ்யாக்யாநம் எழுதுமிடத்திற் பின் வருமாறு சொல்லுகிறோர்:—

“மனிதனுக்கு அறிவே ஸ்வரூபம் என்ற வசனத்தை (விகற்ப ஞானத்துக்கு) த்ருஷ்டாந்தமாகக் காட்டலாம். “மனிதனுக்குக் கம்பளம் உடை” என்பது போல அவ்வாக்கியத்தில் வேற்றுமை யுணர்ச்சி தோன்றும் படி இருக்கிறது. ஆனால் உண்மையில் புருஷனுடைய ‘ரூபம்’ அறிவன்று; புருஷன் தானே அறிவு.”

முயற் கொம்பு; ஆகாயத் தாமரை என்றாற் போலச் சொல்லவில் நின்று பொருளாற்ற உணர்வுகள் விகற்பங்களெனப் படும்.

ஸு. கா. அபாவம் (இன்மை) என்ற உணர்வைச் சார்ந்த வருத்தியே நித்திரையாம்.

வ்யா: அபாவம் என்பது பெளதிக் லோகத்தை விட்ட நிலை. ஒன்றுமில்லாத சூன்யத்தை அபாவம் என்பதாருமூர். நித்திரையில் சித்தம் ஒரு பொருளையுஞ் சாராமல் நிற்கிறதென்பது பொருள்.

ஸு. கக. அனுபவித்த விஷயத்தை நழுவி விடாதிருத்தல் நினைப்பு.

வ்யா: போஜ தேவர் தமது வ்யாக்யாநத்தில் சொல்லுகிறோர்:— “ப்ரமாணம், விபர்யயம், விகற்பம்

இம் முன்றும் விழிப்பிற்குறிய நிலைகள். இவை அனுபவத்தால் கணவிலும் புலப்படுகின்றன. உறக்கம் உணரப் படாத விஷயத்தைப் பற்றியது. ப்ரமாணம், விபர்யயம், விகற்பம், நித்தைரை என்ற நான்கையும் நிமித்தங்களாக உடையது நினைப்பு.' இனி, சித்தவ்ருத்திகளை அடக்கியானால் நெறி சொல்லுகிறார்.

ஸ. கு. பழக்கத்தாலும் பற்றில்லாமையாலும் அவற்றை அடக்கலாம்.

வ்யா:- பழக்கத்துக்கு முதனாலில் “அப்யாஸம்” என்ற சொல்லும், பற்றின்மைக்கு “வைராக்யம்” என்ற சொல்லும் வழங்கப் படுகின்றன. இவற்றின் இலக்கணம் கீழே சொல்லப் படுகிறது.

ஸ. கு. அவற்றுள், ஒரே நிலையில் நிற்க முயலுதல் பழக்கம் எனப்படும்.

ஸ. கச. அம் முயற்சியை நோஞ்காலம் இடையின்றி ஆதரித்தால் அது திடம் பேரும்.

ஸ. கு. பார்த்தனவும் கேட்டனவும் ஆகிய விஷயங்களில் ஆவலற்றேன் அவற்றின் மீது பேறும் வசீகரணத் தன்மைக்கு வைராக்கியம் (பற்றின்மை) என்று பேயர்.

வ்யா:- வைராக்யம் என்ற சொல்லுக்கு விருப்பமில்லாமை என்பது பொருள். உலகத்துப் பொருள்

களினிடத்தே நாம் ஆவலைத் துறந்து விட்டால் அவை நமக்கு வசப் படுகின்றன. ஆவலுள்ள வரை அவற்றுக்கு நாம் வசப் பட்டிருக்கிறோம். “வசீகரணம்” என்றால் வசப்படுத்துதல்.

ஸ- கச. அப்பால் புருஷனை அறிவதால் குணங்களினிடத்திலும் பற்றின்மை உண்டாகிறது.

வ்யா: “குணங்களாவன: ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பவை. இவையே ஜகத்தின் மூலங்கள். இவற்றிலே பற்று விடுவது தான் வைராக்யத்தின் சிகரம். வெளிப் பொருள்களிலே பற்று நீங்கிய போது பரமாத்ம ஞானம் கிடைக்கிறது. அதினின்றும் குணப் பற்றுதல் விடுகிறது.” இனி ஸமாதி லக்ஷணம் சொல்லுகிறார்.

ஸ- கன. விதர்க்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதை என்ற நிகழ்ச்சிகளுடையது “ஸம்ப்ரக்ஞாதம்” என்ற ஸமாதி.

வ்யா: விதர்க்கம் என்பது பொது ஆராய்ச்சி; விசாரம் ஸ-அக்ஷம் வஸ்துக்களைப் பற்றிய ஆராய்ச்சி. அஸ்மிதை என்பது வெறுமே “நான் இருக்கிறேன்” என்ற உணர்ச்சி மாத்திரம் மிஞ்சி நிற்கும் நிலைமை.

ஸமாதியே யோகியின் லக்ஷயம். சித்தத்தை அசைவின்றி ஒரே பொருளில் நிறுத்தி விடுதல் ஸமாதி எனப்படும். இந்த ஸமாதி இரண்டு வகைப் படும்:—ஸம்ப்ரக்ஞாதம், அஸம்ப்ரக்ஞாதம் என.

‘ஸம்பரக்ஞாதம்’—உணர்வுட்பட்டது. ‘அஸம்பரக்ஞாதம்’—உணர்வைக் கடந்தது.

ஒரு பதார்த்தத்தை மற்றெல்லாப் பொருள்களினின்றும் பிரித்து மீட்டுமீட்டும் அதிலேயே தயாநம் செலுத்துவது விதர்க்கே ஸமாதியின் லக்ஷணம்.

தியானம் செலுத்துவதற்குரிய விதயங்கள் இரண்டு வகைப்படும். பிரகிருதியின் தத்துவங்கள் ஒரு வகை. மற்றொன்று புருஷன் (ஆத்மா). பிரக்ருதியின் தத்துவங்களைல்லாம் ஜடம்—உணர்வற்றன. புருஷன் (ஆத்மா) சேதனை—அறிவுடையவன். இவ்விடத்தில் ஸ்வாமி விவேகாநந்தர் பின் வருமாறு எழுதுகிறார்:—

“யோக சாஸ்த்ரத்தில் இந்த அப்சம் ஸாங்க்ய சாஸ்த்ரத்தை ஆதாரமாகவுடையது. அஹங்காரம், புத்தி, மனம் இவற்றுக் கெல்லாம் சித்தமே ஆதாரம். சித்த வஸ்துவிலிருந்தே இவையெல்லாம் பிறக்கின்றன. ப்ரக்ருதியின் சக்திகள் சித்தத்தினுள்ளே புகும்போது அவை எண்ணங்களாக மாறுகின்றன. பிரகிருதி (இயற்கை) ஜடப்பொருள்களாகவும் ஜட சலனங்களாகவும் காணப்படுகிறது. பொருள் வேறு சலனம் வேறாகப் பிரிவுபட்டுத் தெரியாமல், கலந்து நிற்கும் பூர்வ நிலைக்கு அவ்யக்தம் (வ்யக்த மாகாதது) என்று பெயர். படைப்புக்கு முன்பு ஜகத் தெல்லாம் அவ்யக்த நிலையிலிருந்தது. இந்த ஜகத்தைக் கடந்து நிற்பது புருஷன்—இதுவே சைதந்யத்தின் ஸாரம்.

பதார்த்தங்களின் மீது தயாநம் செலுத்துவத

ஞல் யோகஸித்திகள் பிறக்கின்றன. அறிவே சக்தி. அறிவே வித்தி. ஒரு பொருளை நாம் முழு தும் அறிந்து விடுவோமாயின் அது நமக்கு வசப்பட்டுப்போம். பஞ்ச பூதங்களைப் பற்றி த்யானம் செய்யும் போது அவற்றின் மீது அதிகாரம் ஏற்படுகிறது. வெளிப்படையான ஸ்தூல பூதங்களை த்யானத்துக்குரிய பதார்த்தங்களாக வைத்துக்கொண்டு செய்யப்படும் ஸமாதிக்கு ஸவிதர்க்க ஸமாதி என்று பெயர். தர்க்கம் என்பதற்கு சங்கித்தல் என்பது பொருள். சங்கை செய்து, ஆராய்ந்து பார்க்குமிடத்தே பூதங்கள் தம்மிடத்திலுள்ள உண்மைகளை யெல்லாம் யோகிக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. அவன் வசத்திலே ஒப்புவித்து விடுகின்றன. இதே த்பாநத்தில் பூதங்களைக் கால தேசங்களினின்றும் பிரித்து அவற்றின் சயவடினில் த்யானிக்கும்போது அது நிர்விதர்க்க ஸமாதி யெனப்படும். அப்பால் த்யானம் மேற்கூறப்பட்ட நிலையைக் கடந்து தந்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸு-க்ஷம அனுக்களை விஷயமாகக் கொண்டு நிகழுமிடத்தே அதற்கு ஸவிசார ஸமாதி என்று பெயர். இதுவும் கால தேசங்கடந்தால் நிர்விசார ஸமாதியாகும்.

இனி, அடுத்த படி: ஸு-க்ஷமம், ஸ்தூலம் ண்ற இருவகையான பூதங்களையும் விட்டுச் சித்தத்தையே விஷயமாகக் கொண்டு த்யானம் செய்யும் போது ஸாநந்த (ஆனந்த ஸஹிதமான) ஸமாதி ஏற்படுகிறது. சித்தத்தின் குணங்களைக் கூடப் பிரித்துத் தள்ளிவிட்டு அதன் சுத்த வடிவத்தில் த்யானம்

செலுத்தி, மற்றெல்லா வருத்திகளும் மடிந்து, ஸத்வகுண ஸம்பந்தமான அஹங்காரம் மட்டிலும் மிஞ்சி நிற்கும்போது அஃது அஸ்மித ஸமாதி யெனப்படும். இந்நிலை அடைந்தவர்களை முன்னேர் “விதேஹகர்” என்று கூறுவர். அதாவது ஸ்தால தேஹத்துடன் தம்மைச் சேர்த்துக் கொள்ளாதவர். ஆனால் இவர்களும் தம்மை ஸ-அக்ஷம் தேகத்துடன் சேர்த்துப் பாவனை செய்து கொள்வர். இந்த நிலையில் இயற்கை யுடன் கலந்து நிற்போர் “ப்ரக்ருதியர்” என்று கூறப்படுவர். பிரக்ருதியைக் கடந்து செல்வோர் முக்தி யடைகிறார்கள்.

ஸ. கஅ. எல்லாவகைச் சித்த வருத்திகளையும் அழித்துப் பழகுவதனால் மற்றொரு ஸமாதி உண்டாகிறது. இதில் ஸம்ஸ்காரங்கள் மாத்திரமே மிஞ்சி நிற்கின்றன.

வ்யா: ‘இதுவே உணர்வைக் கடந்து நிற்பதாகிய அஸம்ப்ரக்ஞாத ஸமாதி. இதி விருந்து தான் முக்தி விளைகிறது. மேலே கூறப்பட்ட ஸம்ப்ரக்ஞாத ஸமாதி முக்திக்கும் வழி காட்டுவதன்று. அதிவிருந்து வித்திகள் ஜனிக்கும். ஒருவன் எல்லா வித்திகளும் பெற்ற பிறகு கூட மறுபடி நழுவி வீழ்ச்சி பெறக் கூடு மென்று பெரியோர் சொல்லுகிறார்கள். ஆத்மா (புருஷன்) ப்ரக்ருதியைக் கடந்து செல்லவேண்டும். இந்த நிலை பெறுதல் மிகவும் தூர்லபம். இதனைப் பெறும் உபாயம் பின்

வருமாறு. சித்தத்தை விஷயமாக நிறுத்திக் கொள். ஏதேனும் எண்ணம் உள்ளே புகும்போது அதை உடனே வெட்டிவிடு. சித்தத்தில் யாதொரு எண்ண மும் நிகழாமல் அதைப் பாழாக்கிவிடு. இது செய்யும் திறமை ஒருவனுக்கு வருமாயின் உடனே முக்கு உண்டாய்விடும்” என்று விவேகாநந்தர் சொல்லுகிறார்.

இந்த ஸமாதியில் ஸம்ஸ்காரங்கள் மிஞ்சி நிற்கு மென்று பதஞ்ஜலி முனிவர் சொல்லுகிறார். ஆனால் இந்த ஸமாதி முதிர்ச்சி பெறும்போது ஸம்ஸ்காரங்கள் தாமாகவே நசித்து விடுமென்று விவேகாநந்தர் கருதுகிறார். அது பற்றியே விவேகாநந்தர் இதனை முக்கியில் உடனே கொண்டு சேர்க்கும் படி யென்று பேசி யிருக்கிறார்.

“ஸம்ஸ்காரங்கள் என்பன சித்த வருத்திகளின் விதைகள். நம்முடைய சித்தத்தில் தோன்றி மறையும் எண்ணங்கள் அப்படியே அழிந்து போக வில்லை. தத்தம் விதைகளை மிச்சம் வைத்து விட்டுப் போகின்றன. இந்த விதைகளையும் அழித்தாலன் றிப் பரிபூர்ண விடுதலை தோன்றாது. கெட்ட விதைகளை மாத்திரமே யன்றி நல்ல விதைகளையும் அழித்து விடவேண்டும். அப்போது ஆத்மா தனது ஸ்வரூபத்தை அறிவான். தான் நித்ய ஒளி யுடையவனென்றும், எல்லாம் அறிபவனென்றும், ஸர்வ சக்தி யுடையவனென்றும் தெரிந்து கொள்வான். தனைத் தானே தளைகளால் கட்டி யிருந்த தெல்லாம் ஒருவித மாயத் தோற்றமே யல்லாமல் யதார்த்தத்தில் தனக்கு எக்

காலத்திலும் எவ்விதமான தளையேனும் துன்ப மேனும் இருந்த தில்லை யென்று தெரிந்து கொள்வான். அப்போது அவன் கட்டளை யிட்ட செய்கை களைல்லாம் நிறை வேறும். அவன் விரும்புவதில்லை; ப்ரார்த்தனை செய்வதில்லை. அவனுக்கு நிகழும் ஸங்கற்பங்கள் தாமே நிறை வேறும்.” என்கிறார்.

ஸ-அ கக:— விதேஹ யோகிகளுக்கும் ப்ரக்ருதி லயர்களுக்கும் இந்த யோகம் உலகத் தோற்றத்தை விளைவிக்கும்.

வ்யா: உடம்பிலே நாம் கட்டுப் பட்டிருக்கிறோ மென்ற அற்ப சிந்தையைக் கடந்தவர்கள் விதேஹ யோகிகள்.

இயற்கையுடன் ஒன்று பட்டவர்கள் ப்ரக்ருதி லயர். இவ்விருவரும் ஸமாதி யாகிய சலன மற்ற நிலையில் உணர்வற்ற பதவி யடைந்த ஸமயத்திலும் அவர்களுக்கு உலகத் தோற்றம் தென்படாதிராது. தென்படத் தான் செய்யும். இந்திர ஜாலம் கண் டிருப்போன் தன்னை அதில் உடம்படுத்தாதவாறு போல அவர்கள் தம்மை உலகத்தின் மாறு படு தோற்றங்களுடன் உடம்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

ஸ-அ உ-ஓ:- (சத்த மோனம் வேண்டுகிற) மற்றவர்களுக்கு அந்த யோகம் சிரத்தை, வீரயம், ஸ்மருதி (நினைப்பு), ஸமாதி, உணர்வு இவற்றின் வழியே பிறக்கிறது.

வ்யா: ஸ்மருதி என்பது சித்தத்தை தயாநத்தி னின்றும் நழுவவிடா திருத்தல். “உணர்” வென்றது மெய்யறிவு. ஸமாதி யென்பது ஸம்பூர்ண அமைதி. சிரத்தை யென்பது விடாத நம்பிக்கை. அதினின் றும் ஊக்க முண்டாகிறது. ஊக்கத்திலிருந்து நழுவத ஏற்ற சிந்தை பிறக்கிறது. அதிலிருந்து சித்தத் தெளிவு பிறக்கிறது. அது மெய்யறிவைத் தருகிறது. இவற்றை ஸாதிப்போர் உலகத் தோற் றத்தைக் கடந்து மஹா மோன நிலை பெற வல்லோ ராவர்.

ஸ-அ. உக:— தீவ்ர வேக முடையவர்களுக்கு ஸமாதி யிகவும் விரைவாகக் கை கூடுகிறது.

மதுரை நாராயணய்யர் மொழி பெயர்ப்பில் இந்த ஸ-அத்ரத்துக்குப் பின் குறிப்புச் சேர்க்கப் பட்டிருக்கிறது:— “யோகிகள் ஒன்பது விதப் படிகளில் உள்ளவர்கள். உபாயங்கள், வைராக்கியங்கள் தாரதம்யங்களினால் அப்படிகள் ஏற்படுகின்றன. உபாயம் மூன்று விதம்:—மருது, மத்யம், அதிமாத்ரை. வைராக்யமும் மூன்று விதம். அதிமர்த்ரையான உபாயம், அதிமாத்ரையான வைராக்யம் இவை யிரண்டும் கூடிய யோகிக்கு இந்த ஸ-அத்ரத்தில் சொல்லிய ப்ரகாரம் ஸமாதி ஸமீபத்தி இருள்ளது.”

ஸ-அ. உட:—அதிலும், மெதுவாகவேணும், மத்ய வேகமாகவேணும், அதி தீவ்ர வேகமாகவேணும் சேல்

வதற்குத் தக்கபடி (பயன்களிலும்) பேதங்களுண்டா கின்றன.

இதன் பொருள் அடுத்த ஸ-மத்ரத்தின் கீழே காட்டப்பட்டது.

ஸ-ம. உங்:—அன்றிக் கடவுளை வழிபடுதலாலும்.

வழிபடுதலாவது பரிபூர்ண பக்தி செலுத்துதல். இஃதே அந்த ஸமாதி யெய்துவதற்குச் சிறந்த வழி. பக்தியே பரம ஸாதனம். “அகண்ட ஜகத்” துக்கும் ஆத்மா தெய்வம் என்று வேதம் சொல்லுகிறது.

அகண்ட ஜகத் ரூபமே பரப்ரஹ்மம்.

“அண்ட பஹிரண்டமுமடங்க வொரு நிறை வாகி யானந்தமான பரமே” என்று தாயுமானவர் சொல்லுகிறார்.

இந்த உலகம் உடம்பு; ஈசன் இதனுயிர்.

இந்த உலகமே தெய்வம்.

இந்த உலகம் எல்லை யில்லாதது.

திக்கும், காலமும் எல்லையில்லாதன. வஸ்து அநந்தம், ஸ்தூலம், ஸ-முக்குமம் என்பன வஸ்து பேதங்களல்ல. ரூப பேதங்கள்.

புராதன யோகிகள் ஈசனைப் புருஷாகாரமாக வணங்கி வந்தனர். ஸர்வத்திலும் ஈசனைப் பூஜித்தல் வேதாந்த யோகம்.

“�சனை வணங்கி வழி படுவதனாலும்” அந்த “அஸப்மரக்ஞாத ஸபாதி” என்ற கைவல்ய நிலை கிடைக்கு மென்று மூலம் சொல்லுகிறது.

ஈசன் என்பது எவ்விதப் பொருள் ?

சொல்லத் தகாதது. வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதது.

எங்ஙனம் உபாஸீன செய்யத் தக்கது—?

அதன் குணங்களால்.

அதன் குணங்களில் முக்யமானவை எவை ?

எல்லையில்லாமை; ஸர்வ ரூபியாதல்; ரூபமில்லாமை; காலமில்லாமை; காலமாதல்; முதலியன.

“ஸர்வ சக்தி” என்பது ஈச்வர சக்தியின் “ஸித் தாந்த” நாமம். (அதாவது) ‘சக்தி’ என்பது கடவுளுக்கு ஸரியான [“ஸயந்திபிடிக்கு”] ஆன நாமம்.

[பக்தியினால் அஸம்ப்ரக்ஞாத ஸமாதி ஸித்தியாகு மென்று மூலம் சொல்லுகிறது.]

பூர்விக பக்திமான்கள் பெரும்பாலும் சிலை களுக்கை பக்தி செலுத்தி வந்தனர்.

எந்த ரூபமாக பகவானை உபாஸீன செய்கிறோ மோ அவன் அந்த ரூபமாக நமக்குக் கருணை செய்கிறேனன்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனிலும், உபாஸீனியின் ரூபம் ப்ரதானமன்று. பக்தியின் உறுதி ப்ரதானம்.

இந்த உலகத்தைக் காப்பது தெய்வம்.

இந்த உலகம் இருக்கிறது;

- எனவே இஃதாரு சக்தியால் காக்கப்படுகிறது. இவ்வுலகம் அசைகிறது.

ஆதலால் ஒரு சக்தி இதை அசைக்கிறது.

அந்த சக்திக்குக் கடவுளைன்று பெயர் சொல்லுகிறோம்.

அதனை வழிபடுதலாவது நம்புதல்:—எப்போ
தும் நம்பி யிருத்தல்.

எப்போதும், எப்போதும், எப்போதிலும், எதி
லும், எங்கும் நம்மைக் கடவுள் காக்கு மென்ற நம்
பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.

அந்த பக்தியால் பெரிய விடுதலை அடையப்படும்.
அப்போது மனதின் வஞ்சனைகளைல்லாம் தீர்ந்து
போய்விடும். நமக்குத் தீங்கு நேரக்கூடுமென்று
கற்பனை செய்கிற,—அல்லது ஸ்ரீசனை செய்கிற;
அல்லது சொல்கிற; பொருள் நமக்கு வெளியே நிற்ப
தாயினும் நம் உள்ளே நிற்பதாயினும் அதன்
பெயரே மாயை.

அதை எரித்துத் தீரவேண்டும்.

இதாவாகிய ஸ்ரீராமன் அவனுடைய மக்களாகிய
ஜீவர்களுக்கு இந்த லோகத்தில் மாயையைச் சுடு
வதையே தொழிலாக வசூத்துக் கொடுத்திருக்கிறோன்.

பரமகிவன் த்ரிபுரத்தை எரித்தான்.

இன்னுமொரு த்ரிபுரம் தோன்றிற்று.

அதை மறுபடி எரித்தார்.

வேறொரு த்ரிபுரம் ஜனித்தது.

பரமகிவன் அதைச் சுட்டான்.

மற்றொரு த்ரிபுரம் உண்டாயிற்று.

அப்படியே இன்று வரையும் நடந்துகொண்டு
வருகிறது.

மாயையாவது யாதெனில்:—

ஸர்வ மங்களமாகிய ஐகத்தில் ஜீவன் தன் கற்பனை
சக்தியால் ஏற்படுத்திக்கொள்ளும் தீமை.

இது பூர்வத்தில் சங்கராசார்யர் சொன்ன வகை ணத்துக்கு பேதப்பட்டது. மாயையைத் தவிர ஜகத்தேயில்லை யென்று சங்கராசார்யர் சொன்னார். ஸ்ரவ மங்களாகாரமான ஜகத்தில் ஜீவன் கற்பணியால் செய்து கொள்ளும் திமையே மாயையென்று நாம் சொல்லுகிறோம்.

இந்த மாயை என்ற ராக்ஷஸியின் வயிற்றில் கவலை, துன்பம், பயம், கஷ்டம், நோய், மரணம், முதலை அஸூர ஜாதிகள் தோன்றி ஜீவகுலம் என்கிற பயிரை அழிக்கின்றன.

இந்த மாயை ஸ்ரவ ஜீவகோடிகளுக்கும் பொது.

இந்த மாயையைத் தொலைப்பதற்கு பக்தியே உபாயம்.

[மதுரை நாராயணப்யர் எழுதிய யோகஸ-மத்ர உரையில் பின்வருமாறு சொல்லப்படுகிறது:—“வேறு வ்யாபாரமின்றி பக்தியினால் மாத்திரம் இச்சமாதி லாபம் வித்திக்கும். பக்தி என்பது மனம், மொழி, மெய்களால் நிகழ்வது. பக்தியினால் மாத்திரம் என் பதற்கு பகவத்கீதை கூ-ஆம் அத்யாயம், ११-ஆம் கலோகம் பார்க்க.]

ஸ்ரீ பகவத்கீதை—கூ—११. பின்வருமாறு.

அந்யாஸ் சிந்தயங்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக கோமம் வஹாம்யஹம்.

‘அன-நய: சிந்தயந்தோ மா யே ஜநா: பர்யுபாஸதே ।

தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக கோமம் வஹாம்யஹம் ॥’

இதன் பொருள் யாதெனில்:—

“ மாறுதலின்றி யெனை மனத்திடைக் கொண்டு
போற்றுவார் யாரே ? — அம் மக்கள்
தீரா யோகத் திருப்பாரவர் தம்
நன்மையும் யோகமும் நானே வழிப்பேன் ”

என்று பகவான் சொல்லுகிறார்.

இனிப் பின்வரும் குறிப்புகள் ஸ்வாமி விவேகா
நந்தரின் இங்கிலிஷ் ஹகையை ஆதாரமாக உடையன :—

[“பல அம்சங்களில் யோகசாஸ்த்ரமும் ஸாங்கிய
மும் அபிப்ராயக் கலப்புடையனவாக இருப்பிலும்,
ஈசன் ஒருவன் உள்ள என்ற விஷயத்தில் அவ்விரண்டு
சாஸ்த்ரங்களும் தம்முள்ளே மூரண்படுகின்றன.
ஸாங்கிய சாஸ்த்ரப் படி ஈசனைன்ற வஸ்துவே
மில்லை. ஸாங்கியர்களுடைய வாதம் பின் வருமாறு :—

இந்த ஜிகத்துக்கு ஈசனென்றுவனிருப்பது ஸாத்ய
மில்லை. ஏனென்றால் : ஈசனென்றுவனிருந்தால் அவனே
ராத்மாவாகவே இருக்க வேண்டும். ஆத்மாவானால்
அது கட்டுப் பட்டேனும் விடுதலை பெற்றேனும்
இரண்டிலான்றுக இருத்தல் வேண்டும். கட்டுப்
பட்டதாயின் அதற்குப் படைத்தல் முதலிய திறமை
கள் இரா.

ஐகத்திலே கட்டுண்ட அடிமையால் அதனை ஆக்க
வும், ஆளவும், அழிக்கவும் இயலுமோ ?

அங்கனமின்றி, ஈசன் விடுதலை பெற்ற ஆத்மா
வாக இருக்கக் கூடுமெனில் அதுவும் ஸாத்ய மில்லை.
ஏன் ? விடுதலை பெற்ற ஆத்மா எதையுமே விரும்
பாது. அதனுள்ளத்தில் ஸங்கற்பங்கள் எழுமாட்டா.
ப. யோ. २

ஆகவே அவ்வித ஆத்மாவுக்கும் சிருஷ்டி முதலிய தொழில்களுக்கும் ஸம்பந்தம் ஸாத்ய மில்லை.

மேலும், ஸாங்க்ய சாஸ்த்ரத்தின் கொள்கைப் படி, ஈசனெனருவனிருக்க வேண்டிய அவசியமே, யில்லை. பிரக்ருதியே போதும். ப்ரக்ருதியின் சக்தி களாலேயே சிருஷ்டி முதலிய தொழில்கள் நடை பெறுகின்றன. வீணுக ஒரு கடவுளைதற்கு? என் கிறூர்கள்.

ஆனால் பரிபூர்ண வித்தி பெறப் போகும் தரு னத்தில் முழுத் துறவில்லாமையால் பின்னடைந்து போய் பிரக்ருதியிலே ஸயித்திருந்து அப் பிரக்ருதிக் குத் தலைவர்களாக வெளிப்படும் ஜீவர்கள் பலரிருப்ப தாக ஸாங்க்ய சாஸ்த்ரம் சொல்லுகிறது. நாமனை வரும் அவ்விதமான தேவர்களாகலா மென்றும் வேதங்களிலே சொல்லப் பட்ட ஈசன் இந்த இந்த தைச் சேர்ந்தவனே யென்றும் ஸாங்க்யர்கள் சொல்லு கிறூர்கள்.

இந்த ப்ரக்ருதியர்களுக்கு மேலே ஒருவன் நித்யனாகவும் ஆநந்தமயனாகவும் இருந்து சிருஷ்டி முதலிய தொழில்கள் செய்வதாக ஸாங்க்யர்கள் அங்கீரம் செய்வதில்லை. இனி, யோக சாஸ்த்ரத்தி லோ எனில்: —

“ ஈசனிருப்பதாகவே வித்தாந்தம். மற்ற எல்லா ஆத்மாக்களினின்றும் பிரிந்த இயல் புடையவனுகிய ஒரு தனி ஆத்மா எப்போதும் நித்யனாகவும் முக்தனாகவும் ஸர்வக்ஞனாகவும் இருந்து இவ்வுலகத்தின் தலைமை செலுத்துவதாக யோக சாஸ்த்ரம் சொல்லுகிறது.

இந்த ஈசன் படைத்தவன்; சிவன், விஷ்ணு, யேஹோவோ அல்லது அல்லா. படைத்தோன் காப் பானென்று சொல்லி வாழ்க்கையின் எல்லாவிதமான பொறுப்புக்களையும் அவனுடைய திருவடிக்கு ஸமர்ப் பணங்கு செய்து கர்மபந்தமின்றி விடுதலை பெறுவதே கைவல்ய முக்தி. இந்த ஈசனுடைய பக்தியை விட்ட போது நரகம்; இதைக் கைக்கொண்ட போது முக்தி.

இவனே ஸர்வமும் என்பது வேதாந்த ஸமரஸக் கொள்கை.

ஸ. உ. கவுலைகளாலும், செய்கைப் பயன் களாலும், விருப்பங்ளாலும் தீண்டப் படாத தோரு விசேஷ புருஷன் ஈசவரன்.

ஸர்வ புருஷன் என்று கூறுவதே பொருந்தும். ஈசனை வேறுயிர்களினினிறும் தனி உயிராகப் பிரிக்கும் போது ஈசனுடைய உண்மையே வாதத்துக் கிடமாகிறது. ‘ஸர்வ மிதம் ப்ரஹ்ம’—தோன்றுகின்ற இவ்வுலகனைத்தும் கடவுள்—என்போமாயின் நாஸ்தி கர் கூட நமது ஸ்தானத்தை அசைக்க முடியாது. நாஸ்திகன் ப்ரக்ருதி யென்பதும்; சைவன் சிவனென் பதும்; மஹமதியன் அல்லா என்பதும்-இரே பதார்த்தம்; “ஜகத்தின் காரணப் பொருள்.”

அதனை நாஸ்திகர் ஜடமென்று வாதிடுகிறார்கள். ஆனால் அதற்குள்ளே சக்தியும் ஜீவனும் அமைஞ்சிருக்கின்றன என்பதை நாஸ்திகர் மறுக்கவழியில்லை.

ப்ரக்ருதி ஜடமென்று நாஸ்திகன் கூறவாம், ஆனால் நான் ஜடமில்லை. அந்த நாஸ்திகனும் ஜட மில்லை. எங்களுக்குள் விளங்கும் சைதந்யத்தை ஜடத்தின் குணபேத மென்று நாஸ்திகன் சொல்லிய போதிலும் அது சைதந்யமே யில்லை யென்றாலும் ஜடத்தின் இதர ஜனங்களுக்கும் இந்தச் சைதந்ய சக்திக்கும் அபாரமான பேதமில்லை யென்றாலும் நாஸ்திகன் சொல்ல முடியாது.

அது எப்படியானாலும் ஜடம், சித் இரண்டும் சேர்ந்தது வஸ்து. இதை நாஸ்திகன் மறுக்க முடியாது.

அந்த வஸ்துவையே வேதம் “தெய்வம்” அல்லது “கடவுள்” என்கிறது. எனவே இந்தக் கடவுளில்லை பென்று சொல்ல நாஸ்திகனுல் ஸாத்யப் படாது.

ஆனால் பதஞ்சலி சொல்லுகிற ஈசுவரனை ஸாங்க யர்கள் மறுப்பது மட்டுமேயன்றி வேதாந்த சாஸ்த்ர மும் மறுக்கத் தான் செய்கிறது. இதைப் பற்றி மற்ற ஒரு செய்யுட் ப்ரபந்தத்தில் நான் எழுதியிருக்கும் பாட்டொன்றை இங்கு எடுத்துக் காட்டுகிறேன்:—

“சொல்லடா ஹரியென்ற கடவுளென்கே,

சொல்லென்று ஹரிரணியன் தான் உறுமிக் கேட்க,
நல்ல தொரு மகன் சொல்வான்:—‘தூணி லூளான்
நாராயணன் துரும்பிலூள்ளா’ என்றான்.

வல்லமை சேர் கடவுளிலா அனுவொன்றில்லை,
மஹா சக்தி பில்லாத வஸ்து வில்லை,

அல்லவில்லை, அல்லவில்லை, அல்லவில்லை,
அனைத்துமே தெய்வ மென்று வல்லாலுண்டோ?"

எல்லாம் பரமாத்மாவே என்பதை விட்டுப் பதஞ் சலி மற்ற உயிர்களினின்றும் பிரிந்த தனிப் புருஷ ணே ஈசவரனென்று கூறியிருத்தல் அனுபவத்துக் கும் யுக்திக்கும் பொருந்தாது.

ஸ-ஏ. உஞ். எல்லாவற்றையும் அறியும் அறிவின் வேர் (ஈசனிடம்) நிரதிசயமானது.

இந்த ஸ-ஏ.த்தில் “நிரதிசயம்” என்ற பதம் “தனக்கு மேல் பிறிதொன்றில்லாதது” என்று பொருள்படுவது. “மற்ற ஆத்மாக்களிடம் வித்து வடிவமாகக் காணப்படும் ஸர்வக்ஞுத் தன்மை அவனிடம் எல்லையற்றதாக விளங்குகிறது.” என விவேகாநந்தர் இந்த ஸ-ஏ.த்துக்குப் பொருள் சொல்லுகிறார். “அவரிடத்தில் (ஈசவரனிடத்தில்) எல்லாவற்றையும் அறியும் சக்தியானது உயர்வர உயர்வு பெற்றது.” என்று மதுரை நாராயணயர் அந்த மெழுதியிருக்கிறார்.

[பின்வரும் வினோதமான குறிப்புக்கள் மதுரை நாராயணயர் வ்யாக்யானத்தில் காணப்படுகின்றன:-

அவருடைய ஸ்ரஷ்டியினால் அவருக்கு யாதொரு ப்ரயோஜநமுமில்லை. ப்ராணிகளின் ப்ரயோஜநம் உண்டாகிறது. ப்ராணிகளுக்கு ஞானதர் மங்களை உபதேசிப்பதனால் கல்பம், ப்ரளையம், மஹாப்ரளையம் இவைகளில் ஏற்படும் ஜனனமரணங்களில்

னின்று ப்ராணிகள் கரையேறும்படி செய்வது தான் ஈசவரன் அடையும் ப்ரயோஜநம். இவ்விதமே, பஞ்ச கிகாசார்யர் அடியில் வருமாறு சொல்லியிருக்கிறார்.

“ஆதி வித்வான் (கபிலர்) சுத்த ஸாத்விக சித்தத்தை நீர்மித்து, அதன் மூலமாகக் கருணையால் ஜிஞ்ஞாஸா (அறிவை விரும்புவோன்) ஆகிய ஆஸாரி என்பாருக்கு ஸாங்க்ய சாஸ்த்ரத்தை உபதேசித்தார். கபிலர் மஹா விஷ்ணுவின் அவதாரமாகையால், ஈசவரன் ப்ராக்ருத சரீரமில்லாதவராகையால், சுத்த சித்தத்தை நிர்மித்துக் கொண்டாரென்று சொல்லியிருக்கிறது.....]

[அடியிற்கண்ட முக்பமான அம்சங்களும் ஷ்டாநாராயணயர் வ்யாக்யானத்தினின்றும் எடுத்தெழுதப்படுகின்றன:—

இவ்விதமே வாயு புராணம்:—எல்லாவற்றையும் அறியுங் தன்மை; என்றாங் திருப்தியுடனிருத்தல்; அநாதியான ஞானம், ஸ்வதந்த்ரம், குறைவில்லாதசக்தி, அநந்த சக்தி இவ்வாறும் ஈசவர அங்கங்கள் என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். ஞானம், வைஶாக்மி, ஜிசவர்யம், தபஸ், ஸத்யம், கஷ்மை, தைர்யம், ஜகத்தை சிருஷ்டி செய்யும் சக்தி, ஆத்ம ஸ்வரூப ஞானம், எல்லாவற்றுக்கும் அதிஷ்டானமாக இருத்தல் என்ற பத்து குணங்கள் எப்பொழுதும் அழிவில்லாமல் ஈசவரனிடம் இருக்கின்றன. இத்தன்மையான குணங்களை உடையவரானால் துக்கம் நிறைந்த இந்த லோகத்தை ஈசவரன் ஸ்ருஷ்டித்

திருக்கமாட்டாரென்ற ஆகோஷபத்துக்கு ஸமாதானம்:—பரம ச்ரேயல்கரமான கைவல்யத்தை ப்ராணிகள் அடையும் பொருட்டு ஸாக, துக்கங்களை ஏற்படுத்தி அவைகளின் அனுபவங்களினால் ப்ராணிகள் மனம் சுத்தியாகி, ஞானம் உண்டாகி, ப்ரக்ருதி—புருஷ விவேகம் உண்டாகிறது. அதனால் கைவல்யம் வித்தியாகிறது. இது ஈச்வர நுடைய பரம காருண்யத்தைக் காட்டுகிறது.....முதல் குரு..... யோகிகளின் குருபரம்பரையில் ஈச்வரன்; ஹிரண்ய கர்ப்பன்.”

மேலே விவேகா நந்தரின் கருத்தைச் சொல்லுகிறேன்.

வான வெளியிலே வரம்புள்ள ஓர் ப்ரதே சத்தை (இடப் பரப்பை) கீ சிந்திப்பாயானால் அதற்கப்பாலும் வெளியுண்டென்ற சிந்தனை உனக்குண்டாகிறது. இப்படிப் போகப் போக நீ எத்தனை பெரிய வட்டம் போட்டாலும் அதற்கப்பால் எல்லையற்ற திசை வெளி யிருக்கிறது. காலத்தைப் பற்றி நினைக்கும் போதும் இப்படியே தான் நடக்கிறது. ஒரு கூணப் பொழுதைப் பற்றி எண் ஊம் பொழுதே காலம் நித்யமானது என்ற எண்ணம் உடன் தோன்றுகிறது. அறிவு விஷயத்திலும் இங்கனமே தான். மனிசனிடத்தே அறிவு ஒரு வித்தாக இருக்கிறது. ஆனால் அதிலிருந்து எல்லையற்ற அறி வொன்றிருப்பதாக ஊஹிக்கப் படுகிறது. இந்த “எல்லையற்ற அறிவை” யே யோகிகள் ஈசனனென் கிறுர்கள். இவ்விஷயத்தைப் பற்றி மேலே (முதற்

பாதம்) முப்பத் தெட்டாம் ஸ-முத்ர உரையில் விரி வாகப் பேசவோம். அங்கு காண்க.

ஸ-அ. உச. அவன் காலத்தால் வரை யறுக்கப் படாதவ ணதலால் அதிபூர்வமான குருக்களுக்குங் கூட அவனே குரு.

வ்யா: ஈசனே புராதன குரு என்கிறார். ஸர்வ ஞானத்துக்கும் உத்பத்தி ஸ்தானம் பகவானே யென் பது கருத்து.

ஸ-அ. உ. அவனுடைய வாசகம் ப்ரணவம்.

“ஓம்” என்பது ப்ரணவ மந்த்ரம். ப்ரணவமே பகவானுடைய முக்ய நாமம். ஓம் என்பது மூல மந்த்ரம். இந்த மந்த்ரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்லுகின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமை யானது என்ற பொருளைத் தருவது. ஓம் என்ற பதம் ‘ஆம்’ என்று ஸம்மதியைக் குறிப்பது. மஹா கணபதியே இந்த மந்த்ரத்தின் அதிஷ்டான தேவதை. சிருஷ்டி அடையாளம்.

ஸ-அ. உ. அதன் பொருளை பாவனை செய்வதே அதனை ஐபித்தல்.

எல்லை யற்ற அறிவுக் கடலென்ற பொருளை த்யாநம் செய்ய வேண்டும். அதுவே ஜபம். பொருளை பாவனை செய்யாமல் வெறுமே சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அதிகப் பயன் தர மாட்டா தென்பது பதஞ்சவி மஹர்ஷியின் மதம்.

ஸர்வ வ்யாபியான பரமாத்மாவை மனதால் த்யாநஞ் செய்வது மிகவும் சிரமம். வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பரம் பொருளை நாம் எங்கனம் த்யாநம் செய்வோம்?

எல்லையற்ற மங்கள மயமான ஞானக் கடல், எங்கும் நிறைந்த பராசக்தி, எல்லாப் பொருள்களி லும் தொழில் புரியும் சுடர்ப் பொருள், யாது மாவது, பரம சக்தி, அகண்ட சைதந்யம், அகண்ட ஸெளாந்தர்யம், பரம ஜ்யோதி, மஹா மோனம்,— என்று பலவிதமாக மனம் சொற்களை வழங்குகிறது. எனிலும் அப் பொருளைப் பற்றிக் கொள்ளுதல் மனத்துக்கு வழக்கப் படவில்லை. ஸர்வ சக்தியாகிய பரமாத்மா என்ற வஸ்துவை அர்த்த மய மாக த்யாநம் செய்தா லன்றி வெறுமே நாமஸ்மரணம் அதிகப்பயன் படா தென்று பதஞ்ஜலியார் சொல்வது ஒருவாறு மெய்யே யென்று கருது வதற்குப் பல காரணங்கள் காட்டலாம்.

ஆனால் சுசனுடைய நாமஸ்மரணத்தைக் காட்டி லும் ஷதி ஞானம் உண்டாவதற்கே வேறு வழி யிருப்ப தாகத் தோன்றவில்லை. பகவந் நாமஸ்மரணமே தாரக மென்ற பக்தர்களுடையீ கொள்கையையே நான் உண்மையாகக் கருதுகிறேன்.

நாம் நம்புகிறேம்.

“நீ என்னைக் கொலை செய்தாலும் (தெய்வமே) நான் உண்ணைப் பின்னும் நம்புவேன்” என்ற வாக்யத் தை நாம் கடைப் பிடித் திருக்கிறேம்.

எல்லாத் துன்பங்களுக்கும் எல்லாச் சிதைவு

களுக்கும், எல்லா பயங்களுக்கும் கடவுளின் ஸம்ரக்ஷனை நிவாரணம் வேறுவித ஸம்ரக்ஷனை உலகத்து வில்லை. “அவன்றி யோரணுவு மசையாது” சிவன்றி வேறு புகவில்லை. தேடித் தேடிப் பார்த்தாலும் தெய்வ மன்றித் துணையில்லை. அந்தத் தெய்வம் நம் அறிவுக் கெட்ட வில்லை.

என்ன செய்வோம்?

பின்னும் கடவுளை நம்பத் தான் செய்வோம். “நம்புவதே வழி யென்ற மறை தன்னை நாமின்று நம்பி விட்டோம்.”

என்றைக்கும், ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள், இந்தப் பரம் பொருள் மனிதனுடைய அறிவுக்குள்ளே அடைப்படத் தான் செய்யும்.

“அஸாத்யத்தை மனிதன் ஸாத்ய மென்று கருதிப் பின்னும் பாடு பட வேண்டும். இல்லா விட்டால் அவன் உண்மையின் தேட்டத்தைக் கைவிட நேரும்.” என்றேரு ஜிரோப்பிய மஹாகவி சொல்லுகிறார்.

கடவுள் அறிவுக்கும் வாக்குக்கும் எட்டாத தென்று சொன்னேன்? அது தவறுன வார்த்தை. பூர்வ பங்கங்களை அனுஸரித்துச் சொல்லிய வார்த்தை.

“ஸர்வம் பரமாத்மா” என்பதே வித்தாந்தம்.

* எனவே நீ த்யாநம் செய்யத் தொடங்குங் காலத் தில் முன்னே ஒரு விளக்கிருந்தால் அது தான் தெய்வம். பல்லி யிருந்தால் அதுவே த்யாநத்துக் குரியது. சுவர் நின்றால் அதுவே கடவுள். எதுவும் த்யாநத்துக் குரிய பதார்த்தம்.

அங்கு அர்த்த பாவனை ஸர்வ ரூபியான, ஸர்வ மான பொருளோ, அதன் ஒரு பகுதியில் தயாநிக்கிறே னென்று செய்யத் தகும்.

* * * * *

“செப்புவ தெல்லாம் ஜபம், நான் சிந்திப்ப தெல்லாம் நின் ஒப்பில் தியாந மென ஓர்ந்தேன் பராபரமே”

என்று தாயுமானவர் சொல்லுகிறார்.

எல்லாம் கடவு ளாதலாலே, மனதில் தோன் றும் நிகழ்ச்சிகளெல்லாம் ஈசனுடைய தயாநங்க ளாகக் கருத்த் தக்கன வென்பது இக் கண்ணியின் பொருள்.

மேலும், கண் முன்னே நிற்கின்ற பொருள்களைத்துமே தெய்வ மென்பது மெய்யாயின், நம் மைச் சூழ்ந்த அசேதன வஸ்துக்களைக் காட்டிலும் சேதன வஸ்துக்களிடம் நாம் அதிக தெய்விக புத்தி செலுத்த வேண்டு மென்பது எளிதாக ஊறுமித்துக்கொள்ளத் தக்க விஷயமாம். இவற்றுள்ளும் மற்ற உயிர்களைக் காட்டிலும் மனித உயிர்களிடம் தேவதா பக்தி செலுத்தல் நமக்கெளிது. அது முக்கீ மாகச் செய்யத் தக்கது. அருகே யுள்ள பந்து மித்திர ரிடம் பரமாத்ம தர்சனம் செய்தல் ஸாத்ய மாயின், பிறகு அவர்களை ஸ்மரிக்கும் பொழுது தெல்லாம் சிவ ஸ்மரணம் செய்கிற பயனுண்டாகிறது. மேலும், ஜபம் மூன்றுவித மானது.

(க) சிவ, சிவ, சிவ, அல்லது ராம, ராம, ராம,

உா

பதஞ்சலி யோக ஸுதர்ம

என இங்கனம் ஏதேனு மொரு மந்திரத்தை வாயினால் உரக்க உச்சரிப்பது.

(உ) அடி நா அசையும்படி ஆனால் வெளிதீய பிறருக்கு ஒசை கேட்காத படி ஜபம் செய்வது.

(ஊ) மனதுக்குள்ளே சொல்லிக் கொள்வது.

இம் மூன்றுக்குள் மனதுக்குள்ளே சொல்லிக் கொள்ளுதல் விசேஷமானது.

இந்த ஜபத்தினால் சில ஸமயங்களில் தீங்கு நேரிடும். பொருளைக் கருதாமல் வெறுமே பதத்தை ஓயாமல் சொல்லும்படி புத்தியை வற்புறுத்துவது நின்றும் ‘புத்தி ப்ரமங் கொண்டு போகக் கூடும். ஆதலால்—“சிவ, சிவ” என்று உச்சரிப்போர் ஸர்வ மங்களத்தின் பெயரை உச்சரிக்கிறோ மென்ற பொருளாறிந்து கொண்டு செய்தல் நன்று. இங்கனமே “சக்தி” என்றும் பதம் திறமையைக் குறிக்கும். பிற மந்த்ரங்களையும் இங்கனமே கொள்ளுக. அர்த்த ஜபம் விசேஷ மானது.

எனிலும், நாம் ஸ்மரணத்தைக் காட்டிலும் பக வானுடைய கல்யாணகுணங்களை நாம் ஒழுகிக் காட்டுதலே மேலான பூஜை யென்பதில் ஸந்தேஹ மில்லை.

“அறிவு” ஸமபாவனை ஸந்தேஹ மென்று மலர்களால்

• அந்தத் தே வாம்.

பிரி வரிய ஆத்தும தத்துவத்தை யர்ச்சிப்பதே

பெரிய பூஜை” என்று பெரியோரும் கூறினர்.

* *

* *

* *

*

*

*

மேலும், ஈசன் நான்.

“தத்வமஸி” என்று வேதம் சொல்லுகிறது.

இவ்விஷயமாக நான் மற்றொரு நாளில் பாடி யிருக்கும் விருத்த மொன்றை இங் கெடுத்துக் காட்டுகிறேன்:—

“பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்
பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்,
சாமி நீ, சாமி நீ, கடவு ணீ யே,

தத்வ மஸி, தத்வ மஸி, நீயே தெய்வம்.

பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமி நீ யம் மாயை தன்னை நீக்கி

ஸதா காலம், “சிவோஹு” மென்று ஸாதிப்பாயே.”

ஸ-அ. உ. இந்த ஜபத்திலிருந்து தனி யறிவின் உணர்வுண்டாகும். இடையூறுகள் நிங்கும்.

தனியறி வென்பது ஆத்மா. யோக வித்திக்கு நேரும் இடையூறுகள் எவை யென்பது கீழே ந.0.-ஆம் ஸ-அ-த்ரத்தில் கூறப்படும்.

இனி அர்த்தத்திலே சிந்தையை ஆழச் செலுத்தி ஜபம் பண்ணுவதால் முக்கி கூடப் பலித மாகிற போது, இஹலோகத்தில் அறிவு, கீர்த்தி, வீர்யம் முதலிய பெருமைகள் வேண்டுவோருக்கு ஜபம் எவ்வளவு தூரம் அனுகூல மென்பது சொல்ல வேண்டுவதில்லை.

ஸ-அ. ந.0. நோய், உள்ளச் சோர்வு, ஸங்தேஹம், அஜாக்ரதை, சோம்பர், இந்திய விஷயங்களில் பற்று

டைமை, பிழையுடைய காட்சி, யோகபூமி யொன்றை எட்டுத்தற்குத் தீற்மில்லாமை, எட்டிய பூமியினின்றும் நழுவுதல் இவை யோகிக்கு நேரிடும் இடையூறுகளாம்.

நோயில்லாமை யோக ஸாதனத்துக்கு மிகவும் முக்யமாகும். நோயாளிக்கு யோகஸாதனம் கை கூடாது. நோய் மனத்தின் கற்பள்ளியால் உண்டா கிறது. பொருமை, லோபம், அஸுரை, கோபம், களவு முதலிய தூர்க்குணங்களால் உண்டாகும் பயமே நோய்க்கு ப்ரதான காரணம். எல்லா ஜீவ ராசிகளும் பரமாத்ம ஸ்வரூப மென்ற ஞான முண்டாய், அதினின்றும் ஸமபாவனை ஏற்பட்டால் பிறகு ஒருவனுக்கு பயம் செத்துப்போகும். பயம் செத்தா லொழிய நோய் சாகாது. நோய் ஸம்பந்தமான பயங்களை உடனே அழித்துக்கொள்ள முயலுதல் அப்யாஸியின் முதற்கடமை.

உள்ளச் சோர்வினால் சிரத்தைக் குறைவு நேரும். ஸாதனத்துக்கு வேண்டிய ஊக்க மில்லாமல் போய் விடும். இஃதொரு தடை.

மேலும், ஸாதனத்தினின்றும் ஒரு சில ஸாமான்ய வித்திகளைனும் தோன்றும் வரை அடிக்கடி ஸம்சயங்கள் ஜனித்துக் கொண்டே யிருக்கும் இந்த ஸம்சயம் ஒரு தடை. ஊக்கத்தாலும், ஸத்யத்தாலும் ஜியத்தை வெல்லவேண்டும்.

யோக சாஸ்த்ரத்தில் “பூமி” என்றால் “அனு பவநிலை” என்றார்த்தம். ஸாதனத்திலே எய்தும் படிப்படியான சித்த நிலைகளுக்கு “பூமி” களான்று பெயர்.

ஒருவன் எட்டிய பூமியினின்றும் நழுவி விடாமல் இருப்பதற்கு ஒரே உபாயந்தானுண்டு. அதாவது: இன்னும் மேலே ஏறிச் செல்ல முயலுதல். எதிலும் மேன்மேலே ஏறுதவன் தான் நிற்கும் நிலையைப் பாதுகாக்க முடியாது. ஏறமுயற்சி செய்து கொண்டே போகவேண்டும். இல்லா விட்டால் ப்ரக்ருதி உன்னை இறக்கிக்கொண்டே போகும்.

ஸ-அ. நக. ஸமாதியிலிருந்து நழுவுதல் நேர்ந்தால் அதனுடனே, துக்கம், மனநோவு, மெய்ந்கடுக்கம், பேருமச்சேறிதல் என்பவை தோன்றகின்றன.

ஸ-ஆ. நல. அவற்றை அகற்றுவதற்கு ஒரே தத்துவத்தை அப்யஸிப்பதே உபாயம்.

வ்யா: “ஒரே தத்வம்” என்பதற்கு “ஸகவரண்” என்று சிலர் பொருளுரைக்கிறார்கள். “யாதாயினுமொரு தத்வம்” என்று விஞ்ஞான பிக்ஷீ அர்த்தம் சொல்லுகிறார். யாதாயினுமொரு தத்வத்தை எடுத்துக் கொண்டு அதையே த்யாநம் செய்து பழக்கப்படுத்தினால் மேற்கூறப்பட்ட இடையூறுகள் நீங்கிவிடும்.

இது பொதுப்படையான வார்த்தை. இன்னின்ன தத்துவங்கள் அப்யாஸத்துக் குரியன என்பதைக் கீழே முறையாக விரித்துச் சொல்லுகிறார். இவற்றுள் ஒருவருக்கு வேண்டத்தக்கது பிறருக்கு வேண்டத்தகாத தாகலாம். ஆதலால், அவரவர் தத்தமக் கிணங்கிய அப்யாஸத்தைக் கைப்பற்றிக்

கொள்ளுதல் பொருந்தும். அதினின்றும் உள்ளத் தில் அமைதி பிறக்கக் காணலாம்.

ஸு. நா. சகம், துக்கம், புண்ணியம், பாவம் இவை யுள்ள விஷயங்களில் முறையே நட்பு, கருணை, மகிழ்ச்சி, உபேக்ஷங் என்பவற்றைச் சேலுத்துவதால் சித்தத்திலே அமைதி புண்டாகும்.

வ்யா: சுகமாக வாழ்வோனைக் கண்டு நீ பொருமைப் படாமல் அவனிடம் நட்புச் செலுத்த வேண்டும். துக்கப் படுவோரிடம் கருணைசெலுத்த வேண்டும். புண்யச் செயல்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டும். பாவச் செயல்களைக் கண்டால் அவற்றில் சினமடையாமல் புறக்கணிப்படைதல் வேண்டும்.

ஸு. நா. விதிப்படி முச்சை வெளியே விடுவது வைலும், உள்ளே அடக்குவதுவைலும்: (சித்தம் அமைதி பேறும்.)

இங்கனம் சித்த சாந்திக்காக முச்சை ஆளும் முறைமை “ப்ராண்யாமம்” என்று சொல்லப்படும். முச்சை உள்ளே இழுத்தல் பூரகமென்றும், கட்டிவைத்தல் கும்பகமென்றும், வெளியே விடுதல் ரேசகமென்றும் கூறப்படும். ப்ராண்யாமத்தின்பல வகைகளையும், அவற்றுக்குரிய விதிகளையும் ஹடயோக நால்களிலேகண்டு கொள்ளுக. மனதை யாதொரு சிரமமில்லாமல் முச்சுப் போக்கு வரவிலே செலுத்தி,

முச்சை இயற்கைப்படி நடைபெறவிடுதல், ப்ராணையாமங்களில் சிறந்ததென்று நான் நினைக்கிறேன்.

“ப்ராணன்” என்ற பதம் மூலத்திலுள்ளது. அதற்கு “முச்சு” என்பது சரியான மொழி பெயர்ப்பன்று. முச்சுக் காதாரமான ஜீவசக்திக்கு ப்ராணன் என்று பெயர்.

* * * * *

மனதை எங்கே நிறுத்துகிறோமோ அந்த இடத்தில் உயிர் நிற்கிறது. உயிர் நிற்குமிடத்தில் முச்சு நிற்கும்.

ஸ-அ. நநி. (குறிப்பிட்டதோரு) போருளையுடைய தாகிய (மனச்) செய்கை தோன்றுமிடத்தே மனம் கட்டுப் படும்.

வ்யா: “விஷய வதீ வா ப்ரவ்ருத்தி ருத்பந்நா.

மனஸ்ஸ் ஸ்திதி நிபந்தி” என்பது மூலம்.

தெளிவாச, இதன் பொருள்; யாதேனு மொரு பயனுடையதாகிய தொழில் செய்யப்புகுமிடத்தே மனம் கட்டப்பட்டு நிற்கும் என்பதுதான். எனிலும் ஸாலபமான, வெளிப்படையான, பொருளைத் திரஸ் காரம் செய்துவிட்டு வலிந்து பிற பொருள் கொள்ளுதலே பண்டிதத்தன்மைக்கு லக்ஷணமென்னும் கருத்துடைய புராதன வ்யாக்யாகாரர் வேறு பல இடங்களில் செய்திருக்குமாறே இந்த ஸ-அத்ரத்துக்கும் வலிந்து பிறபொருள் காட்டி இருக்கின்றனர்.

அவர்கள் சௌல்லிய பொருளைச்சோதனை பண்ணி யுக்திக்குப் பொருந்துமா என்று பார்த்த பந்.

பிறகே கொள்ளுதல் வழக்கமாக உடைய ஸ்வாமி விவேகாநந்தர் இவ்விடத்தே கவனக் குறைவால் பூர்விக ஹகைகளையே பரிசோதனை யின்றிக் கைக் கொண்டு பின்வருமாறு பொருள் சொல்லுகிறார்:—

“அப்யாஸத்திலிருந்து இந்திரியங்களுக்குப் புலப் படக் கூடிய புதுமைகளைக் காணு மிடத்தே, மனம் அந்த அப்யாஸத்தில் நிலைபெற்றுவிடும்.” என்று விவேகாநந்தர் வ்யாக்ஷானம் பண்ணுகிறார். அப்பால் பின்வரும் குறிப்புக்கள் அவரால் சேர்க்கப் படுகின்றன. மனத்தை அடிக்கடி மூக்கின் நுணி யிலே நிற்கும்படி செய்தால் சில தினங்களுக்கப்பால் அற்புதமான ஸாகந்தங்கள் புலப்படுமென்று யோகிகள் சொல்லுகிறார்கள். நாக்கின் அடியில் நிறுத்தி வைக்கப்படுவதான் ஒவிகள் செனியுறும். நாக்கின் நுணியிலே நிறுத்தினால் நல்ல ருசிகளின் உணர்ச்சி உண்டாகும். இவ்வாறு எத்தனையோ சோதனைகள் சொல்லப் படுகின்றன.

அப்யாஸத்தில் ஸம்சய மேற்படுவதால் மேற் செல்லமாட்டாதவர்களுக்கு இந்த அனுபவங்கள் தோன்றினால் ஸம்சயங்கள் நீங்கி மேல் அபிஷிருத்தி செய்ய இடமுண்டாகு மென்பது யோகிகளின் கருத்தாம்.

ஸ்ரீ. ஈசு. அல்லது சோகமில்லாத ஜோதிமய மான மனநிலை (இதனாலும் சித்த ஸமாதானம் ஏற்படும்.)

வ்யா: ஸ்வாமி விவேகாநந்தர் எழுதுகிறார்:—

“ஹருதய ஸ்தலத்தில் ஒரு தாமரை யிருப்ப தாக கிணைத்துக்கொள். அதன் இதழ்க ளெல்லாம் கவிம்ந்து தலைகீழாக இருப்பதாக பாவணை செய்து கொள். அந்த ஸமயத்தில் முச்சை உள்ளே வாங்கு. பிறகு முச்சை வெளி பே விடும்போது அத்தாமரை மலர் மல்லாந்து—மேல்நோக்கி—விழுந்து, அதன் இதழ்கள் மலர்ந்து நிற்பதாக பாவணைசெய். அதனிடையே தேஜோமயமான ஒரு வஸ்து விளங்கு வதாக எண்ணு. அந்த ஒளிப்பொருளை த்யாங்ம செய்.” என்கிறார்.

இந்த இடத்தில் மதுரை நாராயணயர் பின் வரும் விஷயங்கள் சொல்லுகிறார்:—

“ஹருதய் புண்டரீகத்தில் ஒரு சக்ரமுளது. அது அ-தளங்களுடையது. அது அதோ முகமாக இருக்கிறது. ப்ராண்யாமத்தால் ஊர்த்வ முகமாகத் திருப்பி அதில் மனத்தை நிறுத்தவேண்டும். அதன் மத்தியில் ஸு-ர்ய மண்டலமாகிய ஜாக்ரதா வஸ்தையின் இருப்பிடமும் அகாரம் என்ற அக்ஷிரமும், அதன் மேல் சந்தர் மண்டலமாகிய ஸ்வப்நாவஸ்தையின் இருப்பிடமும் உகாரம் என்ற அக்ஷிரமும், அதற்கும்மேல் அக்கி மண்டலமாகிய ஸு-ஷு-ப்தி அவஸ்தையின் இருப்பிடமும் மகாரம் என்ற அக்ஷிரமும், அதற்கும் மேல் பர வ்யோம ஸ்வரூபம்—தூரீயாவஸ்தை—ப்ரஹ்ம நாதம் என்று சொல்லப்படும் அர்த்த மாத்திரையும் இருக்கின்றன அந்த தாமரையின் கர்ணிகையில் ஊர்த்வ முகமான

ப்ரஹ்ம நாம இருக்கிறது. அது ஸ-அர்யாதி மண்டலங்களின் மத்தியில் ப்ரவேசிக்கிறது. அதற்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது ஸ-ஷ-ம்நா நாடி. அது வெளியிலுள்ள ஸ-அர்ய மண்டலங்களைத் தாண்டிப் போகிறது. அது தான் மனத்தின் ஸரியான ஸ்தானம். அதில் தாரணை, த்யாநம், செய்தால் “சித்த ஸ்ம்வித்” உண்டாகிறது. வஸ்துக்களின் உண்மையான (Thought forms) நிலையின் ஸாக்ஷாத்காரம் பெறுகிறுன். அந்த ஸ்தானத்தில் மனம் நிற்பதினால் ஸ-அர்யன், சந்தர்ண், கரஹுங்கள், ரத்நங்கள் இவற்றின் தேஜோ ரூபங்கள் நானுவிதமாகத் தோன்றுகின்றன. அதாவது, மனம் அந்த ரூபங்களாகிறது. ஸ-ஷ-ம்நா நாடியை ஆச்சரியித்திருக்கின்றமையால் இந்த மனஸ்,— ரஜஸ், தமஸ் இரண்டும் குறைந்தும் ஸத்வம் மேவிட்டு மிருக்கிறது. அதனால் அத நிலை “ஜ்ஞோதிஷ்மதி” (ஜோதியுடையது) என்று ஸ-அத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.—”

ஆயினும், மேற்கூறிய இரண்டு ஸ-அத்திரங்களின் (ந-நி, நக) தெளிவான பொருள் மீட்டு மொரு முறை இங்கு சுருக்கமாகக் காட்டத்தக்கது.

ஒரு பொருளை யுடைய தொழில் நிகழுமிடத்தே மனம் ஒரு நிலைப்படு மென்பது ந-நி ஆம் ஸ-அத்ரக்கருத்து.

துன்பம் யாதுமின்றி ஒளியுடைய மனநிலை, (காதல்; அன்பு, ஒளாத்தம் முதலியவற்றால்) பெறு மிடத்தே சித்த ஸமாதானம் பிறக்கு மென்பது நக ஆம் ஸ-அத்ரக்கருத்து.

ஸா. ஈன். அல்லது விருப்பப் பொருள் நிங்கிய சித்தத்தினால் மனம் ஒரு நிலைப்படும்.

வ்யா: “ஹீத ராக விஷயம் வா சித்தம்” என்பது மூலம். இதன் பொருளை என்கு தெளியவிக்கும் பொருட்டாக ஈன் ஆம் ஸ்தரத்தில் விருந்து மற்றொரு முறை திருப்பிச் சொல்ல வேண்டும்.

“விஷய வதி வா ப்ரவ்ருத்தி ருத்பந்நா:

மனஸ்திதி நிபந்தநீ”—(ஈன்)

(அதாவது) விஷய முடைய தொழில் மனதின் நிலையைக் கட்டும்.

“விசோகா வா ஜ்யோதிஷ் மதி.” (ஈகு)

“சோக மற்ற ஒளியுடைய ப்ரவ்ருத்தியும்”—
(அங்கனமே மனதைக் கட்டும்)

“ஹீத ராக விஷயம் வா சித்தம்”—(ஈன்)

“விருப்பப் பொருள் நிங்கிய சித்தமும்”—
(அங்கனமே மனதைக் கட்டும்)

“வா” என்னும் இனப் பொருள் குறிக்கும் சொல் மூன்று ஸ்தரங்களிலும் இருத்தல் காண்க.
 (“வா” அல்லது)

இங்கு பண்டைக் காலத்து வ்யாக்யான கந்ததாக்களை அனுஸரித்து ஸ்வாமி விவேகாநந்தர்:—

“அல்லது விருப்பம் நிங்கிய ஒரு சித்தத்தைப் பற்றி த்யாநம் செய்யலாம்” என்று பொரு ரூபரத்துப் பின்வருமாறு விளக்க மெழுதுகிறார்:—

“யாரேனும் ஒரு ஞானியுடைய சித்தத்தைப் பற்றிச் சிந்தனை செய். அச்சித்தம் எல்லா விருப்பங்களை விடுவது விருப்பம் நிங்கிய ஒரு சித்தத்தைப் பற்றி த்யாநம் செய்யலாம்”

கரும் நீங்கி யிருப்பதை யென்னு. அத்தகைய சித்தத்தைப் பற்றி தயாநம் செய்வசால் உன் உள்ளத்திலே அமைதி யுண்டாகும்.

இங்னமே மதுரை நாராயணயர் உரையில்:— “அல்லது ஆசை விட்ட மஹா புருஷர்களை மனம் விஷயீகரித்தலினால் (அது ஸ்தூபம் பெறும்)” என்று பொருள் கூறி விட்டுப் பின் வரும் குறிப் பெழுதி யிருக்கிறார்:—

“ஆசை விட்டவர்களான வ்யாஸர் முதலிய மஹர்ஷிகளின் குணங்களை தயாநித்தல் வேண்டும். அவர்களின் மன நிலையை தயாநித்தலால், அந்த நிலையை, அப்யாஸம் செய்கிற யோகி பெறுகிறார்.”

“உன் சித்தத்தில் விருப்பம் நீங்கினால் ஸமாதானம் ஏற்படும்” என்று நாம் பொருள் சொல்லுகிறோம். விருப்பமற்ற மற்றொரு சித்தத்தின் தயாநத்தால் சாந்தி விளையும் என்று முந்திய வ்யாக்பார்காரர் வலிந்து பொருள் கொண்டனர். இது தான் பேதம்.

ஸா. ரூ. அல்லது கனவிலும் உறக்கத்திலும் உண்டாகிய ஞானத்தை தயானம் செய்தல்.

இதனாலும் சித்த சாந்தி உண்டாகு மென்கிறார். கனவிலே தன்னை அறிதல் வாதனத்தால் எளி தாகச் செய்துகொள்ளலாம். நனவிலே எண்ணியது தான் கனவாக மீண்டு வருகிறது. ஸ்வப்நத்தில் நாம் இதர லோகங்களுடன் ஸம்பந்தப் படுவதாகவும் இவ்வுலகத்தில் தோன்ற இடமில்லாத அற்புத

ஞானம் இதர லோகங்களி னின்றும் நமக்குக் கணவிலே எய்தக் கூடு மென்றும் சிலர் சொல்லு கிறார்கள். ஸ்வப்நத்தில் நாம் இதர லோகங்களுடனே ஸம்பந்தப் படுகிறோ மென்பது மெய் தான்.

ஸங்கிதத்தில் ஸ்வர ஸ்தானங்கள்—ஸ, ரி, க, ம, ப, த, நி— என ஏழிருக்கின்றன. ஆனால் நாம் எந்த ஒவியையும் “ஸ” (ஷ்டஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி மற்ற—ரி, க, ம, ப, த, நி—பாடலாம்.

நாம் பாடும்போதே கீழே சில ஸ்வரங்கள் எட்டாத போனால் சுருதியை மாற்றிக் கொள்ளுகிறோம். அதாவது—த்ருஷ்டாந்தமாக—முன்பு “க” (காந்தாரம்) அல்லது “ம” (மத்யமம்) சொன்ன இடத்தை இப்போது “ஸ” (ஷ்டஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்கு மேல் அவ்வோசைக்குத் தக்கபடி ரி, க, ம, ப, த, நி, ஏற்றிக்கொண்டு போகிறோம். எப்படி நாம் சொன்னபொதிலும் ஸாதாரண மனித னுடைய தொண்டையளவு இரண்டரை ஸ்தாயிதான். ஒரு ஸ, ரி, க, ம, ப த, நி—ஒரு ஸ்தாயி அதற்கு மேலே ஸ, ரி, க, ம, ப, த, நி, மேல் ஸ்தாயி: எடுப்புக் கீழே யுள்ளது கீழ்ஸ்தாயி.

இங்னம் ஸாதாரண மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிதான் எட்டும். சில ருக்கு முன்று ஸ்தாயியும், சிலருக்கு இன்னும் அதிக மாகவும் எட்டக்கூடு மென்று சொல்லுகிறார்கள். இருந்தாலும் முன்றரை ஸ்தாயிக்கு மேலே மனிதத்

தொண்டை பேசுதல் ஸாத்யமில்லை.

ஆனால் ஒவியுலகத்தில் அநந்த ஸ்தாயிகள் இருக்கின்றன. கிளிக்குஞ்சு கத்துவதை ஷட்ஜமாக வைத்துக் கொள்வோம். சந்தர் மண்டலம் இந்து பூமிமேல் விழுந்தால் அதிலுண்டாகும் ஒவியை ஷட்கிளிக்குஞ்சின் ஒவியினின்றும் எத்தனை ஸ்தாயிமேலாகக் கணக்கிடலாம்? ஊழிக் காற்றுடிப்பதாகவைத்துக்கொள்வோம். நமது ஸ்டர்ய் கோளமும் அதனைச் சூழ்ந்த க்ரஹ குடும்பமும் தம்முள்ளே மோதி இடிபட்டுச் சிதறிப் பொடியாவதாக பாவனை செய்வோம். அதில் தோன்றும் ஒவி ஷட்கிளிக்குஞ்சு ஸ்தாயிக்கு மேலே எவ்வளவு தூரம் போகும்? இங்ஙனம் ஒவியுலகத்து ஸ்தாயிகள் அநந்தமாயினும் மனிதனுடைய தொண்டைக்கு இரண்டறை ஸ்தாயிகள் மாத்திரமே எட்டுவது போல, அவனுடைய செவிப்புலனுக்கும் ஏழு ஸ்தாயிகள் தான் அகப்படுமென்று ஐகதீச சந்தர் வஸா-கணக்குச் சொல்லியதாக ஞாபகமிருக்கிறது.

அதாவது,—எங்ஙனம் கூறுவேன்? அநந்தமான—எண்ணத்தொலையாத, எண்ண எண்ண எண்ண எண்ண எண்ணத் தொலையாத— ஒவிக் கடவில் ஏழு ஸ்தாயி நமது செவிக்கெட்டு மீண்டும் நமது செவிப்புலனுடைய சிறுமையை நான் எங்ஙனம் வகுத்துக் காட்டுவேன்?

இது போல அநந்தமான, எல்லை யில்லாத,— எல்லையே யில்லாத—ஜயோதிக் கடவில் நம்முடைய விழிக்கும் சுமார் ஏழு “ஸ்தாயி” ஒவி தான் தென்.

படு மென்றும் அதற்கும் தீமலும் கீழும் நாம் முழுக் குருடென்றும் ஜகதீச சந்தர வஸா சொல்லி யிருக்கிறார். “ஸ்தாயிக்” கணக்கு ஸரியாக ஞாபகமில்லை, எனக்கிப்போது. ஏழுக்குமேலே போகாது. நிச்சயங் தான் எனக்கு.

ஓளிக்கடலோ பெரிதினும் பெரிது—எழுத்தில் எங்கனம் காட்டுவோம்?—அகண்டம்.

ஓளியோ எல்லையற்றது.

நாமோ துளி தவிர முழுக் குருடு!

மனிதன் இருளாகக் கருதுவதை ஆந்தை ஓளி யாகக் கருதுகிறது. ஓளி விஷயத்தில் ஆந்தை நம் மைக் காட்டிலும் கீழ் “ஸ்தாயி” பழகி யிருக்கிறது. ஆனால் நம்முடைய “ஸ்தாயி” ஆந்தைக்கெட்டாது. பகலில் நாம் ஸாதாரண ஓளியாகக் கருதும் வெயி லொளி ஆந்தைக்குக் கண்கூச்சத்தை விளைவிக்கிறது. நமக்கே ஸு-அர்யனை நேரே பார்த்தால்—நல்ல பயிற்சி யுடையோர் தவிர ஸாதாரண மனிதருக் கெல்லாம்—கண் கூசுகிறது. பார்க்க முடியாது. பெருப்பாலும் குருடு தான்.

ஆனால் பருந்து ஸு-அர்யனைக் கூசாமல் பார்க்கும். எனவே ஓளி விஷயத்தில் நம்மைக் காட்டிலும் பருந்துக்கு மேல் “ஸ்தாயி” எட்டுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு நாள் காலை* யில் பத்மாஸனத்தில் வீற்றிருந்து உதப ஸு-அர்யனை நோக்கத் தொடங்கியவர் அவரை விநாடி கூட அந்த ஸு-அர்யனை விட்டுக் கண்ணை அப்புறப் படுத்தாமல், நடுப்பகவில் முகத்தை ஸு-அர்யனுக்கு நேரே தாம

ரை போல் காட்டியும், அங்கனமே நேரமாக நேரமாக முதுகை மல்லாந்து வளைத்துக்கொண்டே, ஸ-அர்யனை விட்டு விழிகளை விலக்காதபடி மாலை நேரத்தில் அஸ்த ஸ-அர்யன் முன்னே (தன்முகத் தை முதுகுப் புறத்தினின்றும் காதலன் முத்த மிடு வதற்கு நின்றபடி மல்லாந்து வளைந்து முகங் காட்டுங் காதலி போலே) காட்டியும் இங்கனம்—பூரி ராம கிருஷ்ண பரமஹம்ஸர்—ஒரு நாள் முழுதும் ஜீயாகப் பயிற்சி செய்தாரென்று சொல்லப்படுகிறது.

எனவே ஸாதாரண மனிதரைக்காட்டிலும் பூரி ராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவருக்கு ஒளி விஷயத் தில் அதிக ஸ்தாயிகள் எட்டின.

இங்கனம் கோடி ஸ-அர்ய ப்ரகாசமுண்டானாலும்?— அநந்த கோடானு கோடி ஸ-அர்யன்கள் ஜகத்தி விருக்கின்றன. அவை ஒளி வீசத்தான் செய்கின்றன. ஆனால் நம்முடைய விழிப்புலன் சிறிது. நாம் மிகச் சிறிய எல்லைதான் பார்க்கிறோம். இங்கனம் ஜகத்தில் தத்வங்களைல்லாம் அநந்தமாகவே யிருக்கின்றன. விரிக்கிற பெருகும்.

இங்கனமே நம்முடைய சைதன்யமும் அநந்த விஸ்தரீர முடையது.

பரமாத்ம சைதன்யத்தின் மஹிமையைபேயே பூர்வ யோகிகள் அநந்த கோடானு கோடானு கோடானு கோடி ஸ-அர்ய ஜீயாதியாக வர்ணித் திருக்கிறார்கள்:—உபமித்திருக்கிறார்கள்.

எல்லாம்—என்பது ஸர்வத்தின் பெயர்.

எல் என்பது தமிழில் ஸ-அர்யனுக்குப் பெயர்.

ஸர்வமென்ற மனக் கொள்கைக்கு ப்ரதிநிதியாக நம்முடைய முன்னேர் ஸுத்ரம் யீரை செய்தது யுக்தமே யாகும்.

ஸர்வ மென்ற மனக் கொள்கை வேறு; ஸர்வ மென்ற ஞான லோகம் வேறு; ஸர்வ மென்ற பஹிர் லோகம் வேறு; இதற் குள்ளேயே ஸர்வம் திசைமய மான லோகம் வேறு. ஸர்வம் தேஜோ மயமான லோகம் வேறு; கால மயமான ஜகத் வேறு எனப் பலவாக அநந்த லோகங்கள் தோன்று மாயினும்; ஸர்வம் ஒன்று. அதன் பெயர் கடவுள்.

மண்ணும் அதுவே; வானும் அஃதே. அது அநந்த லோகங்களை அநந்த வஸ்துக்களாலே பெருக்கிய அநந்தாநந்த வஸ்து.

எனவே ஒரு கல்விலும் தொழலாம்; பதுமையிலும் தொழலாம்; அந்த ஸர்வமாகிய கடவுளைப் பெண்ணிலும் தொழலாம்; ஆணிலும் தொழலாம்.

ஸர்வமும் அஃதே யெனில், ஸர்வ பதார்த்தங்களும் அதன் ப்ரதிநிதிகளாகக் கருதி வணங்குதற் குரியன அல்லவோ?

மேலே நாம் விளக்கியபடி உணர்வு—அறிவு—ஈசதந்யம் அநந்தமாக இருக்கவும் நமக்கு அதில் இரண்டு, மூன்று “ஸ்தாயிகள்” மாத்திரமே ஸாதாரண நிலையில் எட்டுக்கண்றன. மிஞ்சிட் போன்ற சிலருக்கு எட்டு ஸ்தாயி, ஒன்பது ஸ்தாயிகள் எட்டு கிண்றன. அவர்களை மஹாத்மாக்களன்றுப், அவதார புருஷர்களன்றுங் கொண்டாடுகிறோம். இது விற்க.

சைதந்யமாகிய எல்லை யற்ற கடவில் நமக்குத் தென்படும் ஹரிரண்டு ஸ்தாயிகளிலும் கூட நாம் ஆரோஹன அவரோஹன க்ரமங்களிலும், ஸ்வரக் கோவைகளிலும், ராக வேற்றுமைகளிலும் எண்ணிற்குத் தீர்த்த விசித்ர விசித்ரமான உனுபவங்கள் பெறுதல் ஸாத்யமே யாகும். அது தான் இந்த ஜகத்தில் மஹத்தான ஆச்சர்யம்.

நம்முடைய வரை யறுக்கப் பட்ட புலனுணர் வுக்குள்ளே அனந்தங்கள் பல இருக்கின்றன. ஸ்வரங்கள் ஏழு தானே? அப்படி யிருந்தும் அவற்றின் கலப்புக்களால் இந்த பூ மண்டலத்தின் மீது இதுவரை ஏற்பட்டனவும் இப்போது ஏற்பட்டு வருவனவும் இனி ஏற்படப் போவனவு மாகிய ராக பேதங்களே, எண்ணில்லாதன. ஜ்யோதி விஷயத்திலும் அப்படியே. நமக்குப் புலனுக்கக் கூடிய ஜ்யோதி “ஸ்தாயி”கள் சிலவே யாயினும் இவற்றுள்ள ஊம் வர்ண பேதங்கள் அநந்த மாகும்.

இங்கனமே நம்முடைய ஸாதாரண ஜாக்ரபுத்திக்கு—அதாவது, ஸாதாரண மனிதனுடைய ஸாதாரண ஜாக்ரபுத்திக்கு—இடமாகிய சைதந்ய “ஸ்தாயி”கள் சிலவே யாயினும் இதற்குள்ளே அநந்தமான ஸம்பவங்கள் நிகழ்ந்து வருதல் வெளிப்பிடை. இதனால் அநந்தமான இன்ப வாயில்களிருக்கின்றன.

அப்படி யிருந்தும் மனிதர் இந்த எல்லைக்குள்தீர்த்துடன் ஸஞ்சரிக்கவில்லை. ஸாதாரண ஜாக்ரபோகத்திலும் எவனும் வானத்தில் பருந்து சுற்று

வது போலே சுற்றுவதைக் காண்டல் மிகவும் தூர் வை மாகும். இங்கு மானுடர் எவி யொன்று பொறிக்குள்ளே அகப்பட்டுத் தனிப்பது போலே ஒரு சில வளையங்களுக் குட்பட்டுத் தவிக்கிறார்கள்.

பள்ளிவர்களும் தீப்பெட்டியினின்றும் ஸ்திரம்யனைப் போய்க் கவ்வக் கூடிய திறமை மனுஷிய ஸாதாரண ஜாக்ர புத்திக் குண்டென்பது வெளிப் படை. சித்த யந்திரத்தை வெகு வேகமாகச் சுழற்றிக் கொண்டு போய் அநந்தயான காட்சிகள் கானுங் திறமை ஸாதாரண மனிதனுக்கு ஜாக்ர உணர்வி இருண்டு. ஆனால் அத் திறமையை அவன் நேரே உப யோகப் படுத்துவதில்லை. இது நிற்க. நமக்கு ஸாதாரண ஜாக்ர நிலையில் தோன்றும் இரண்டொரு சைதன்ய ஸ்தாயிகளைத் தவிர இவற்றின் கீழும் மேலும் எண்ணற்ற சைதன்ய ஸ்தாயிகள் உண் டென்று மேலே சொன்னேம். இதை ஒட்டிச் சில தத்வ சாஸ்த்ரிகள் இந்த இரண்டொரு சைதன்ய ஸ்தாயிகளுக்குக் கீழே யிருப்பவற்றுக் கெல்லாம் ஒரு பெயர் கொடுத்துக் கீழ்ச் சைதன்ய (Sub Conscious) என்றும், ஸாமான்ய மனிதனுடைய ஜாக்ரா வஸ்தையிலுள்ள சைதன்ய விஸ்தாரத்தை “ஸாதாரண சைதன்ய” மென்றுப், இந்த எல்லைக்கு மேலே யுள்ள அநந்த ஸ்தாயிகளுக்கும் ஒரு பெயர் கொடுத்து அதை “மேற்-சைதன்யம்” (Super - conscious) என்றும் சொல்லுகிறார்கள்.

உழுக்குக்குள்ளே கழுக்கேது, மேற்கேது?

எல்லாம் ஒன்றும், ஒரே அநந்த மண்டலமான பொருளில் யேலேது, தாழ்வேது ?

ஸர்வமும் சைதன்ய மாகையிலே, சைதன்யப் பெருங் கடலுக் கிடையே ஒரு சில துளிகளைப் பற்றிக் கொண்டு நாம் மற்றப் பகுதியை அதற்குமே வென்றும் கீழுண்றும் வகுக்க இட முன்டோ? எனில், உண்டு.

ஏங்கண மெனிலோ, அநந்த மாகிய ஜ்யோதி வெள்ளத்தில் நமக்குத் தென்படும் அளவையே ப்ர மாண்மாக வைத்துக் கொண்டு அதற்கு மேலும், கீழுமூள்ள பகுதிகளுக்கு ஒரே மொத்தமாக ஒளி மிகை பென்றும், இருளென்றும் பெயர்கள் கொடுத் துப் பகுத்திருப்பது போலே, என்க.

இங்கணம் கீழ்ச்-சைதன்ய மென்று பொதுப் படையாகக் கூறப் பட்ட அநந்த புவனக் கோவையில் கனவும் ஒரு படியாகச் சில நவீன தத்வ-சாஸ்திரிகளாலே கருதப் படுகிறது. மேற் சைதன்ய வரிசையில் யோகானுபூதி முதலியவை சேர்க்கப் படுகின்றன. எனவே, ஸாதாரணமாக நனவில் தோன்றக் கூடாத சில அனுபவங்கள் கனவிலே தோன்றுதல் அஸாத்ய மில்லை பெனினும், ஸாதாரண மாகக் கனவு நனவிலே கண்டதைத் தான் சூழப்பிக் குழப்பிச் சித்திரித்துக் காட்டுகிறது.

எனிலும், யோக வித்தியிலே சில படிகள் ஏறி னவர்களுக்குக் கீழ்ச் சைதன்ய லோகத்தில் சில புதிய வெடிப்புக்கள் திறந்து, பூமண்டலத்தின் மத்ப பாகத் தில் மறைந்து கிடக்கும் அக்கி சில மலைக் கிறப்புக்

களில் வெளியேறி வருவது போலே, சில அற்புத மான அனுபவங்கள் ஏற்படுதல் ஸாத்யங் தானென்றும், அவை ஒருவேளை மேல் லோகங்களி னின்றும் (கங்கா ப்ரவாஹம் வானத்தி னின்றும் பாதாளத்துக் கிறங்கியது போல்) ஸாதாரண ஜாக்ர உணர்வாகிய புவனத்தைக் கடந்து, (சில ஸமயங்களில் ஸாதாரண ஜாக்ர புத்திக்குத் தெரியாமலே) பாதாள சைதன்ய மண்டலத்தில் இறங்கிக் கணவில் தோன்றக் கூடு மென்றும் மேலே பதஞ்ஜலி முனிவர் கூறியுள்ள ஸ-அத்ரத்தி னின்றும் ஊழிக்க இட முன்டாகிறது.

கணவில் தேவதா ரூபங்கள், அற்புதமான இயற்கைக் காட்சிகள் (அதாவது ஸாதாரணமாக விழிப்பில் காணக் கூடிய பரமாச்சர்யமான இயற்கைக் காக்ஷிகளினின்றும் வேறு பட்டன) முதலிப் பியப்புக்கள் போகப் படிகளின் மீது மிகவும் சிரமத்துடன் ஏறிச் செல்லும் ஸாதகனுக்குத் தென்படுமாயின் அவற்றை அவன் நனவிலும் சிந்தை செய்வதால் சித்த சாந்தி விளையு மென்பது பதஞ்ஜலியின் கருத்து. மேலும், அவ்வித மான தேவ ரூபங்கள் ஒரு வேளை நனவிலே கண்ட காட்சிகளின் ப்ரதி விம்பங்களாகவே யிருக்கு மென்று வைத்துக் கொள்ளினும், நனவுக் காட்சிகளைக் காட்டிலாங்கூடச் சில ஸமயங்களில் அவற்றின் கனவு ப்ரதி-சித்திரங்கள் அதிகத் தெளி வுடையன வாக இருப்பதால் அவற்றை நனவில் மீண்டும் சிந்திப்பது சித்த ஸமாதானத்துக்கு வழி யாகக் கூடும்.

ஸார். ரூக். அல்லது, அவரவர் இஷ்டப்படி த்யாநம் புரிதலால்.

வ்யா: எந்தப் பொருள் உனக்குப் பிரியமோ, அது யாதாயினும் அதை த்யாநம் செய்வதால் சாந்தி பிறக்கு மென்பது கருத்து.

ஸார். சா. இவனுக்குப் பிரமாணம் முதல் பரம மஹத்வம் வரை எல்லாம் வசமாகும்.

வ்யா: இங்னம் சித்த அமைகி ஏற்படுத்திக் கொண்ட யோகிக்கு பரமானு (மிகச் சிறிது) முதல் பரம மஹத்வம் (மிக்க பெருமை) வரை ஜகத் தெல்லாம் வசமாய் விடும்.

ஸார். சக. வ்ருத்திகள் அழி வேய்தும் போது கோள்வோன், கோள்ஞாதல், கோள்ளப்படு போருள் மூன்றிலும் பளிங்கு போல் ஓர் நிலையும் ஒரு தன்மையுமான ஸமாபத்தி ஏற்படும்.

வ்யா: அதாவது, அஹங்காரஸம்பந்தமான சித்த வ்ருத்திகள் நீங்கி மேல் ஸ-அத்ரங்களில் சொல்லப் பட்ட வழிகளால் சித்த சாந்தி யெய்திய யோகிக்கு விஷய வஸ்துக்களுடன் எக்காலத்தும் முரண்பாடு தோண்றுது. வர்ண முடைய பொருள்களுக் கருகேயுள்ள பளிங்கு போலே அவனுடைய சித்தம் எதிரே கண்ட விஷயத்துடன் ஸம நிலை எய்தி விடுகிறது. இந்த ஸ-அத்ரத்தில் ‘கோள்வோன்’ என்பது அத்மா. கொள்ஞாதல் அறிதல். கொள்ளப்படு பொருள் எதிரே அறியத் தக்கபடி நிற்கும் விஷயம்.

வைகாபத்தி என்பது பொருத்தம்; வயப்படுதல் இஃதே வைகாசி என்றும் சொல்லப்படும்.

ஸ-அத் 42.—அதில் சோல், போருள், உணர்வு முன்றுங் கலந்து நிற்கும்போது அஃது ஸவிதர்க்க வைகாசி எனப்படும்.

த்யாநத்துக்கு விஷயமாக எடுத்துக் கொள்ளப்படும் பதார்த்தத்தைப் பற்றிய சொல், பொருள், உணர்வு முன்றுங் கலந்து நிகழும் உள்ளக் காட்சியை ஸவிதர்க்க வைகாசி என்கிறும்.

த்யாநத்துக்கு ஒரு மனுஷ்யனையே பதார்த்தமாக எடுத்துக் கொள்ளுவோ மெனில் அவனைப் பற்றிய பதம், அர்த்தம், ஞானம் இவற்றுடன் கலந்த த்யாநம் ஸவிரர்க்கமாம்—அல்லது பலவித தர்க்கத்துடன் கூடிபது.

ஸ-அத் 43.—நினைவு பரிசுத்த மடையதனாலும், அல்லது ஸ்வரூப சூன்யத்தாலும் அர்த்தம் மாத்திரம் விளங்குவது நிர்விதர்க்க வைகாசி.

நினைவு பரிசுத்த மடைதலாவது த்யான பதார்த்தத்தின் ஸம்பந்தமான இதர ஸம்ஸ்காரங்களின் ஞாபகம் ஏற்படாதிருப்பது. ஸ்வரூப சூன்யமாவது த்யாநம் செய்வோன் தன் அஹங்கார வடிவத்தை மறத்தல். கேவலம் த்யாந பதார்த்தத்தைப் பற்றிய வேறு சிர்தனைக் கொண்டுமே யில்லாமல் அதன் உள்ளுறை பொருள் மாத்ரமாக உனது சித்தம் பரிணமித்து

(அதன் செயல்களைக் கூடக் கருதாமல் அதை உட் பொருள் நியாகி) நிற்கும் ஸமாதி நிர்விதர்க்க மெனப் படுகிறது. (அதாவது தர்க்க மில்லாதது. இவை யிரண் மீட்டுவது விஷயங்களைப் பற்றி நிகழ்வன்.)

ஸு-அத் 44.—இதுபோலவே, ஸு-அக்ஷம் விஷயங்களைப்பற்றி இயலும் ஸவிசாரம், நிர்விசார ஸமாதிகள் சோல்லப்படுகின்றன.

ஸ்தாஸான விஷயங்களைப்பற்றி தீமேற் கூறப் பட்ட ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதிகளின் பிரிவு முறைப்படியே ஸு-அக்ஷம் விஷயங்களைப்பற்றி இரு வகையாக நிகழ்வன்; ஸவிசார ஸமர்தி என்றும் நிர்விசார ஸமாதி என்றும் பெயர் பெறும். ஸ்தால் விஷயங்களான “ஞச பூதங்களால் ஆக்கப்பட்ட பொருள்கள். ஸு-அக்ஷம் விஷயங்களான இந்திரியங்களை மனம், அஹங்காரம் சித்தம் ப்ரகானம் (அதாவது ஸத்வ, ரஜஸ், தீமோ குணங்களின் மூல ஸ்தானமாகிய ப்ரக்ருதியின் ஆதி நிலை). இவையே ஸு-அக்ஷம் விஷயங்களாம்.

ஸு-அத் 45.—ஸு-அக்ஷம் விஷயத் தன்மை மூல ப்ரக்ருதி வரை யுரைத்தாம்.

“மூல ப்ரக்ருதி” என்று நாம் மேலே மொழி பெயர்த்திருக்கும் வஸ்துவுக்கும் பதஞ்ஜலி மஹர்ஷி “அவிங்கம்” என்று பெயர் சொல்லுகிறார். “அவிங்கம்” என்றால் “குறி யில்லாதது” என்பது பொருள். இதனை ஸ்ருஷ்டிக்கு முந்திய நிலை யென்பர் இதுவே.

“அவ்யக்தம்” என்றும் சொல்லப்படும் ஆக்மா ஸாகற்மத்துக்கும் அதிதமான வஸ்து.

ஸமூத் 46.—இவையே வித்துடைய ஸமாதிகள்.

மேலே கூறப்பட்ட ஸவிதர்க்க, நிர்விதர்க்க, ஸவிசார, நிர்விசார ஸமாதிகளே வித்துடைய ஸமாதி களைன்றும் சொல்லப்படும். அதாவது இவை கர்மத் தொடர்பை நீக்குவதில்லை இவற்றால் புதிய கர்ம விதைகள் (ஸம்ஸ்காரங்கள்) ஏற்படுகின்றன.

ஸமூத் 47—நிர்விசார ஸமாதியில் தோடர்ச்சி பேறுவதனால் அத்யாத்ம ப்ரஸாதம் ஏற்படுகிறது.

அத்யாத்ம ப்ரஸாதம் என்பது ஆக்ம சாந்தி.

ஸமூத் 48 அங்கு அறிவு “ரிதம்பரா” எனப்படும்.

“ரிதம்பரா” என்றால் “உண்மையைச் சுமப்பது” என்றால்தாப். அந்த உணர்ச்சில் எப்போதும் பரிபூர்ண வைத்யமே கிற்கும்.

ஸமூத் 49.—இது கேள்வியாலும் அனுமானத்தாலும் கிடைக்கும் அறிவினின்றும் வேறு பட்டதாம், விசேஷப் போருளுடைய தாகையால்

[பிறர் சொற்களைக் கேட்பதினின்றேனும்—வேதாகமங்களி னின்றேனும்—கிடைக்கும் உணர்வைக் காட்டிலும் இந்த நிர்விசார ஸமாதி நம் அனுபவத்துக்கு வரும்போது நமக்கு உயர்ந்த விதமான

சுதாப் பதஞ்சலி யோக ஸ-அத்ரம்

ஞான மொன்று பிறக்கிற தென்று விவேகாநந்தர்
சொல்லுகிறார்.]

த்யாநம் செய்யப்படும் ஸ-அக்ஷமப் பொருளை
வெறுமே அதன் செய்கைகளால் கணிப்பதைக் காட்
டிலும் அதன் சுத்த ஸ்வரூபத்தில் த்யாநம் செய்யும்
திறமை பெறுவதால் எய்தும் உணர்வு—உள்ளத்தின்
திலை—விசேஷமான இயல் புடையது. எதைப்பற்றி
யும் நமது மனச் சல்லத்துடன் நிகழும் ஆராய்ச்சி
வடிவமான ஸமாதிபைக் காட்டிலும் யதார்த்த ரூ
மான த்யாநமே அறிவில் சுத்தமான தெளிவையும்
இன்பத்தையும் விளைவிக்கும். த்யான விதிபங்களை
நம்முடைய மனம் ஆராய்ச்சி செய்ய மிடத்தே அஹ
ங்கரத் தொடர்களைக் கிளப்பிக் குழப்ப முண்டாக்கும்
வெறுமே அவற்றுடன் சுத்த ரூபத்தில் கலந்து விடுக்
கால் நம்முடைப் அஹங்கரம் மடிந்து போகும்
எந்த வஸ்துவின் ரூபம் நம்முடைய அறிவுக் கெய்கீ
விடும். எனவே அப்படிப்பட்ட த்யாநத்தால் நமக்கெல்
விதமான சவிப்புக்களும் கிகழுமாட்டா. உண்மை மப
மான உணர்வு பிறக்கும். கிர்விசார ஸமாதி விதிப
மாக மதுரை நாராயணய்யர் உரையில் காணப்படும்
பின்வரும் வசனங்கள் இங்கு குறிப்பிடத்தக்கன.

“ஸாதாரணமாக ஏனையோருக்கு ஞானம் ஒன்றன் பின் ஒன்றாக க்ரமபாடக உண்டாகிறது. இங்கிலைமை அடைந்தானுக்கு அப்படி மின்றி ஏக காலத் தில் எல்லா விதிபங்களின் ஞானம் உண்டாகிறது. இங்கிலையில் உள்ளவன் பிறர் யாராலும் பரிதபிக்கக்

கூடாதவனுக அத்தன்மையான உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து பர்வதத்தின் மேலுச்சியிலுள்ளவன் போல ஜனங்களைக் கருணையுடன் பார்க்கிறான். இவ்விதம் மஹா பாரதத்தில் சாந்தி பர்வதத்தில் சொல்லப் பட்டுள்ளது.”

ஸமு. டீ. அதனால் உண்டாகும் ஸம்ஸ்காரம் மற்ற ஸம்ஸ்காரங்களைத் தடை செய்யும்.

ஸம்ஸ்காரங்களாவன கர்மங்களாலே சித்தத்தில் மிஞ்சி நிற்கும் கர்ம விதைகள். இந்த ஸம்ஸ்கார விதைகள் நம்முடைய சித்த லோகத்தைக் கெடுக்கின்றன. புராதன கர்மங்களால் நாம் எத்தனை தூரம் கட்டுப் படுகிறோமென்பதை ஸாதாரண மனிதன் அறிய மாட்டான்.

ஒரு செய்கை நம்முடைய சித்தத்தில் ஒரு முத்தை போடுகிறது. அந்த முத்தை ஞாபக மெனப்படுவது மட்டுமன்று. கீழ்ச்சைதன்ய மண்டலம் வரையடிப்பது. உனது சைதன்ய ஜகத்தில் ஜாக்ர பூமியை மட்டுமே யன்றி அஜாக்ரத்தான சைதன்ய பாதாளங்களிலும் போய் அடிப்பது.

ஒரு முறை ஒரு சித்கச்செய்கை நிகழ்ந்தால் அது மீள மீள நிகழும். ஒரு முறை செய்த தொழிலை மீட்டு மீட்டும் செய்தல் இன்றியமையாததாக நேரும்.

“Qui a bu, boira” என்பது ப்ரெஞ்ச் பழ மொழி. அதன் பொருள்:—“(இதற்கு முன்னே) குடித்தவன் (இனியுங்) குடிப்பான்”

ஒரு முறை பொடியை மூக்கிலே செலுத்தினால், முதல்தம் செலுத்தும்போது நரகம்போனிருக்கும், அப்பால் எங்கு பொடியைக்கண்டாலும் மூக்குறும். ஒரு முறை பேனேக்கத்தி திருடினவன் கையில் பின்பு பேனேக்கத்தியைக் கண்டபோதெல்லாம் ஊறுத வெடுக்கும்.

ஒரு முறை ஒருவரை மிருகத்தனமாக தூஷணை செய்தோம், அல்லது அடித்தோம்—அல்லது வேறு வகைகளில் ஒருவருக்குத் தீங்கு விளை வித்தோயானால் பிறகு அவர்களைக் காணும் பொழுதெல்லாம், நினைக்கும் பொழுதெல்லாம் மனம் அசாந்தி யடையும். தீயகர்ம ஸம்ஸ்காரங்கள் மீண்டும் அதிகத்தீசயல்களாய் மீண்டும் அதிகத்தீய ஸம்ஸ்காரங்களாய் அவற்றினின்றும் புதிய பல தீயசெயல்களாய் இங்கனம் தீராத சங்கிலியாக நடைபெறும். நல்ல கர்மங்களும். அங்கனமே. இவற்றுள் நல்ல கர்ம ஸம்ஸ்காரங்கள் தீயகர்ம ஸம்ஸ்காரங்களைப் பெரும்பாலும் குறுக்கவும், நகுக்கவும், வற்றடிக்கவும், சண்டுவிக்கவும், பாழாக்கவும் வல்லன्. ஆனாலும் பரிபூர்ணமாக அழித்துவிட மாட்டா. ஏனெனில் சித்த லோகத்தில் ஸாதாரண ஜீவனுக்கு—அதாவது யோகஸாதனத்தாலே கை வல்ல பதவி பெறுத ஜீவனுக்கு—நல்ல ஸம்ஸ்காரங்களைக் காட்டினாலும் தீய ஸம்ஸ்காரங்கள் அதிகவேகத்துடனும் ஸம்ருத்தி யுடனும் பயிராவதாகச் சொல்ல இடமில்லை யெனினும், இரண்டும் ஸம்பலத்துடனே வளர்கின்றன. தீயதை நல்ல தழிப்பது போலவே

சில ஸமயங்களில் நல்லதைத் தீயது கெடுக்கிறது ஆகவே இந்த ஸம்ஸ்கார யுத்தத்தால் ஜீவன் தனது சித்தம் ரை கிலையிலிருப்பது கண்டு, அதையும் அதன் புறக்கோலமாகிய சரீரத்தையும், உதறி எறிந்து விடுகிறது. இங்களும் எறிதலே மரணம் என்று சொல்லப்படும்.

ஸர்வ ஜீவராசிகளும் மரணமடைகின்றன. இதன் காரணம் யாது? ஜீவலோக முழுவதிலுமே நல்ல ஸம்ஸ்காரங்களை [அதாவது, ஜீவஸம்ரக்ஷனைக் குரிய ஸம்ஸ்காரங்களை] காட்டிலும் தீயஸம்ஸ்காரங்களே அதிக வேகத்துடன் வளர்கின்றன வென்று புலப்படுகிறது.

அங்களுமன்று. ஏனெனில் உயிர்கள் மேன் மேலும் புதியன புதியன வாகத் தோன்றி வருதலால். *

எனவே, ஜீவலோகப் பொதுமையில் நல்ல ஸம்ஸ்காரங்களே வெற்றி பெற்று வருகின்றன. மரணம் வெல்லவில்லை. உயிரே வெற்றி யடைந்து கொண்டு வருகிறது. இன்று வரை பூமியின் மீது செத்த ஜீவன்களின் தொகை அதிகமா? மிஞ்சியவர்களின் தொகை அதிகமா? மிஞ்சியவற்றின் தொகை அதிகம். ஸந்தேஹ மென்ன இதிலே? வெளிப்படை.

உயிர் தான் இது வரை வெற்றி யடைந்து வருகின்றன.

நல்ல ஸம்ஸ்காரங்களே ஜயம் பெற்று வருகின்றன. இதனை இன்னும் சாஸ்திர ரூபத்தில் விவ-

கரிப்போம். உயிரை மரணத்தால் அழிக்க முடியாது. உயிர் மழையை மரணத்தீ வற்றடித்தல் ஸாத்திய மில்லை.

உயிருக்கும் சாவுக்கும் சண்டை நடக்கிறது.

ஜீவன் ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஜீவன் ஸஹஸர கோடிகளாக விளங்குகிற நெனிலும் ஜீவலோகம் ஒன்றே.

உயிர்த்தலுக்கனுக்கலமான குணங்கள் பொறுமை, அன்பு, துணிவு முதலியன. சாவுக்கனுக்கலமான குணங்கள் பொறுமை, பகைமை, பயம் முதலியன.

உயிருக்கனுக்கல மான குணங்களே தேவர்கள்.

சாவுக்கனுக்கலமான குணங்கள் அஸாரர்.

தேவாஸார யுத்தம் முடிவின்றி நடைபெற்று வருகிறது—ஜகத்தாகிய நாடக சாலையில்; பரமாத்மா வாகிய ராஜாதி ராஜன் ஸாக்ஷியாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான். இது சிற்க.

ஸம்ஸ்கார விதைகளை அப்போதப்போது புதுப்பித்தலே நன்று. பழைய கர்ம விதைகளால் நமக்குப் பயனில்லை.

நாம் ஒரேயடியாக எவ்விதமான கர்மபந்தவிதைகளுமில்லாமல் பரம முக்தி நிலைபெற முயல வேண்டும்.

படிப்படியாக முக்தி படையவேண்டு முயற்சி பண்ணுவோன் ஒருபோதும் முக்தி. பெறமாட்டான். பழைன்று கர்மச் சங்கிலியை ஒரே தடவையாக அறுத்தெறிந்து விடவேண்டும்.

வேத ரிஷிகளின் கவிதை.



முகவுரை.

ஸ்ரீ காசியில் ஹிந்து ஸர்வகலா சங்கத்திற்கு அஸ் திவாரக் கல் நாட்டிய போது பல வித்வான்கள் வந்து உயந்யாஸம் செய்தார்கள். இவற்றுள்ளே, நவீன சாஸ்திர (ஸயன்ஸ்) பண்டிதர்களின் சிகாமணியாக விளங்கும் ஸ்ரீமான் ஜகத்சீச சந்திர வச செய்த உபந்யாஸம் மிகவும் மாண்புடையது.

லெகிகக சாஸ்திர ஆராய்ச்சிகளிலே மறுபடியும் ரத தேசம் தலைமை வகிக்கும்படி செய்வது நம்முடைய கடமை யென்பதை இவர் பல வகையிலே விளக்கிய பின்பு தமது முடிவுரையில் பின்வருமாறு சொல்லுகிறார்:—

“ஹிந்து நாகரிகத்திற்குள்ளே ஒரு விசேஷ சக்தி யிருக்கிறது. காலத்தின் அழிவுகளையெல்லாம், உலகத்திலேயுள்ள பொருளானைத்தையும் சிறைவுபடுத்த வரும் மாறுதல்களையெல்லாம், இந்த சக்தியினுலே நமது நாகரிகம் எதிர்க்க வல்ல தாயிற்று. (எகிப்து தேசத்தில்) நீல நதிக்கரையிலேயும் அஸ்ஸீரியா தேசத்திலும், பாழோனிலும், பல்லாயிர வருஷங்களுக்கு முன்னே, பெரிய பெரிய அறிவுப் பயிற்சிகள் தோன்றி வளர்ந்த

தையும், மாறியதையும், மறைந்ததையும், நமது மஹத் தான் நாகரிகம் பார்த்துக்கொண்டிருந்தது. (அப்போது கூட நமது நாகரிகம் அளவிடமுடியாத பழமை கொண்டதாக விளங்கிறது). அந்த நாளிலே பாரத மாதா தனக்கு அழிவில்லையென்ற தீராத பக்தியுடன் விளங்கினால். இன்றும் யெளவனத்தோ டிருக்கிறோன். இனி, எதிர் காலத்திலும் அழியமாட்டோ மென்கிற தீராத பக்தியிலே உறுதிகொண்டு நிற்கிறோன்.”

இங்ஙனம், நவீன சாஸ்திரக் கல்வியாகிய குன்றத் தின் மேலே நெருப்புத் தூணைப்போல ஒளியிசீ நிற் கும் ஸ்ரீமான் வச கூறிய வார்த்தைகள் வெறுமே உபசார மல்ல. நம்முடைய இடைக்காலத்து மட்டமை களை யெல்லாம் மஹிமைகளைன்று நினைத்து விண்பெருமை கொள்வோரின் பேச்சை நாம் உதறிவிடுதல் நியாயம். ஆனால் வச பண்டிதர் சொல்லியதை நாம் மதிப்புடன் ஏற்றுக்கொள்ளுதல் தகும். இடைக்காலத் திலே நமது ஜாதி பொய்க்களும் சோர்வுகளும் குவித்த குப்பையின் கிழே அழுந்திக்கிடந்தது. பாரத மாதா நித்திரையிலிருந்தாள் இப்போது மறுபடியும் அந்தக் குப்பையினிருந்து வெளிப்பட்டு, தைரியமென்னும் கங்காநதியில் ஸ்நாநம் செய்துவிட்டு நமது பாரத ஜாதி தனது வானத்திலே தோன்றும் ஸ-ஏர்யோதயத்தை அன்புடன் அழைத்து வாழ்த்துக் கூறுகின்றது.

மரண மில்லாத இந்த ஹிந்து நாகரிகமாகிய கற்பக விருஷ்ததுக்கு ஆதியிலே விதை யூனிபவர்கள் வேத ரிஷிகள். அவர்கள் எக்காலத்திலே—எத்தனை நாற்றுண்டு தளின் முன்னே—இருந்தார்களைன்பதைக் கணக்கிட

உச் சொல்ல நவீன ஆராய்ச்சி யாதோரு கநுவியு மில் வாதிருக்கிறது. ஹிமவத் பர்வதம் எப்போ துண்டா யிற்று? யாருக்குத் தெரியும்? வேத ரிஷிகள் எக்காலத் தில் வாழ்ந்தனர்? எப்படிச் சொல்வது?

ரிக்வேதம் போருள் விளக்கம்.

ரிக்வேதத்திலே ரிஷிகளுடையகவிதையைப் படிக் கும்போது நம துள்ளத்திலே தேன் பாய்கிறது. அறிவு தெய்வ வெறி கொள்ளுகின்றது. கீழே இந்திரனைப் பற்றிய மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த் தெழுது கிறேன். அம்மந்திரப் பொருளை விளக்கும்படியான சில விஷயங்கள் முதலாவது சொல்லுகிறேன்.

“இந்திரன்” என்பது விஞ்ஞான சக்தி; “இவு னுக்குப் பகை அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திற்கு “விருத்திரன்” என்று பெயர். (விருத்தரன்—மூடுவோன், மறைப்போன்). விருத்திரன் இருள். அவனே தெய்வ இன்பங்களிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கும் அஹங்காரம்—அதாவது, பிரிவணர்ச்சி. அவன் தாய்க்கு தாநு” என்று பெயர், (தாநு—பிரிப்பது).

நமக்குள்ளே மூன்று படிகள் இருக்கின்றன; மண், காற்று, வானம் என. (அதாவது, உடல், உயிர், அறிவு என்ற மூன்றும்) வானத்தின்மேலே உண்மை யிலகம் இருக்கிறது. அந்த உண்மை யிலகத்திலிருந்து நமது அறிவிலே ஞானவொளியின் கிரணங்களும், தேவ—இன் பங்களாகிய நதிகளும் எப்போதும் பாடிம்படி செய்ய வேண்டும். இதுவே வேத ரிஷிகளின் நாட்டம்.

அந்த நதிகளையும், கதிர்களையும் நம்முள்ளே பாய வொட்டாத படி விருத்தராசானும் அவன் கூட்டத்தா

ராகிய பணி முதலிய மற்றப் பிசாசுகளும் தடுக்கின்றன. அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு—முதலாக நமக்குள்ளே வாழும் அசுரருக்குக் கணக்கில்லை. இவர் களுக்கெல்லாம் தலைவன் விருத்திரன். இவன் மேற் கூறப்பட்ட-தேவநதிகளை மண்மலையின் கிழே உள்ள ஓர் இருட்குகையில் அடக்கிவைத்து அவை தம தறிவிலே பாயாத படி. மேலே நின்று தடுக்கிறான்.

இந்த “விருத்தர்ஜீ வேதம் பாம்பென்று” சொல் அகிறது, அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி; அதற்குக்கை கால் கிடையாது; வீரியம் கிடையாது. நெளிந்து நெளிந்து உள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைக்கிறது.

இந்திரன் முதலிய தேவர்களை யாகத்தினாலே தோழமை கொண்டால், அவர்கள் இந்தப் பாம்பையும் இதன் சேனைகளையும் கொன்று, தேவ-நதிகளை விடு வித்து நம்முள்ளே பாயும்படி செய்து நமக்கு அமரத் தன்மை உண்டாகும்படி செய்கிறார்கள். யாகம்(வேள்வி) என்பது நமது உடல், பொருள், ஆவி, அறிவு, அனைத்தையும் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்து விடுதல். இந்தவேள்வி செய்தால் நமக்குள் மண், காற்று, வான் (உடல், உயிர், அறிவு) என்ற மூன்று படிகளிலும் தேவர் வந்து நிலைபெற்று அமிர்தபானம் (ஸோமரஸம் குடித்தல்) செய்கிறார்கள். இது மஹரிஷிகளின் யோகாலுபவத்திலே கண்டது. இதனை நன்றாகத் தெரிந்து கொண்டால் பின்வரும் மந்திரங்களின் பொருள் தெளிவுபடும்.

ரிக்வேதம்.

(1-32)

இந்திரனை ஹீரண்ய ஸ்தாபன்—
தங்கத்துண்ண என்ற ரிஷி பாடியது.

1. இந்திரனுடைய வீரச்செழல்களை இங்கு சொல் லுகின்றேன்.

அவன் வஜ்ரி—ழின்னல் அவனுக்குப் படை. அவனுடைய முன்னைத் திறமைகளைச் சொல்லுகிறேன்.

பாம்பைக் கொன்றுன்; ஆறுகளைப் பெருகச் செய்தான்.

மலைகளின் சார்புகளை உடைத்தான்.

2. மலையின் மேலே கிடந்த விருத்திரப்பாம்பை அழித்துவிட்டான்.

அறிவினாலே செய்த—வானத்தாலாகிய—வயிரப் படையை இவனுக்கு த்வஷ்டா என்ற தேவன் செய்து கொடுத்தான்.

நதிகள் வானக் கடலை நோக்கிப் பாடிக்கொண்டு விரைந்து சென்றன. இவைந்துகொண்டு செல்லும் ஆவினம் போல.

3. இந்திரன் ஏறு போன்றுன், மூன்று படிகளி லே மதுவுண்டான், அந்த மது வேள்வியிலே வழிக்கப் பட்டது.

4. அரவுகளிலே முதல் தோன்றியவனை இந்திரன். கொன்ற பிறகு, மற்ற மாயாவிகளின் மாயைகளை யெல்லாம் வென்றுன்.

பின்பு ஸ-ஸ்ரயனையும், வானத்தையும், உஷாதேவி யையும் தோன்றுவித்தான். அதன் பிறகு, இந்திரா, உனக்கோர் பகைவனு மில்லை.

ஞா

5. மறைக்கும் தொழிலே கொண்ட விருத் திரனுக்குத் தோளில்லை. அவனை இந்திரன் பேரிட யாலே கொன்றான்.

பிளந்த விறகுகளைப் போலே விருத்திரன் மண் மீது சிதறி வீழ்ந்தான்.

6. போர்த் தொழி ஸ்ரியாதவன் விருத்திரன். இவன் நேர்மை நாடு வோனும், மஹா வீரனுமாகிய இந்திரனைப் போருக் கழைத்தான்.

இந்திரனுடைய அம்புத்திற்கௌ இவனுல் கடந்து செல்ல முடியவில்லை. சிதறுகின்ற தனது திறமைகளை இந்திர-சத்துரு ஒன்றுசேர்க்க முயன்றான்.

7. காலும் கையுமில்லாதவன் விருத்திரன்.

இந்திரனேடு இவன் போர் செய்ய வந்தான். அவனுடைய வயிரப்படை இவனை மலைபின்மீது சொன்றது.

பலவற்றிலே விளங்குவோன் இந்திரன்,

ஆணேறுகளை ஆண்மை போகிய எருதுகள் எதிர்ப்பது போல, அவனை விருத்திரன் பகைத்தான், சிதறி வீழ்ந்தான்.

8. ஆற்றடி பிளவுண்டு கிடப்பதுபோலே விருத்திரன் கிடந்தான்.

இவன் மீது நதிகள் கடந்து சென்றன.

அவை மனதின் மேல் ஏறிச் சென்றன.

முன்னர், அவற்றை விருத்திரன் தனது வலிமையாலே சூழ்ந்து நின்றான்.

இப்போது அவற்றின் அடியிலே வீழ்ந்து கிடக்கினான்.

முன்னுரை.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லுகிறார்:—

“நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது அது உள்ளத்தின் அடியிலிருந்து வெளிப்பட வேண்டும். சிறகு சிறிதுகாலம் காத்துக் கொண்டிருந்தால், எனது தாயாகிய ஜகதம்பிக்க உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுப்பாள்.”

* * * *

நன்று சொல்லினார் ராமகிருஷ்ண முனி. உள்ளத்தின் அடியிலிருந்து வெளிப்படுகிற வேண்டுதலுக்கு ‘மந்திரம்’ என்று பெயர். அது பலிக்கும். ஆனால் அங்கிருந்து பிரார்த்தனை கொண்டு வருதல் எனிதன்று. அது பெரிய ஆழம். உள்ளத்தின் அடி! கடலடியை மானுடர் அளந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளத்தின் அடி காண்பது அதனிலும் பலமடங்கு கஷ்டம். இருந்தாலும் சோர்வு பெற வேண்டா. ஒவ்வொருவனும் உள்ளாக கடலில் இயன்றவரை முழ்கி அங்கிருந்து பொருள் கொண்டு வரலாம். எத்தனைக் கெத்தனை ஆழத்திலே போகிறுமோ, அத்தனைக் கத்தனை நல்ல முத்து கிடைக்கும்.

ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால் அடிவரை எனிதாகப் பாய்ந்து அங்கிருந்து மந்திரங்க் கொண்டு வந்தனர். அம்மந்திரங்களுக்கு தேவர் வசப்படுவர். வெறும் ‘சொல்’ அக்கு மஹிமமயில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மஹிமை யுண்டு. “எதனை நினைக்கிறுமோ அதுவே யாகிருய்” என்பது தவறுத உண்மை.

நினைப்பு நிஜ நினைப்பாக இருக்கவேண்டும் ஆழந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாருத நினைப்பு—அவ்வித நினைப்பு விரைவில் உலக மறியத் தக்க வெளியுண்மையாக மாறிவிடும். ‘இந்திரன்’ எனப் படும் விஞ்ஞான சக்தியை மதுச்சந்த ரிஷி மேற்கூறப் பட்ட படி வலிமை கொண்ட மந்திரங்களால் ஸ்தாப னம் செய்கிறோர். அம்மந்திரங்கள் கவிதை யிடையில் திகழ்கின்றன.

* * * *

மொழிபெயர்ப்பு.

(ரிக்வேதம்—முதல் மண்டலம்—ஏழாவது ஸ-அத் தம் முதல் வகுப்பு—முதல் லத்யாயம்—பக்கம் 13--14).

இந்திரனை மதுச் சந்தர் பாடியது.

பாடுவோர் இந்திரனைப் பாடுகின்றனர். மந்திர மோதுவோர் இந்திரனை யோதுகின்றனர். மொழிகள் இந்திரனை வேண்டி எழுகின்றன (1) இந்திரன் இரண்டு குதிரைகளில் (அவை பூட்டிய தேரில்) ஏறுகின்றன. மொழிகள்மீது ஏறுகின்றன; அவன் இடித்தலைவன்; பொன் வண்ண முடையவன். (2)

நீண்ட காட்சியின் பொருட்டாக இந்திரன் வானத்திலே ஸ-அர்யனை ஏற்றினுன், ஒளிர்க்கதீர்களால் மேகத்தைப் பிளந்தான். (3)

வலிய ஒளிகொண்ட இந்திரா, செழுமைகளிலும், ஆயிர வகைச் செல்வங்களிலும் எம்மை வளர்த்திடுக; நினது வலிய ஒளிகொண்ட வளர்ப்புக்களால். (4)

பெருஞ் செல்வத்திலும், சிறு செல்வத்திலும் இந்

திரனை அழைக்கிறோம்; மறைவு செய்யும் பேய்களின் மீது மின்னற் படைந்தது. (5)

தி. (1) (அக்னி தேவன்.)

அக்கினி விஷயமாக ரிஷிகள் எழுதியிருக்கும் கவிதையைப் பற்றிப் பேசும்போது ஸ்ரீ அரவிந்த கோஷ் சொல்லுகிறார்:—

“வலியவனுகிச் சுடர் வீசிக்கொண்டு நிற்கும் இந்த தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற் றிருக்கின்றன. சூதாமப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாடுக் கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழுலும், அவன் உறமுதலும், ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறி விலே தாவிசிட்டன போலும்; அங்கே அவற்றின் களி தழுல் கொண்டு எரிகிறது.”

ஆம் ! உயர்ந்த கவிதையின் நெறியே அது. கவியின் இஷ்ட தேவதை, அல்லது இஷ்ட சித்தி, இஷ்ட தர்மம், இஷ்ட சகம் இதனுடைய காந்தி அவனுடைய உள்ளத்திலே வீசும். அந்த ஒளி பாட்டிலே தெரியும். உயர்ந்த கவிதையின் நெறி அது. அக்கினி விஷயமாக ரிஷிகள் சொல்லி யிருக்கும் மந்திரங்கள், சித்திரங்கள், காட்சிகள் இவற்றிலே சில இங்கு மொழிபெயர்த்துக் காட்டப்படும்.

(வேத ஸாரம்.)

தீயே, நீ தேவர்களில் முதற் பட்டவன்; முன் னேன்; தலைவன் மறைந்திருக்கும் முதற் கடவுளுடைய வடிவத் தழுலை, அதன் வெம்மைகொண்ட வளியை,

அதன் கனலுவது போன்ற திறமையை—அக்டி யென்று வர்மத்துகிறோம்.

தீ யென்பது ஞான சக்தி.

அவன் வையகத்தின் படிகளே அமைக்கும் பொருட்டு வருகிறேன். அவற்றுள்ளே ரஹஸ்ய தேவ தையாக வீற்றிருந்து நடைகளையும், செயல்களையும் தூண்டுகிறேன்.

எல்லா வகைப்பட்ட செய்கைத் திறமை, உயிர், வளிமை, வடிவழகு, ஒளித்திகழ்ச்சி அறிவு, பொலிவு மாட்சி—இவையனைத்தும் அக்டி—தேவனுடைய விளக்கங்கள்.

அவனுக்குள்ளே ஸத்யம் மோன நிலையிலே நின்று அவனைச் செயல்களிலும் களர்ச்சிகளிலும் நடத்துகிறது.

அவன் கை வைத்த பொருளையெல்லாம் பரிசுத் தப்படுத்துகிறேன். வையத்திலே தத்தளித்துக் கொண்டிருக்கும் ஜீவனை இருளிவிருந்து ஒளியிலே கொண்டு சேர்க்கிறேன்.

வெப்பத்திலும், தொல்லையிலும் மிருந்து உபசாநதியிலும், ஆனந்தத்திலும் கொண்டு நிறுத்துகிறேன்.

ஆரம்பத்திலே இவன் உயிர்ப்படியில் எரியத் தொடங்கும்போது இவனை நாலு புறத்திலும் புகை வந்து சூழ்கிறது.

இப்போது அக்டி புகைச்சு நிங்கி நமது வானங்களிலே தெளிவுபெற எரிகிறேன். சுத்த மனம் என்பதோர் ஆகாசத்தைப் பற்றி, ஏறுகிறேன்.

இவன் கரது—வேள்வித்திறம், செய்னீகவ்விழை,

துணிவு, தெப்பத்துணிபையே அக்னி யென்கிறோம். இவன் கவி.

அறிவுக் கதிர்களை இவன் காவல் செய்கிறோன்.

அந்தக் கதிர்கள், புல்லாந்தரையில் மேயும் பசுக் களைப்போலே, நமது உயிர்நிலத்தில் மேயும்போது, இருஞக்கும் பிரிவுக்கும் மக்களாகிய ராக்ஷஸ்ப் பகை வர் அவற்றைக் கவர்ந்து செல்லாத படி இவன் காக்கிறான்.

பொய் பிழை இவற்றின் கோணால் வழிகளை யெல்லாம் கடந்து, தாழ்வும், உடைவும், வளைவும் கொண்ட தரையிலிருந்து மேலேரி நேர் வழியையும், உயர்ந்த திறந்த வெளிகளையும் இவனுடைய உதவியால் அடைகின்றோம்.

இவனை உள்ளத்தே நிறுத்துகிறோம். அறிவும் துணிவும் ஒரு பொருளாகின்றன. வேள்வியின் வளர்ச்சியையும், ஏற்றத்தையும் அக்னி நடத்துகிறான். இவன் புரோஹிதன், ஹோதா, சித்திக், புறத்தே வேதியர் சூழ்ந்து சின்று செய்வதாகச் சித்திரப்பாடுத்தும் கார்மங்களை யெல்லாம் உள்ளத்து வேள்வியில் இவன் ஒரு வனே சின்று செய்கிறான்.

நமது வேள்வி தேவருலகத்திற்கு முன்னு செல்லுகிறது. அந்த மஹா யாத்திரையிலே அதனை ராக்ஷஸர்கள் கவர்ந்து செல்லாத படி அக்னி காக்கிறான்.

இவன் உயிருக்குத் தோழன். நமது காதலன்.

இவனை நம்பினவர்க்குப் பழுதில்லை.

இரவிற்குள்ளே, ஆழ்ந்த இருளிமீல் முடிக்கிடப்ப வனும் இந்தச் சுடரைக் கொளுத்தினால் அவனுக்குக்

கண்ணதெரியும். இது வளர வளர, ஏற ஏற அவன் பரிபூர்ண உண்மையைக் காண்பான்.

உடையை—ஞானேநூதயத்தைக் காணும் பொருட்டு இவன் வானை நோக்கி வளர்கின்றன.

பிராண லோகத்தின் வானங்களிலே ஒட்டுருபிச் சென்று தேஜோமயமான ஸ்வர் லோகத்தை எப்புகின்றன.

ஸ்வர் லோகந்தான் அவனுடைய வீடு.

அது உண்மையிடம்; தீரா இன்பம்; அங்கே தேவர்கள் ஸ்வப கூடியிருந்து அமிர்த பானம் செய்கிறார்கள்.

இங்கே மண்ணுலகில் இவ்வொளி மறைந்திருக்கிறது. பூமிதேவி இவனைக் கருவிலே தரிக்கிறார்கள். வானத் தலைவனுகிய பிதாவின் காரியங்களுக்கு இவனை விடுவிக்கவில்லை. தனது விளைவுகள் அணைத்திலும், செடி களிலும், பூண்டுகளிலும், மரங்களிலும் இவனை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

அறிவு முதிர்ச்சி பெறும்போது, இவன் மண்ணிலிருந்து வானத்தை நோக்கி எழுகின்றன.

குறிப்பு:—முதல் வியாசத்திலே இந்திரஸ்துதி தொடர்ச்சி மிச்சமிராது பின்னெரு முறை அச்சிடப் பெறும்.

மண்டலம் 1 ஸாக்தம் 32.

அஷ்டகம் 1 அத்யாயம் 2.

வர்க்கம் 36, 38.

இந்திரனைக் குறித்து ஹிரண்ய ஸ்தூப ரிஷி பாடியது:—

விருத்திரண தாயும் அகல வீழ்ந்தாள்.

தாய்மீலும் மகன் கீழு மாயினர்.

இந்திரன் அவள்மீது வீசியிருந்த படையை
மீட்டுக்கொண்டான்.

சன்றுடன் கிடக்கும் பசுவைப்போலே கிடந்த
னள் தாறு. 9

தங்குதடை யில்லாது பாயும் நதிகளிடையே
அவனுடல் அமிழ்ந்திக் கிடந்தது.

விருத்திரனது உடல் மறைவைக்கடந்து நதிகள்
விரிந்து பெருகின.

இந்திரனைப் பகைகொண்டோன் நெட்டிருளில்
வீழ்ந்தான் 10

கதிர்களைப் பணியென்னும் பகைவன் பிடித்து
வைத்தது போலே நதிகளை விருத்திரன் தடுத்
துக்கொண்டான்.

அவை பகைவனுக்கும் பத்தினிகளாயின. அவற்
றைப் பாம்பு காத்தது.

நீர்த்திரன் வெளிப்படும் வாயில் அடைபட்
டிருந்தது.

விருத்திரனைக் கொன்று இந்திரன் அதைத்
திறந்தான். 11

இந்திரா முதற்பெருங் கடவுள் உன்னைப் போ.
ரிலே செலுத்தினான். அப்போது நீ எமக்கு வலிய
தோர் உயிர்க்காவல் ஆயினை.

கதிர்களை வென்றுப் பூரா மதுவை வென்றுப்
ஏழு நதிகளையும் பெருகும்படி விடுத்தாய். 12

இந்திரனும் விருத்திரனும் போஸ்செய்தகாலத்தில் பகைவன் வினா, வித்த மின்னலும் குழுறலும் இடியும் அவன் பொழிந்த மதையும் இவனைத் தீண்டவில்லை.

பிறகு பகைவனுடைய சேனைகள் வந்தெதிர்த்தன அவற்றையும் இந்திரன் வென்றான். 13

இந்திரா, பகைவனை அழித்தபிறகு அச்சத்தாடு செல்லும் பருந்துபோல, நீ எதன் பொருட்டாகத் தொண்ணுற்றென்பது நதிகளையும், உலகங்களையும் கடந்து மேலேறிச் செல்லுகிறோம்?

நீ கண்டு மனமஞ்சத் தகுந்த போராளி, பாம்பிற் கேது?

செல்வன, நிற்பன, அனைத்திற்கும் இந்திரனே அரசன்.

இவன் வயிரப்படை கைக்கொண்டான்.

சிகரங்களுடைய அனந்த மலைக்கும் இவனே வேந்தன்.

தொழில் செய்வோரை யெல்லாம் இவனே ஆளுகின்றன்.

ஆரக்கால்களை வளையம் சூழ்ந்திருப்பது போலே இவன் அவரைச் சூழ்ந்து நிற்கின்றான். 15

தீ அக்னி தேவன்.

இவனைக் குறித்த சில வேத மந்த்ரங்களின் ஸ்ராம்.

முதற் பெருங்கடவுளின் துணிவு, அஃதே தீ.

இவனை இரண்டு அரணிக் கேர்ல்கள் கடைந்து தருகின்றன.

மண்கீழ்க்கோல், வானமே மேற்கோல். கடையும் தொழிலிலே தோன்றுகிறார்கள். ஆதலால் இவன் “வலிமையின் மைந்தன்.”

ப்ராண லோகத்திலே இவன் ஏறும்போது, புல்லாங் தரையில் மேயும் மாடு போலே, பூமியின் விளைவுகளையெல்லாங் தின்று கொண்டு புகையுடன் எரிவான்.

அங்கு வேட்கையின் வலிமை; விடாயின் கிளர்ச்சி; அது தி. தனது உணவுகளை யெல்லாம் கிழித்து, நாசமாக்குகிறார்கள். தான் போகிற வழியிலே, முன்பு மகிழ்ச்சியும் பொலிவும் திகழ்ந்த இடங்களில், ஒரு கரிக்கோடு மாத்திரமே மிஞ்சி கிற்கும்படி செய்கிறார்கள்.

ஆனால் எதனை அழிக்கிறானே, அதனை மாச தீர்க்கிறார்கள். பிறகு, புகை மறைந்து விடுகிறது.

அப்பால், ஞானேதயங்களின் முன்னே இவனை குருவெள்ளோப்பரிபோன்று, நம்மை ஏற்றிக்கொண்டு பரமஸ் தானங்களிலே விடுகிறார்கள். அங்கே நமது விருப்பங்களைல்லாம் உண்மை பெறுகின்றன. அறிவு ஸம்பூர்ண மாகிறது. அது களியுடனும், வெற்றியுடனும் தொழில் செய்கிறது.

வேள்வி செய்யும் சூரியனை வேள்வித் தீ இத்தகைய தெய்வ கிலையில் உயர்த்துகிறது. அமரத்தன் மைக்கு வெற்றி யுண்டாகிறது. எண்ணமிட்டும், போர் செய்தும் பாடுபட்டுக் கோண்டிருந்த மனிதனைக் கவியாகவும், ஸ்வராஜனாகவும், இயற்கையின் வேந்தனைக்கும் அக்கி தேவன் செய்து விடுகிறார்கள்.

தீயைச் சித்திரங்களிலே புகழ்கின்றோம்.

நமது வாயில்கொண்ட மாளிகையின் தலைவன்; கம்மிடத்தே அன்புடன் விருந்துண்ண வந்தோன்; உயிரிலே இறைவன்; தழுலுகின்ற சடைகளையுடைய கவி; தெய்வக் குழந்தை; புண்ய மூர்த்தியாகிய குமார தேவன்; வெல்லொனுத சூரன்; தி.

மனிதரின் முன்னே சென்று வழி காட்டு வோன்; இறப்பவருள்ளே இறப்பின்றி நிற்போன்; மனிதனுக்குள்ளே தேவர் நிறுத்திய தொழிலாளி; அறிவிலே தடைப்படாதோன்; உண்மையில் முடிவற ஞேன்; தி.

விரிந்தொளிர் செய்யும் உண்மை ஞாயிறு; வேள் வியைச் சமப்பவன்; அதன் படிகளை வகுப்பவன்; உறுதியான அடிப்படை; தெய்வத்தோற்றம்; ஒளி; காட்சி; தி.

மித்ரன் .

[மித்ரன் (கமிழில் மித்திரன்) என்ற ஸ்டர்ய தேவனைக்குறித்து, சிச்வாமித்ர ரிஷி பாடியது. இந்த ரிக்குக்கள் கைத்திரிய ஸம்ஹிதை 3-வது காண்டம், 4-வது ப்ரச்நத்தின் கடைசியிலுள்ளன. இலேசான திரிபுகளுடன் ரிக்வேதம் 3-வது அஷ்டகம் 4-வது அத்யாயத்திலே காணப்படுகின்றன,]

1, மித்ர தேவனிடமிருந்து பெறும் ஞானக் கேள்வி தொழில் செய்பவரைத் தாங்குவது; இன் பங்களை வென்று தருவது; உண்மை யுடையது

ஒளிப் புதுமைகள் வாய்ந்தது. (அக்டோபர் 1900 வாழ்த்து கிரேம்.)

2. மித்ரன் அறிவிலே மேம்பட்டு மாந்தரை நடத்துகின்றன. மித்ரன் மண்ணையும் வாணையும் தாங்குவோன். மித்ரன் உயிர்களை இமை கொட்டா மல் பார்த்து நிற்கின்றன. அந்த உண்மைக் கடவு ஞக்கு நெய்யொளி கொண்ட உணவு படைப்போம்.

3. மித்ரா, விரதத்தாலே நின்னை உணர்வான் யாவன், அம்மனிதன் இன்பங்களை நன்கு நுகர்க. உன் ஞலே காக்கப்படுவோன் (வளர்க்கப்படுவோன்) அழிவு பெறுவதில்லை; தோல்வி யடைவதில்லை; அருகே யிருந்தும் தொலைபிளிருந்தும் அவனைப் பாவும் வந்து சார்வ தில்லை.

உடைய.

காலை ஸந்த்யா வந்தனத்தில் இந்தப் பாட்டுக்கள் உதய ஸ-அர்யனை நோக்கி ஒதப் படுகின்றன. ஸ-அர்யன் பரமாத்மாவினுடைய ஞானவொளி; இந்த தேவன் நான்கு அமிசங்களுடையவன்:—(1) மித்ரன், (2) வருணன், (3) அர்யமான், (4) பகன். இவருள்ளே. மித்ரன் அந்த ஒளியின் அன்பைக் குறிப்போன், வருணன் அதன் அநந்த நிலை (எல்லையற்ற தன்மை) யாவான். அர்யமான் ஷ்விமைத் தேவன். பகன் அவ்வொளியின் இன்ப வுணர்ச்சியாக நிற்பவன்.

முழுமுதற் கடவுஞக்கு ஒளியே விழி, ஒளியையே சூரியனென்று போற்றுகிறோம். பூலோகத்திலே ஒளி யாகத் தோன்றும் சக்திதான் சுவர்க்கலோகத்திலே ஞானமாகச் சுடர்கின்றது. அதன் அன்பு வடிவத்தை,

அதாவது தெய்வீக அன்பையே மிதரனென்று வாழ்த்துகிறோம்.

1. ‘ஞானக்கேள்வி’ தேவர்களிடமிருந்து மனிதன் அறிவுச் செணியினுலே பெற்றுக்கொள்வது. அன்பினிடமிருந்து இவ்விதமான கேள்வி பெறுவோர் செய்யும் தொழில்களையெல்லாம் நழுவுதல் இல்லாத படி அன்புதாங்கிக் கொள்ளுகிறது.

2. அன்பில்லாவிடில் மனித வாழ்க்கை நடைபெறுது; வானமும் இயலாது. அன்புதான் இவ்வுலக முழுவதையும் சிதருத படி ஆதரிப்பது; அன்பு ஒரு கூணம் கண் முடிவிடுமானால், உலகமும் உயிர்களும் அழிந்துபோய்விடும். தேவர்களுக்கு மனிதன் தனது உடைமை முழுவதையும் அர்ப்பணம் செப்புவிட வேண்டும். அதுவே தேவர்களின் “உணவு” ‘நெய்யொளி கொண்ட தேவநதிகள்’ என்றும், ‘நெய்யொளி கொண்ட ஸரஸ்வதி’ என்றும், ‘நெய்யொளி கொண்ட அறிவு’ என்றும் வேதம் பிற இடங்களில் வழங்குவதால், ‘நெய்யொளி’ என்பதற்கு ‘ஞானத்தெளிவு’ தான் பொருளென்று தெரிந்துகொள்ளவேண்டும். எனவே, நாம் தேவர்களுக்குக் கொடுக்கும் உணவை ஞானத்தெளிவுடன் கலந்து கொடுக்க வேண்டுமென்று விசுவாமித்ரர் சொல்லுகிறார்.

3. ‘ஷிரத்’ மென்பது விதி, அன்பின் விதிகளை நன்கு வழக்கப்படுத்தினால் அன்பு நம்மை வளர்க்கும். நம்மைக் காக்கும். பிறகு அழிதலும் தோல்வியும், பார்வமும் நமக் கில்லை.

தி.

(அக்னி தேவன்.)

(ரிக்வேதம் 1-வது மண்டலம் 1-வது ஸ-அக்தம், இது ‘மதுச் சந்தஸ்’ (தேனிசை) என்ற ரிஷி பாடி யது).

1. தி வேள்வியின் முன்னிறபவன்; அதன் பருவங்களை வகுக்கும் தேவன்; அங்கு வானவரை அழைப்பவன்; அவனை வேண்டுகிறேன்.

2. தீயை முன்னைப் புலவர் போற்றினர்; புதி யோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக்கொண்டு தருக.

3. நாளுங்கு நாள் வளருஞ் செல்வமும், ஹிரமிக்க புகழும் தீயாலே பெறுக.

4. தீயே, நெறியிலோங்கும் வேள்வி யதனை நீ எப்புறத்துஞ் சூழ்ந்து காக்கிறாய், அஃதே வானவரிடம் சேரும்.

5. தி வானவரை யழைப்போன்; புலமையுள்ள செய்கைத் திறமை யாவோன்; சித்திரமாகிய ஞானக்கேள்வி தருவதிலே சிறந்தோன்; அவ்வானவன் வானவருடன் வருக.

6. அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான், தீயே, நின் துண்மை.

7. தீயே, நின்பால் நாள்தோறும், இரவும் பகலும் நாம் பணிவேந்தி வருகிறோம்.

8. நெறியிலோங்கும் வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய், சுடர் ஹிச்வாய், தனது மனையிலே வளர்வாய், தீயே, நின்னை யடைகிறோம்.

9. அருகே போவதற்கெளியவனுப், மகனுக்குத் தந்தைபோல் நீ எமக் காகுக் கல்வாழ்வு பெறும்படி எம்மை நீ சார்ந்திடுக.

உணர்.

“அமிர்தத்தின் பிறப் பிடமாகிய ஸ-அர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமஞ் செய்து கொள்ளுகிறேன்” என்று வேத ரிஷிகள் தமது வேள் வியின் பொருளைத் தாமே வெளிப்படுத்தி பிருக்கிறார்கள். இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு வேதியனும் இந்த மந்த்ரத்தைச் சொல்லுகிறார்கள். இவ்விதமான வேள்வி நடை பெறவேண்டுமானால் அதற்குத் தீயின் துணை வேண்டும். தீ என்பது தவக் கடவுள். தெய்வீக மாகிய அறிவுத்துணைவு தீ எனப் படும். தேவருக்கு என்னை ஆஹாதி செய்து விட்டு அவர்கள் தரும் அமிர்தத்தை உண்டு நானும் அமரனுகி விடுவேன். இதை அஸார சக்திகள் தடைசெய்ய மாட்டார்” என்று மனதிலே நிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் போது தீ பிறக்கிறது.

1. தீயை எழும்பும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை—வேள்வியின் பொறுப்பு என்னைச் சார்ந்ததன்று. அவனே வேள்வியை அதன் பருவங்களுக்குத் தக்கவாறு படிப்படியாக மேலே ஏற்றுக் கொண்டு போகிறார்கள். எல்லா விதமான தெய்வ சக்தி களையும் அங்கு அழைத்து வருகிறார்கள்.

2. ‘நமக்கு முன்னே விடுதலைபெற்ற மகரிஷிகளேல்லோரும் தீயையே துணை கொண்டனர். புதிய ரிஷிகளாகிய நாமும் அவனுலேயே விடுதலைபெறு

வோம்’ என்று முதல் வேதத்தின் முதல் ஸ-அக்தம் சொல்லுகிறது! ரிஷி பரம்பரையின் ஆரம்பத்தை எப்படி யறிவோம்!

3. ‘செல்வம்’ என்பது இவ்வுலகச் செல்வங்கள், ஞானச் செல்வங்கள் ஆகிய இரண்டையும் குறிப்பது. இவற்றை நமக்கு அக்கிதேவன் தருவான்.

“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியராகப் பேறின்” என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.

தீக்கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கின்றன. அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கைகூடும்.

4. மனித நிலையிலிருந்து அமரநிலைநோக்கிச் செல்லும் வழிதான் வேள்வி போகும் வழி.

5. ‘ஞானக் கேள்வி’ இன்னதென்பதை மேலே காட்டி பிருக்கிறேன்.

6. முழுதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி. அஹங்காரத்தை விட்டு, இவ்வுடல் முதலியவற்றை தேவ ருடைமை யாக்கி அவரையே சரணாடைந்து விடுதல் வேண்டும்.

7. நேர்மை—சொல்லிலும், நடையிலும், உள்ளத்திலும் முழு நேர்மை—கானும்போது அங்கே அக்கி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம். உள்ளத்தின்மை இல்லாவிடில் நேர்மையைக் காத்தல் அமிது.

ரிக்வேதம் மண்டலம் 1 ஸ-அக்தம் 2 அஷ்டகம் 1 அத்யாயம் 1 வர்க்கம் 3-4.

(மதுச்சந்த (தேனீசை) ரிஷி வாயு இந்திரன் மித் திரன் வருணன் என்ற தேவர்களைக் குறித்தெழுதியது ஒன்பது பாட்டுடையது.)

உயிர் அல்லது வாயுதேவன்.

(1) காற்றை வா, காட்சி யுடையாய், இங்கு நின் பொருட்டுத் தேங்கள் புனைந்து வைத்திருக்கின்றோம்.

அவற்றை அருந்து; கூவுதலீக் கேள்.

(2) உயிரே, மந்திரங்களால் நின்னைத் துதி செய்கின்றனர்;

(யாவர்?) பண் பாடுவோர், தேன் பிழிந்தோர், பகலறிந்தோர்.

(3) உயிரே, நிறைவுதரும் நினது இன்ப ஒடைவேள்வி தருவோனை நோக்கிப் பாய்கின்றது.

(அஃது) தேன் பருகுமாறு விரிவுகொண்டது.

உயிரும், அறிவுச்சடரும் (இந்திரன், வாய்வு).

(4) இந்திரா, காற்றே, இங்கு சாறுகள் பிழிந்திருப்பது காணீர். இங்கே இனிமைகள் கொண்டு வருக. தேங்கள் நும்மை விரும்புகின்றன.

(5) வளத்தின் கருப்பொருளிடையூர் காற்றே, இந்திரா, சாறுகளின் சுவையறிவீர்; விறைவுடன் இங்கு வருக.

(6) காற்றே, இந்திரா, ஸோமம் பிழிவோன் செம் மையாகச் செய்யும் வேள்வியின் கண்ணே, நேர்மையறிவுடன் வீரரே விரைந்து வருக.

அன்பும் விரிவும் (மித்திர வருணர்).

(7) தூய பகுத்தறிவு கொண்ட மித்திரனை அழைக்கிறேன். பகைவரை மர்யக்கும் வருணனை அழைக்க

கிறேன். அவர் தளிவுடன் ஒளிரும் அறிவைச் சமைப்போர்.

(8) நேர்மையை வளர்ப்போர், நேர்மை நிலை பற்றுவோர், அந்த மித்திர வருணர் நேர்மையினுலே பெரிய வேள்வித்திற மடைகின்றனர்.

(9) மித்திர வருணர் கவிகள், பல பிறப்புடையோர் விரிந்த மனையுடையோர், அவர் நம்மைத் திறமையுடைய தொழிலில் நாட்டுக்.

(குறிப்பு:—இதற்கும் கீழே மொழி பெயர்க்கப் படும் இன்னு மிரண்டு ஸாக்தங்களுக்கும் விளக்கம் பின்னிட்டெழுதப்படும்.)

மேற்படி மண்டலம் ஸ-அக்தம் 3.

மேற்படி அஷ்டகம் அத்தியாயம்

வர்க்கம் 5-6

(மதுச்சந்த ரிஷி அசுவி நெள தேவரையும், இந் திரனையும், வானவர் கூட்டத்தையும், ஸரஸ்வதி தேவி யையும் பாடியது பன்னிரண்டு பாட்டு.)

அசுவி நெள தேவர்.

(குறிப்பு:—“அசுவி நெள” என்றால் குதிரையேறி வரும் இருவர் என்பது பொருள். இவர் இரவு பகலைக் குறிப்பிடுவதாகச் சில ஜிரோப்பிய பண்டிதர்கள் கருதுகிறார்கள், தேவ வைத்தியரென்பது புராணக் கொள்கை. தமிழிலே வாசி என்ற சொல் குதிரையைக் குறிக்கும். இது வாஜி என்ற வடமொழியின் திரிபு. இந்தச் சொல்லை யோகிகள் உயிர்க்காற்றென்ற பொருளில் வழங்குவதுண்டு. அசுவம் என்பது உயிர்த்திறமை. அத்திறமையை அதன் போக்கு வரவுகளிலே பாதுகாக்

கும் இரண்டு வித சக்திகளே அசுவி நெள தேவர் என்பது யோகிகளின் மதம்.)

(1) புரவி நடத்துவீர் விரைந்த நடை கொண்டார், நன்மைத் தலைவரே பல இன்பங்க ஞடையீர், எமது வேள்வியின் விருப்பங்களிலே மகிழ்ச்சி பெறுக.

(2) இருவிர் பரியூர்த்து வருவீர், பல வெற்றிகளை யடையீர், வீரரே மதிசிறந்தீர், நமது வலிமைகொண்ட அறிவினால் எமது சொற்களை விரும்புக.

(3) வெல்வீர், இளமையுடையீர், நெறி செல்வீர், குத்ரன் வழிகண்டார், வேள்விப்புல்லை நன்றாகத்துணித் துப் பரப்பி வைத்திருக்கும் மனிதரிடத்தே ஸோம ரஸங்களை உண்ணும்பொருட்டு வருக.

இந்திரன்.

(4) வருக, இந்திரா, சித்திரக் கதிரோய் இந்தத் தேன்கள் நின்னை விரும்பி நிற்கின்றன. இவை நுட்பங்களாலே முழுதும் தூய்மை செய்யப்பட்டன.

(5) வா, இந்திரா, அறிவினாலே தூண்டுதல்பெற்று ஞானிகளின் ஏவுதல் கொண்டு இங்கே ஸோமத்துடன் வேண்டுவோன்று மந்திரங்களை நோக்கி வா.

(6) இந்திரா, புரவி யூர்வாய், விரைவுடன் எம் முடைய அறிவு மந்திரங்களை நாடிவருக, எமக்கு ஸோ மத்திலே இன்பத்தை நாட்டுக.

• விசுவ தேவர் (வானவர் கூட்டம்).

(7) வானவர் எல்லீரும் வாரீர்; காப்புத் தொழி அடையீர், தொழில் செய்வோரைத் தாங்குவீர், ஸோ மந் தருவோனுக்கு (நன்மைகள்) தருவீர், வருக.

(8) வானவர் கூட்டமே, ஆறுகளைக் கடப்பீர்,

எமது ஸோமத்தை நாடி வருக, மந்தைக்கு வரும் ஆவி னம் போலே.

(9) வான்வர் கூட்டமே, பகையற்றீர், பல சூழ்ச் சிகளுடையீர், தீங்கற்றீர், தாங்கும் வலிமை யுடையீர், வேள்வியை விரும்புக.

ஸரஸ்வதி.

(10) தூய்மை செய்வாள். ஸரஸ்வதி; வளங் களிலே வளமுடையாள், கருப்பொரு ளாவாள் நமது வேள்வியை அறிவினுலே தாங்குக.

(11) உண்மைகளைத் தூண்டுவாள். நல்ல மதி களை ஒளிபெறக் காண்பாள், நமது வேள்வியை ஸரஸ் வதி தாங்குகின்றாள்.

(12) (உண்மைப்) பெருங்கடலைக் காட்சியினுலே தெளிவுறச் செய்கின்றாள். அறிவுக ளைந்திலும் ஸரஸ்வதி அரசு செய்கின்றாள்.

ஷட் மண்டலம் ஸ்ரீக்தம் 4

ஸ்ரீ அஷ்டகம், அத்யாயம், வர்க்கம் 7-8-. (மதுச் சந்த ரிஷி இந்திரனைப் பாடியது பத்துப் பாட்டு.

இந்திரன்.

1. நல்ல வடிவங்கள் சமைக்கும் இந்திரனை நாள் தொறும் காக்கும்படி அழைக்கின்றோம்; பால் வேண்டு வோர் நன்கு கறக்கும் ஆவினை நாடுவதுபோல.

2. எமது தேங்பிறிவுகளை நாடி வருக. ஸோம, முண்பாய், எமது ஸோமத்தை யுண்ணுக, செல்வனுகிய நினது களி எமக்குக் கதிர்களைத் தருமன்றோ?

3. இனி நினது மிகவும் நுட்பமாகிய மதிகளை அறியக்கடவோம்.

எம்மைநீ கடந்து சென்று விடலாகாது.

4. வேள்வி செய்யும் மானுடனே இந்திரன் வளி யவன், அழிக்க வொண்ணுதான், தெளிவுடையோன். அவனிடம் உதவி கேள். நின்து நண்பருக்கு அவன் வர மளித்தான்.

5. இந்திரனிடத்தே செயல்களை ஒப்புக்கொடுத்து ஸிட்டுப் பிறகு நம்மவர் நமது பகைவரை நோக்கி இங்கிருந்து விலகி யோடுவீர்” என்று கூறுக.

6. நமக்கு அழிவு செய்யநாடும் பகைவர் நம்மை நற்பேறு பெற்றோ ரென்று பேசக; இந்திரனுடைய இன்பத்திலே இருந்திடுவோம்.

7. வேள்வி செய்வோய், விரைந்து வரும் இந்திர அக்கு விரைவுடைய தேனைக் கொண்டுவா; இத்தேன் வேள்வியின் செல்வம்; ஹீரருக்குக்களி தருவது; தோழ ரைக் களிப்புறச் செய்யும் இந்திரனை நோக்கி ஹீழ்வது.

8. நூறு வேள்வித்திர னுடையாய் இந்திரா-இத் தேனையுண்டு விருத்திரரை (மறைப்புப் பேய்களை) கொன்றிடுவாய்; வளமுடைய மனிதனை வளங்களிலே காப்பாய்.

9. இந்திரா, வேள்வித்திரன் பல வடையாய், வளமுடைய நின்னை வளமிகச் செய்கின்றோம். செல் வங்கள் பெறும் பொருட்டாக.

10. இன்பச் செல்வங்களை வென்று தருவான், பெரியோன், நன்கு கரையேற்றுவோன், தென் பிழியும் மனிதருக்கு நண்பன், அவ்விந்திரனைப் பாடுங்கள்

‘முக்கியமான பிழை திருத்தம்:-4-வது வ்யாஸத் தில் முதல் மண்டலத்து முதல் ஸ்ரீக்தம். அதிலே

முதற்பாட்டில் “அவனை வேண்டுகிறேன்” என்ற சொற்களின் முன்பு, “செல்வங்களை மிகுதியுற நாட்டு வோன்” என்ற சொற்களைச் சேர்த்துப் படித்திடுக.’

ரிக்வேதம், முதல் மண்டலம். ஐந்தாம் ஸாஞ்சிதம்.

முதலஷ்டகம், முதலத்யாயம், வர்க்கம் 9, 10:
இந்திரனை மதுச்சந்த ரிஷி பாடியது.

(மொழி பெயர்ப்பு).

வாருங்கள், வீற்றிருங்கள், இந்திரனைப் பாடுங்கள்,
துணைவரே ஸ்தோமங்களைச் சுமப்பவர்கள்! (1)

(ஸ்தோமம் மந்த்ர ப்ரதிஷ்டை)

பல செல்வங்க ஞடையவனை, விரும்பத் தக்க
இன்பங்களின் அரசனை, இந்திரனை, ஸௌமரஸம் பிழி
யுமிடத்தே, ஒன்றுகூடிப் (பாடுங்கள்). (2)

அவன் எங்கள் யோகத்திலே அமர்க. செல்வ
மும், பலவகை யறிவும் பெருகும்படி அவன் எம்
மிடத்தே பொருந்துக. அவன் நம்பொருட்டு வளமை
களூடனே வருக. (3)

போரில், மோதுமிடத்து, இவன் குதிரைகளைப்
பகைவர் நயப்பதில்லை. (அஞ்சகின்றனர்) இவ்விந்திர
னுக்குப் பாட்டுச் சொல்லுங்கள். (4)

ஸௌம முண்பானுக்கு இந்த ஸௌமங்களை வடித்
தோம். இவை தூய்மை யுடையன, விருந்துக் களி
தருவன, கட்டிப்பால் கலந்தன. (5)

• (உரை:—பால் என்பது ரிஷிகளின் பாலையிலே
ஒளிச்சவை என்றும் பொருள் படும்: ‘கோ’ என்னும்
மொழி பசுவென்றும், ஒளிக்கதிரென்றும் இரண்டு

பொருள்பட வழங்குதல் வேதத்தில் ஸர்வ ஸாதாரண
மான்து.)

இந்திர. செய்கை நலமுடையாய், ஸோமத்தின்
முதற் பானத்துக்கு நீ பிறந்து விட்டாய்.

பிறக்கும்போதே முதிர்ந்த வலிமையுடன் வந்
தாய். (6)

விரைவு கொண்ட ஸோமங்கள் நின்னுள்ளே
பாய்க். இந்திரா, பாட்டினை விரும்புவோய், அறிவோங்
கிய நின்னிடத்து நலங்கள் சார்ந்திடுக. (7)

உன்னை ஸ்தோமங்கள் வளர்த்திடும் பல வேள்
விகளின் இறைவனே, உன்னைச் சொற்கள் பெருகும்
படி செய்யும். எமது பாட்டுகள் உன்னை வளர்த்
திடுக. (8)

எல்லா வகை ஆண்மைகளும் உடைய ஆயிரவித
மான பெருவளத்தை இந்திரன், தேயாத காவல் செய்
பவனுகி, எமக்கு வென்று தருக. (9)

உடல்களைக் கொல்லும் காலன் எமக்குத் துன்
பஞ் செய்யாதொழிக். இந்திரா, பாட்டை விரும்பு
வோய், அவன் படைக்கலத்தை நீதடை செய்திடுக.(10)

முதல் மண்டலம், ஆரூம் வா-அக்தம்.

முதலஷ்டகம், முதலத்யாயம், வர்க்கம் 11-12
இந்திரனையும் மருத்துக்களையும் மதுச்சந்த ரிஷி
பாடியது.

(மொழி பெயர்ப்பு.)

அவனைச் சூழ்ந்து நிற்போர் வேகமும், ஒளியு
முடைய சிவப்புக் குதிரையைத் (தேரிலே) பூட்டுகிறூர்
கள்.

வானத்திலே சுடர்கள் ஒளி வீச்கின்றன, (1)

விரும்பத்தக்கன, செங்கிறமுடையன, துணிவடை
யன, வீரனைப் பொறுப்பன, இங்கனமாகிய சூதிரைக
ளிரண்டையும் இந்திரனுடைய தேரில் இருபுறத்
திலும் பூட்டுகின்றனர். (2)

ஒளியில்லாத விடத்தே ஒளியினைச் செய்து, வடிவமில்லாத விடத்து வடிவத்தினை அமைத்து, வீரனே,
நீ. புலரிகளுடன் பிறந்து விட்டாய். (3)

(உரை:—புலரி—வைகறை, காலைச் செவ்வானம்.
இங்கு ‘புலரிகள்’ என்பது ஞானேதயங்களை)

பின்பு தமது வழக்கப்படி மருந்துக்கள் மீளவும்
பிறந்தனர், தமது வேள்விப் பெயர் கொண்டனர். (4)

இந்திரா, கோட்டைகளை உடைத்து, மறை விடங்
களிலே வேள்வியைச் சமந்து செல்லும் மருத்துக்களு
டனே, நீ ஒளிக்கதிர்களைச் சென்று மீட்டுக் கொடுத்
களை. (5)

(உரை:—மருத்துக்கள் புயற் காற்றின் தேவர்,
இவர் நமது அறிவொளியை பூடும் இருள்களை யெங்

லாம் சாடிப்புடைத்துக் குத்தி யொழித்துவிட்டு, வான் மழையையும், ஒளியையும் பெறும்படி செய்வர்.)

பெரியோன், ஞானக் கேள்வியுடையோன், செல் வங்கள் தேடிக்கொடுப்போன். அவ்விந்திரனை நோக்கி மதியின்படி பாடலுற்றனர். புாட்டினாலே தேவகிலை பெற விரும்புவோர். (6)

அஞ்சாத இந்திரனுடன் நீயும் வந்து எங்கள் முன்னே தோன்றுக. நீங்க விருவரும் களியுடையீர். நிகரான ஒளி யுடையீர். (7)

(குறிப்பு:—இந்தப் பாட்டில் நீ என்ற சொல் மருத்துக்களின் கூட்டத்தைக் குறிப் பிடுவதாகப் பழைய உரைகாரர் சொல்லுகின்றனர்.) (8)

பழிக்கக்கூடாதவர், ஒளி சார்ந்தோர், இந்திர ஆடைய விரும்பத் தக்க கணங்கள் இந்த மருந்துக் களால் வேள்வி வலிமையுடன் ஒளிர்கின்றது. (9)

எங்கும் ஸஞ்சாரம் செய்வாய், இந்திரா, இவ்வேள் வியிலே நின்னை வாக்குக்கள் ஒன்றுகூடி வேண்டுகின்றன. அங்கு, அச்சடர் தரும் அறிவு வானத்திலிருந்து வருக.

அல்லது இங்கு இம்மண்ணைச் சார்ந்த வானத்தி னின்றும் வருக. அல்லது மஹோ லோகத்திலிருந்து வருக. (10)

முதல் மண்டலம் ஜிந்தாம் ஸ-ஸுக்தம்:—

சுத்தமான அறிவு வட்டம் எங்கும் நிறைந்திருக்கிறது. அதன் தலைமைக் கடவுள் இந்திரன்.

இந்திரனை நமதுள்ளத்திலே ஸ்தாபனம் செய்ய வேண்டுமானால், அதற்குரிய மனோ நிச்சயம் செய்து கொள்ளவேண்டும். அம்மனோ நிச்சயம் மந்திரவாக்காக வெளிப்படுகின்றது. (மந்திரம், மநம், என்ற இரண்டு சொற்களும் வடமொழியில் ‘மந்’ என்ற ஒரே பகுதியில் தோன்றியவை). இந்திரன் வருகையை வேண்டி இந்த ஸ-அடிக்தம் சொல்லப்படுகின்றது. தேவர்களை அழைப்போர் முன்னதாகவே ஸோமரஸம் பிழிந்து வைக்கிறார்கள். ஸோமப் பச்சிலையை உரவிலே போட்டு உலக்கையால் இடித்து ஸோமரஸம் பிழியப் படுகிறது. யோகானுபவத்திலே உரல் பிரகிருதி; உலக்கை சேதநத் திறமை. உயிர்வாழ்க்கை என்ற இலையை இங்கனம் பிழியும் போது சித்தத் தெளிவாகிய ஸோமரஸம் பிறக்கிறது. யோகசித்தியும் மூவுலகின் செல்வங்களும், அறிவும் பல வகை தரும்பொருட்டு இந்திரனை வேண்டுகிறோம்.

(5-3)

மனித அறிவிலே தெய்வத்திறமைகள் தோன்றுவதை தேவர்களின் புதிய பிறப்பென்று ரிஷி வர்ணிக்கிறார். இங்கு இந்திரன் பிறப்பும், அடுத்த ஸ-அடிக்தத் தில் மருத்துக்களின் பிறப்பும் இப்பொருளிலே கொள்ளத் தக்கன.

முதல் மண்டலம் ஆரூம் ஸ-அடிக்தம்:—

நமது மனமாகிய வேள்விக்கூடத்தை நோக்கி இந்திரன் புறப்படுகிறான். சிவந்த ஒளியும் துணிவு முடைய குதிரைகளால் அவனுடைய தேர் இழுக்கப் படுவதாகக் கவி கற்பனை செய்கிறார்.

பிறகு மூன்றாவது படியில், இந்திரன் நமது மனோ மண்டலத்தில் வந்தபிறகு நடக்கும் செய்திகளைக் காட்டுகின்றார். அவன் வருமுன்னே ஒளியின்றி யிருந்தது. அவன் வந்தவுடன் ஒளி யுண்டாயிற்று. அவன் வருமுன்னே நமது மனோ மண்டலத்தில் நல்ல திருத்தமான வடிவங்கள் அமைந்திராமல் கலங்கிக் குழப்பமுற்றுக் கிடந்தது. அவன் வந்தவுடனே, அங்கு நல்ல வடிவங்கள் உண்டாயின. அதாவது, ஒழுங்கும் அழகு முடைய மனோ நியமங்கள் ஏற்பட்டன; பிறகு, “வைகறைகள்” என்று சொல்லப்படும் ஞானேதயங்கள் தோன்றின. பின்பு, அங்கே இந்திரனுடைய சேனை மறவராகிய மருத்துக்கள் என்னும் தேவர் பிறக்கிறார்கள். இந்திரன் தான் தோன்றும்போது அஞ்ஞானம், அச்சம், கவலை முதலிய தன் பகைவரைக் கொல்லும் பொருட்டுப் பகையுடன் வருகின்றான்.

ஒளியின் கதிர்களை அசரர் ஆங்கோ ரிருட் குகையில் மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனும், மருத்துக்களும் அசரருடைய கோட்டையைத் தகர்த்து, உள்ளே புகுந்து, அவ்வொளிக் கதிர்களை விடுவித்துக் கொடுக்கிறார்கள்.

வலிமைகாண்ட மந்திரங்களாலே, அதாவது மனோ நிச்சயங்களாலே, மனிதன் இவ்வுலகத்தில் அமரானிலையடைகின்றான். அதுபற்றியே, “பாட்டினால் தேவங்கிலை பெற விரும்புவோர் இந்திரனைத் தமது மதியின் படி பாட்டுவற்றனர்” என்று ரிஷி சொல்லுகிறார்.

அ�ு

(1—191—6.)

வான் உங்களுக்குத் தந்தை. மண் உமக்குத் தாய். ஸோம ரஸம் உடன் பிறந்தது. அதிதி உடன் பிறந்தாள்.

(8—101—15.)

ருத்திரர்களின் தாய், வஸாக்களின் மகள், தன் மக்களாகிய தேவருக் கெல்லாம் உடன் பிறந்தாள். அமிர்தத்தின் ஊற்றுவாள்—அறிவுடைய மனிதனுக்குச் சொல்லுகிறேன். மாசற்ற ஒளியாகிய அதிதியை மறுக்கலாகாது.

(10—63—10.)

நன்கு காக்கும் மண்ணுகவும், நிகரற்ற வானுகவும் அதிதியே விளங்குகிறாள்; நிறைந்த நலந்தருபவள்; நன்கு நடத்துபவள்; அந்த அதிதியாகிய தெய்வத் தோணியிலே, நாம் நல்ல நிலையின் பொருட்டாக ஏறிக் கொள்ளுவோம். அது நல்ல தண்டுக் குடையது, மாசற்றது, தோணையில்லாதது.

(10—36—3.)

எல்லாத் தீமையினின்றும் நம்மை அதிதி காத்திடுக. அவள் மித்திரனுக்கும் செல்வ மிகுந்த வருண னுக்கும் தாய். அவளாலே அழிவற்ற வானென்றீயைச் சேர்ந்திடுவோம்.

(9—74—3.)

அதிதியின் நேர்மை நெறியிலே செல்வோன் விசாலமான ஒளிப்பாதையிலே செல்லுகின்றான்.

(2—27—7.)

ராஜமாதாவாகிய அதிதியும், அர்யமானும் நம்மை நல்ல வழிகளிலே செலுத்திப் பகைமைகளை யெல்லாம் கடக்கும்படி செய்க. நாம் நல்ல ஹீரராகிப் பகைமை தீர்ந்து மித்ரவருணரின் மங்களத்தில் வாழ்வோ மாக.

(அர்யமான் வலிமைத் தெய்வம்; மித்ரன் அன்புத் தெய்வம்; வருணன் விரிவுத் தெய்வம்.

(8—67—14.)

கட்டுண்ட திருடனை அவிழ்த்து விடுவதுபோல, எம்மை ஒநாய்களின் (ராக்ஷஸரின்) வாயிலிருந்து அதிதியும் அவள் மக்களும் விடுதலை செய்க.

(8—18—6.)

இரண்டற்றவ ளாகிய அதிதி பகலிலும், இரவி னும் எமது செல்வத்தைக் காத்திடுக. எப்போதும் வளர்ப்பவளாகி எம்மை அவள் தீமையினின்று காத்திடுக.

(8—18—7)

மதியிலே நிற்பவளாகிய அதிதி நமக்குப் பக்லொளியிலே துணை புரிய வந்திடுக. அவள் நமக்கு மங்களமயமாகிய பேரின்பத்தைத் தருக. அவள் நமது பகைவாரை (ராக்ஷஸரை) யெல்லாம் ஒழித்திடுக.

(1—185—3.)

நிகரற்றதும், தீங்கற்றது மாகிய அதிதியின் வரத்தை வேண்டுகிறேன்.

(7—40—2.)

தேவியாகிய அதிதி நமக்குப் பெருஞ் செல்வம் தருக.

(10—100—1.)

அனைத்தையும் சமைப்பவளாகிய அதிதியை
வேண்டுகிறேன்.

* * *

சில திருஷ்டாந்தங்கள் காட்டினேன். பிற்காலத் துக் கதைகளிலே அதிதியின் உண்மைப் பொருள் மறைந்து விட்டது. ‘அநந்த சக்தியை’ ஒரு ரிஷி பத்தினி யாக்கிவிட்டார்கள். அதிதி யென்பது எல்லையில்லாத பரமாத்ம-சக்தி. அஹங்காரம் பிரிவு படுத்துகிறது; கட்டுப்படுத்துகிறது. நான் என்ற பிரிவுணர்ச்சி நீங்கும்போது மனிதன் எல்லை யற்ற நிலையுடன் பொருந்துகிறுன். அதுவே அதிதியோகம் அல்லது சக்தியோகம் என்று சொல்லப்படும். அதிதியின் மக்கள் ஆதித்பர். இது தேவருக்கெல்லாம் பொதுப் பெயர். ஸ-லீர்யனுக்குச் சிறப்புப் பெயராக வழங்குகிறது. அதிதியைச் சரணமடைந்தோரும் ஆதித்பரேயாவார்.

வாக்கு.

வேதத்தில் வாக்கை ஒரு தெய்வமாகச் சொல்லி யிருக்கிறது. திருஷ்டாந்தமாகப் பின்வரும் மந்திரங்களை நாம் ஏற்கெனவே படித்திருக்கிறோம்:—

“நம்மைப் பரிசுத்தம் செய்வாள், ஸரஸ்வதி வளங்களிலே மிகுந்தாள்; அறிவுச் செல்ல முடையவள், (நமது) வேள்வியைத் தாங்கு.”—ரிக் 1—3—10.

“உண்மை யொளிகளைத் தூண்டுவாள், நல்ல மதிகளை விளங்கச் செய்வாள், ஸரஸ்வதி வேள்வியைக்காக்கின்றாள்.”—ரிக் 1—3—11.

“பெரும் வெள்ளமாகிய ஸரஸ்வதி, ஞானவொளி யால் விளக்குவாள், எல்லா அறிவுகளிலும் கதிர் செய்கின்றான்.”—ரிக 1—3—12.

வாக்கென்பது மூலத்திலே படைத்தல் என்று பொருள்படும். ஸரஸ்வதியை இந்திரனுடைய மறை வுயிர் என்று சொல்வதுண்டு. ஸ்ரூஷ்டியே வாக்கு, ஸ்ரூஷ்டியே சக்தியான படியாலேதான் புராணக்காரர் ஸரஸ்வதியைப்பிரம்மாவின் சக்தியென்றார். பைபிள் புஸ்தகத்திலே “ஆரம்பத்தில் வாக்கிருந்தது; அந்த வாக்கு ஈசனே டிருந்தது; அந்த வாக்கே ஈசன்” என்று சொல்லப்படுகிறது. சக்தி பரம புருஷனேடிருப் பதையும், அவ்விரண்டும் ஒன்றென்பதையும் அந்த வாக்யம் காட்டுகிறது.

*

*

*

ஸரஸ்வதி பூஜை—உண்மை வழி.

சொல்லை ஸாதாரணமாக நினைத்துவிட லாகாது. உண்மைச்சொல் கோம மந்திர மாசும். பொய்ச்சொல் அழித்துவிடும். “வெள்ளோக் கலையுடுத்து வெள்ளோப் பணிபூண்டு வெள்ளோக் கமலத்தில் வீற்றிருப்பாள்.”

இவளையீற்றினுன் தனக்குள்ளே ஞான வெள்ள மாகக் காண்கிறேன். அவனுடைய அறிவு கதிர்விடுகின்றது. இவருடைய பூஜைக்கு முக்ய வழிகள் எவை? தான் எப்போதும், எவ்விடத்திலும் உண்மை சொல் லுதல், பிறர் உண்மை சொல்வதை எப்போதும், எவ்விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல், என்ற இவ்

அகு

விரண்டுமீயாம். தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய் விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும்போது நரராச வாணமாய்விட்டது, ஸாதா ரண நிலையில், மனித வாழ்க்கை அத்தனை கோணலாகி விட்டது, மனித அறிவு அவ்வளவு குழப்பமடைந்து நிற்கின்றது.

தேவ வாக்கு அவதார ஸரஸ்வதி.

வேத மார்க்கமாகிய வேள்வியின் ரஹஸ்யப் பொருளை உணர்ந்து நடந்தால் உண்மை சொல்வதி இலம் துன்பமிராது; கேட்பதிலும் துன்பமிராது. உலக வாழ்க்கையே தேவருக்குச் செய்யப்படும் வேள்வியல் லவா? அதனை ஸரஸ்வதி தரிக்கவேண்டும், மென்று மதுச்சந்த ரிஷி வேண்டுவதை மேலே கண்டோம். உண்மைச் சொல்லே ஸரஸ்வதி வசம் நமது வேள்வியை ஒப்புக்கொடுப்பதற்கு முக்கிய வழி யென்றேம். இத இடங்களின்தை, பழி, சாபம், பயம், அசுசி, இவற்றி னால் வாக்கை மாசுபடுத்தா திருக்கவேண்டும். அமங்கள் வார்த்தைகளும் அவச் சொற்களும், பயவசனங்களும் தீமைதரும். பரிபூர்ணமான தீரமும், வலிமையும், உண்மையும், திருத்தமும், தெளிவும் பொருந்திய வாக்கே தேவ வாக்கென்று சொல்லப்படும். மனித ஜாதிக்கு தேவ வாக்குப் பிறந்திடுக.

ஸரஸ்வதியும் இலக்கியமும்.

உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திர

மாக்கி, நம்மிடத்திலே தேவ வாக்கைத் தோன்றுவித்து நமது வெள்வியைக் காக்குமென்பது கண்டோம். இலக்கியைக் காரருக்கோ வேன்றால் இத்தெய்வமே குலதெய்வம். அவர் இதனைச் சுடர்செய்யும் உண்மையுடனே போற்றவேண்டும். எதுகை மோளைகளுக்காகச் சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாக்கத்தை இழந்து விடுவான். யமகம், திரிபு முதலிய சித்திரக்கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்க படி பொருளைத் திரித்துக்கொண்டு போகும் கயிறு—பின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கிறுன். அவசியமில்லாத அடை மொழிகள் கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித்துணியாலே மூடுகின்றான். “வெள்ளோக்கலை” யுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரக்காரரும் பாடடுக்காரரும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரென வாம். இவ்வுயிருடைய வாக்கே அருள் வாக்கென்று சொல்லப்படும்.

மருத் . (புயற்காற்று).

முகவுரை.

(ரிக்-மண்ட 1, ஸ-அ 39, அஷி 1 ;
அக்டோபர் 13—19).

இது, கண்வ ரிஷி காட்டிய மந்திரம் மருத்துக் களென்றால் புயற் காற்றாடிக்கும் தேவர். இவர் கருக்கு ரானுவ மக்கள் ருத்ரன், அஞ்சத் தக்க வன். அவனுக்கு மூவுலகமும் நடுங்கும். பரமாத்மாவின் ஸம்ஹார வடிவத்துக்கு வேதம் ருத்ரன் என்ற பெயர் சொல்லுகிறது. அவன் தன்னைச் சரணமடைந்தோ ருக்கு எங்கும், எப்போதும் நல்ல துணியாவது போல், இவன் மக்களும் இந்திரனுடைய மறத் தோழ ருமாகிய மருத்துக்கள் இருளை ஒழிப்பதிலே கொடிய தாயினும் வேள்வி செய்வோருக்கு நன்மை யெல்லாந் தருவார். வானத்திலே தோன்றும் புயற்காற்றுக்களையும், உள்ளத்திலே காணப்படும் உக்ர வேகங்களையும் ஆட்டிவைப்போர் மருத்துக்கள். இவர்களைச் சரணமடைந்தால் காவலும், இன்பங்களும், உண்மையறி வும் தோன்றும். இந்த வானவருடைய துணைவேண் டிக் கண்வ ரிஷி பின்வரும் மந்திரத்தை ஒதுக்கிறார்.

மொழி பெயர்ப்பு.

1. இப்படி உங்களுடைய திறமையை மேவிருந்து தீபோல் விசுவது யாருடைய வேள்வியால்? யாருடைய சூழ்சியால்? யாரிடம் போகிறீர், உலகினை அசைப்பீர், யாரிடம்?

2. உம் ஆயுதங்கள் தாக்குவதில் உறுதியும் எதிர்ப் பதில் வலிமையும் பெறுக. தொழில் செய்யும் விரம் உமக்கே யாருக. மாயங்கள் செய்யும் மானுடனுக் கில்லை.

3. உறுதி கொண்டதை விசிறி யெறிகிறீர். கனமுடைய பொருளைச் சுழல்விக்கிறீர். மண்ணில் மரங்களையும் குன்றுத் தொளைகளையும் ஊடுருவிச் செல்லுகிறீர்.

4. பகைவரைக் கடித்துண்டீர். உமக்கு வானத்தில் பகையில்லை. மண்ணிலும் மில்லை. விரிவுடைய ஆற்றல் நுமக்கேயாம். ருத்ரரே அதனை யாரும் மீறலாமா!

5. மலைகளை நடுங்கச் செய்கிறுர்கள். மரங்களைப் பிளங்கு தள்ளுகிறார்கள். வாரீர், மருத்துக்களே, பித்தரைப்போல்; தேவரே, உமது முழுக்குலத்துடன் வருக.

6. புள்ளி மான்களைத் தேர்களில் பூட்டினீர். சிவப்புமான் தலைவனுக இழுக்கிறது. உமது வரவை மண்மக்களும் உற்றுக் கேட்டார், மனிதர் நடுங்கினர்.

7. ருத்ரன் மக்களே, விரிவின் பொருட்டு, உமது துணையை விரைவில் வேண்டுகிறோம். பழமைபோலே எமக்குத் துணை கொண்டுவருக; அஞ்சி நிற்கும் கண வனை நாடி இங்கு வருக.

8. உம்மாலேனும், மனிதராலேனும், தூண்டப் பெற்றதாகி எம்மை அழிக்கவரும் பிசாசு யாதாயினும், அதற்கு ஆற்றலும் வலிமையும் உம்முடைய உதவி களும் இல்லாத படி செய்க.

9. வேள்வி காப்பீர், கண்வனை முழுதும் காத்து

விட்டர் ; உமது முழு வரங்களுடன் எம்மிடத்து வருக ; மழையிடத்து மின்னல்கள் கூடுவதுபோலே.

10. நன்றாகப் பிளப்பீர், முழு வன்மையும் கொண்டு வருகிறீர், உலகத்தை ஆட்டுயீர், மருத்துக் களோரிஷனின் கொழுய பகையின்மீதே அம்புபோ லொரு பகை யினை விசுக.

கருத்துரை.

உள்ளம் பழங்காடு போலாகி விட்டது. இருள் சேர்ந்து போயிற்று. நல்ல காற்றுப் புக வழியில்லை. புதரும் கிணையும் மிகுதியாகி இருஞும், சேறும், நாற்றமுமாகி, நடக்கத் திரிய வழியில்லாமல் விருக்கிறது. அப்போது தேவநாதனுகைய இந்திரனிடம் முறையிடுகிறோம். அவனுடைய தோழராகிய வேசச்திகளை நாடுகிறோம். அந்த யோக சக்திகள் புயற்காற்றைப்போலே வந்து, உள்ளத்திலே சுத்தங்களையும், அமர வாழ்க்கையும் தந்து காக்கின்றன. ஒம் ததாஸ்து.

புயற்காற்றுத் தேவராகிய மருத்துக்களின் புகழ்ச்சி.

ரிக்வேதம் மண்டலம் 1, ஸ-அக்தம் 88.

(அ-1, அத்-6, வர்-14.)

மோழி பேயர்ப்பு.

(1) வாரீர் மருத்துக்களே,

மின்னல்களும், நல்ல பாட்டுக்களும், வேல்களும் திரம்பியனவாய், (காற்றுக்) குதிரைகளைச் சிறகுபோல்

உடையனவாகிய தேர்களின் மீதேறி வருக. நல்ல மாயைகளோ யுடையீர்.

மிக்க வளமுடைப இன்பத்தைக்கொண்டு, எம் மிடத்தே பறவைகள்போல் வருக.

(2) தேர்களோ விரைந்திழுக்கும் செவப்புக் குதிரை களும், மாநிறமுடைப குதிரைகளுக் கொண்டு, அவர்கள் ஒளியுடன் வருகிறார்கள். (அவர்களில் ஒருவன்) அரிவாள் கொண்டிருக்கிறான். அவன் பொன்னேளி வீசுகிறான். தேருருளையினால் அவர்கள் பூமியை அடித்தனர்.

(3) (வானவரே நீங்கள்) உடம்பிலே, செல்வத்தின் பொருட்டு வாள் பூண்டிருக்கிறீர்கள். காட்டை மேலோங்கும்படி அசைப்பதுபோலே, எம் தறிவையும் ஒங்கும்படி செய்க!

(மானுடரே), உங்கள் பொருட்டாக இந்த மருத் துக்கள் நன்கு பிறந்து மிகவும் ஊக்க முடையவராய், மலையை அசைக்கிறார்கள்.

(4) பருந்துகளே,

எமது நாட்கள் உம்மை ஒரு முறை சுற்றி வந்து, பிறகு எம் தறிவினிடத் தேயும், எமது தெய்விகமான செய்கையினிடத் தேயும் மீண்டெய்தி விட்டன.

நல்ல பாட்டுக்களாலே வேள்வி செய்யும் கோதம ரிஷியின் கூட்டத்தார் தண்ணீர் குடிப்பதற்காகக் கணற்றின் மேன்முடியைத் திறந்துவிட்டனர்.

(5) மருத்துக்களே, உமக்காக, கோதமன் பாடிய இப்பாட்டுக்கு நிகர் வேழேன்று கண்டதில்லை. பொன்

நூருளைத் தேர்களில் இரும்புப் பற்களுடைய காட்டுப் பன்றிகளைப் போலே வரும் உம்மைக் கண்டு (கோதமன் இப்பாட்டைச் சேய்தான்).

(6) தொண்டன் வாக்காதலால், உமக்கிணங்கிய இந்தப் பாட்டு உம்மை நோக்கி ஒளித்தெழுகின்றது. எம்மிடமிருந்து, சிரமயின்றி, இயற்கையின் படி இந்த வாச்குண்டாயிற்று.

விளக்கம்.

இந்த மந்திரம் பாடினவர் கோதம ரிஷி.

1. பழைய உலகத்தை மாற்றிப் புதிய உலகம் செய்வதும், பழைய காட்டை அழித்துப் புதிய காடு தோன்றுவிப்பதும், பழைய அறிவை கீக்கிப் புதிய அறிவு கொடுப்பதும், மருத்துக்களின் தொழில். அத னல் அவர்களுடைய தேர்களில் “மின்னலும், நல்ல பாட்டும், வேலும்” கொண்டு வருகிறார்கள். மின்னலாலும், வேலாலும் பழையை அழித்து நல்ல பாட்டி னல் புதுமை பிறச்கும்படி செய்கிறார்கள். மருத்துக்கள் “நல்ல மாயைகளை யுடையோர்.” தேவ மாயை யென்றும், அஸூர மாயை யென்றும் இரண்டு வகையுண்டு. நல்ல மாயைகளாவன தேவ மாயைகள்.

2. மருத்துக்களிலே ஒருவன் “அறிவாள் கொண்டிருக்கிறான்.” இவ னுடம்பு பொன்னேளி வீசுகிறது. இவன் யார்? கணாதன்போலும்.

3. மனிதர் பொருட்டாக மருத்துக்கள் “மலையை அசைக்கிறார்கள்.” இந்த மலை அஞ்சானம், அஹங்காரம்.

4. நாட்கள் மருத்துக்களைச் சூழ்ந்து நம்மடம்

திரும்பி வரும்போது மருத்துக்களை அழைத்து வருகின்றன. அதாவது நாம் பல நாளாக மருத்துக்களை வேண்டிச் செய்த தவம் பயனடைந்து விட்டது என்றருத்தம். கோதம ரிஷியின் கூட்டத்தார் “தண்ணீர் குடிப்பதற்காகக் கிணற்றின் மேல் மூடியைத் திறந்து விட்டனர்.” அந்தக் கிணறு யாதெனில் அதுவே அமர வாழ்க்கை. அதில் ஊறிவரும் நீர் அமிர்தம். அந்தக் கிணற்றின் மேல் மூடியாவது ஆணவம் ஆணவத்தை நீக்கி அமிர்த பானம் செய்கிறோமென்பது பொருள். (பருந்துகளென்றது மருத்துக்களை).

5. காட்டுப் பன்றிகள் மத்த நிலையும் வளிமையுங்காட்டுவன. அவற்றின் “இரும்புப் பற்கள்” பழைய காட்டைக் கிழித்துத் தள்ளும் பொருட்டேயாம். இங்களும் மருத்துக்கள் வருவதை நேரே ஞான விழியால் கோதம ரிஷி கண்டு இப்பாட்டைப் பாடினாராதலால் இதில் அனுபூதி ரஸம் காணப்படுகிறது. ஆக ஸால் “இந்தப் பாட்டுக்கு நிகர் வேறொன்று கண்டதில்லை” என்று ரிஷி சொல்லுகிறார்.

6. ஸ்வானுபூதியால் வெளிப்பட்ட பாட்டாகையால், யாதொரு சிரமமில்லாமல், ஊற்றிலிருந்து நீர்புறப்படுவது போல் இயற்கையிலே தோன்றுகிறது. கோதம ரிஷியின் வாக்கினால் உலகத்தாரின் அஞ்ஞானம் நாச மடைகிறது.

வேதம்.

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; சந்யர்ஷம் கிடையாது,

அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பச்தி மாத்திரங் தானுண்டு.

கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுக என்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. கோவில்களுக்குள்ளே பரஸ்பரம் பொருமையும், சண்டையு மில்லாத படி எல்லாக் கோவில்களும் ஸாக்ஷாத் ஸ-அர்யனாகவும், அக்ஞி சுமாரானாகவும், ருத்ரனாகவும், இந்த்ரனாகவும், வாயுவாகவும், விஷ்ணுவாகவும், வருணனாகவும் விளங்குகிற பரமாத்மாவின் கோவில்களன்றும், கோயில்களுக்குள் எனக்கூடி பேதங்கள் கிடையாவென்றும் பண்டித பாமரர்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ப்ரக்ருதி (இயற்கைத் தோற்றம்; காணப்படுகிற உலகம்) விஷ்ணுவடைய சரீரம். இதற்குள்ளே வ்யாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங்கலாம், மலையிலும் வணங்கலாம், தூணிலும், துரும்பிலும் வணங்கலாம், சிலைகளிலே வணங்குதல் ஒரு வகை யோகம். வேதரிஷிகள் இந்து, விஷ்ணுவை, இந்தரனை, ஸ-அர்யனை, ருத்ரனை நேராக கண்டு வணங்கினார்கள். உலகமே இவனுடைய உடம்பாதலால் அவர்கள் உலகத்தை வணங்கினர். அறிவுக்குள்ளே வானமும் ஸ-அர்யனு மிருப்பது

போலே வெளி யுலகத்திலும் இருக்கின்றன. உள்ளும் புறமும் ஒன்று.

மற்றொரு முறை விளங்கச் சொல்லுகிறேன். புயற்காற் ரடித்தது. வேதரிஷிகள் அதன் முன்னே போய் நின்றூர்கள். ஆயிர மின்னல்கள் வாள் போலே விசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப் படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள். ருத்ரனுடைய உடம்பு தானே உலகம்? வாயுவே ருத்ரன். வாயுவி னுடைய உடற்செய்கை தானே புயற்காற்று? இந்திரன் மின்னலையும் இடியையும் காட்டுகிறான். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குத் தண்ணீர் கிடைக்கிறது, இதில் பயத்துக் கிடமேங்கே? ரிஷி புயற்காற்றைக் குதிக்கிறார். பிறகு இரவு நீங்கி ஸ-அர்யோதயம் உண்டாகிறது. ஒளி தோன்றுகிறது. அதைப்பார்த்து நேரே கைகூப்பி ரிஷி மந்திரம் பாடுகிறார். பக்ஷிகள் பாடுகின்றன. பூக்கள் மலர்கின்றன. நீரும் காற்றும் கிரிக்கின்றன. இஃப் தத்தனையும் இயற்கை தெய்வத்தின் காட்சி இதை ரிஷி போற்றும்போது ப்ரத்யாக நாரா யணைப் போற்றுகிறார்.

வீட்டிலே நெருப்பு வளர்த்து அதிலே தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் காலத்தில் மிகுதிப்பட்டது. பொதுவாக இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன்றிரும் அக்கி பூஜையும், ஸ-அர்ய பூஜையும் இன்றுவரை நமச்சுள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யா வந்தனதிகளில் ஸ-அர்ய பூஜை நியத்மாக

நடந்து வருகிறது. ஸர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணுமல் நடப்பதில்லை.

ப்ரச்சுதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப் பட்டால் வேதம் ஒனி பெறும்.

சரணைகதியே வழி.

வேதாரிஷிகள் வேறு வழிகாட்டியதாக ஸம்ஹிதைகளிலே தொயவில்லை.

குருவுக்கு மரியாதை செய்யவேண்டு மென்றும், பரமாத்மா ஒருவனுக்கே சரணைகதி தகுமென்றும் என்னுடைய அபிப்ராயம்.

மனத்தைக் கட்டி ஆரூவதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி. மந்திரத்தின் ஒலியை த்யானம் செய்வதில் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளா த்யானிக்கவேண்டும். பின் வரும் பாட்டில் பரம்பொருளாகிய நாராயணனுக்கு சக்தி நாமம் வழங்கப்படுகிறது.

பாட் ⑥.

நெஞ்சுக்கு நீதியும் தோருக்கு வாரும்

நிறைந்த சுடர்மணிப் பூண்,

பஞ்சுக்கு நேர்பல துண்பங்க ஓாமிவள்

பார்வைக்கு நேர் பெருந் தீ,

வஞ்சக மின்றிப் பகையின்றிச் சூதின்றி

வையக மாந்தரெல்லாம்

தஞ்சமென் ரேயுரைப்பீர் ; அவள் பேர் சத்தி •

ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம். (1)

நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி

நலத்தை நமக்கிழழப்பாள்

அல்லது நீங்குமென்றே யுலகேழும்

அறைந்திடு வாய்முரசே !

சொல்லத் தகுந்த பொருளன்று காணிங்கு

சொல்லு மவர் தமையே,

அல்லல் கெடுத்தமரக்கிணை யாக்கிடும்;

ஆம், சக்தி ஓம், சக்தி ஓம். (2)

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை

நாமின்று நம்பிவிட்டோம்.

கும்பிட்டெந் நேரமுடி சக்தியென்றாலுனைக்

கும்பிடுவேன் மனமே.

அம்புக்குந் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்

அச்சமில்லாத படி

உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்

ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம். (3)

பொன்னைப் பொழிந்திடு மின்னைவளர்த்திடு

போற்றி யுனக்கிசைத்தோம் ;

அன்னை பராசக்தி யென்றுரைத் தோந்தனை

யத்தனையுங் கலைத்தோம் ;

சொன்னபடிக்கு நடந்திடுவாய், மன

மே தொழில் வேறில்லை காண் ;

இன்னும் தேயுரைப் போம் சக்தி ஓம் சக்தி

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். (4)

வெள்ளை மலர்மிசைவேதக் கருட்பொரு

ளாகி விளங்கிடுவாய்,

தெள்ளு கலைத்தமிழ் வாணி யுனக் கொரு

விண்ணப்பஞ் செய்திடுவேன்

எள்ளத்தனை பொழுதும் பயனின்றி

யிராதென்ற னுவினிலே

வெள்ள மெனப் பொழிவாய் சக்தி வேல் சத்தி

வேல் சக்தி வேல் சத்தி வேல் ! (5)

[துறிப்பு:— தனத தனத தனத தனத

தனத தனத தாம்.

என்று தாளீம் போட்டுக்கொண்டு மேற்படி பாட

டை இஷ்டமான ராகத்தில் பாடலாம்].

பகவத் கிதை.

முகவுரை.

“புத்தியிலே சார் பெய்தியவன் இங்கு நற்செய் கை தீச் செய்கை இரண்டையுங் துறந்து விடுகின்றன். ஆகலால் யோக நெறியிலே பொருந்துக் யோகம் செயல்களிலே திறமை யாவது.” (கிதை, १-ம் அத்யாயம் ரூ.०.ம் சூலோகம்).

இஃாத் கிதையில் பகவான் செய்யும் உபதேசத் துக்கெல்லாம் அடிப்படை யாம். புத்தியிலே சார் பெய்தலாவது அறிவை முற்றிலுங் தெளிவாக, மாசு மறுவின்றி வைத்திருத்தல். தெளிந்த புத்தியே மேற் படி சூலோகத்தில் புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறுத்திக்கொள்ளுதலாவது யாதென்றால் கவலை நினைப்புக்களும் அவற்றுக்காதார மான பாவ நினைப்புக்களுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்ததல்.

“நீங்கள் குழந்தைகளைப் போ லானு ஸன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டார்கள்” என்று யேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.

“ குழந்தைகளைப் போலாய் விடுங்கள்” என்றால், உங்களுடைய வெளகிக அனுபவங்களை பெல்லாம் மறந்துவிடுங்கள் ; நீங்கள் படித்த படிப்பை யெல்லாம் இழந்துவிடுங்கள் ; மறுபடி சிசுக்களைப்போலே தாய்ப் பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேசவுங் தொடங்குங்கள் :—என்பது கொள்கை யண்று. ஹிரு தயத்தைக் குழந்தைகளின் ஹிருதபம் போலே நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளுங்கள் என்பது கருத்து.

ஹிருதயம் தெளிந்தாலன்றி புத்தி தெளியாது. ஹிருதயத்தில் பரிபூர்ணமான சுத்த கிலையேற்படும் வரை, புத்தி இடை யிடையே தெளிந்தாலும், மீட்டு மீட்டும் குழம்பிப் போய்கிடும்.

ஹிருதபம் சுத்தமானால் தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறார் :— “அந்த அறிவுத் தெளிவிலே கிலைபெற்று நில், அர்ஜானு” என. அப் போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற் செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே. மனம் போன படி யிருப்பின் அஃதும் கண்றாம். நீ நற் செய்கை, தீசுசெய்கை என்ற பேதத்தை மறந்து உனக்கிஷ்டப் படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால் நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும். உனக்கு புத்தி தெளிந்துவிட்ட தன்றே? புத்தி தெளிவுற்ற இடத்தே உனக்குத் தீயனை செய்தல் ஸாத் யப்படாது. ஆதலால் நீ கல்லது தீபது கருதாமல் மனம் போன படி யெல்லாம் வேலை செய்யலாம்.

இனி, இங்கனம் உரை கொள்ளாத படி, நற் செய்

கை தீச் செய்கை, அதாவது எல்லா விதமான செய்கையையும், துறந்துகிட்டு, அர்ஜானு, நீ எப்போதும் தூங்கிக்கொண்டே யிரு என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல் வெறும் மட்டையைத் தவிர வேறொன்று மில்லை.

ஏனென்றால் கடவுளே மேலை மூன்றாம் அத்யாயத்தில் பின் வருமாறு சொல்லுகிறார் :— “ மேலும், எவ்வும் ஒரு கஷ்ணமீமனும் செய்கை யின்றி யிருத்தல் இயலாது. எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் கூட்டப்படுகின்றன ” என.

ஆதலால் மனிதன் தொழிலில் செய்துதான் தீர்வேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட, இயலாது, அவ்வுக்குக் கூட ஆறு மாசகாலம் விழிப்புண்டு. ஆனால் நீ தொழிலில் செய்யுமிடத்தே அதில் ஏற்படும் நஷ்டங்களுக்கு மனமுடைந்து ஒயாமல் துன்பப்பட்டுக்கொண்டே தொழிலில் செய்யும் உலகத்தாரைப் போலே தொழிலில் செய்யாதோ. ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் :— நீ. “ அர்ஜானு, உனக்குத் தொழிலில் செய்பத்தான் அதிகார மூண்டு. பயன்களில் உனக்கெவ்வித அதிகாரமும் எப்போது மில்லை ” என.

ஆதலால், கடவுள் சொல்லுகிறார் :— சு “கர்மத்தின் பயனிலே பற்றுத்தவின்றித் தான் செய்யவேண்டிய தொழிலை எவன் செய்கிறானே, அவனே துறவி ; அவனே யோகி ” என்று.

அறிவுத் தெளிவைத் தவற விடாதே. பின்

ஓயாமல் தொழில் செய்துகொண்டிரு. நீ எனு செய்தாலும் அது ஸ்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும் அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்துகொண்டே யிருக்கும். உடம் பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழி வன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழி வேயாம். ஐபம் தொழிலில்லையா? படிப்புத் தொழி வில்லையா? மனம் தொழி வில்லைபா? சாஸ்த்ரங்களால், கவிதைகளால், நாடகங்களால், சட்டங்களால், வேதங்களால், புராணங்களால், கதைகளால், காவிபங்களால் தொழில்கள்லாவா? இவை யெல்லாம் உடம்பாற் செய்வ தின்றி மனத்தாற் செய்யப்படுவன அன்றே?

அறிவுத் தளிவைக் கலங்கவிடாதே.

“அப்பால் யோகம் பண்ணு, எதன்பொருட் டெனில் யோகமே செய்கைகளில் திறமையாவது” என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார்.

தொழிலுக்குத் தன்னைத் தகுதி யிடையவருக்கச் செய்துகொள்வதே யோகம் எனப் படும்.

யோகமாவது ஸமத்வம். “ஸமத்வம் யோக உச்யதே”—அதாவது பிறதொரு பொருளை கவனிக்குமிடத்து, அப்போது மனதில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனு மின்றி அதை ஆழ்ந்து, மன முழுதையும் அதனுடன் வசப்படுத்தி கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவமாக மாறி

விடவேண்டும் அப்போதுதான் அந்தப்பொருளை
நீ நன்றாக அறிந்தவ னவாய்.

“ யோகஸ்த: குரு கர்மாணி ” என்று கடவுள் சொல்லுகிறார் ; யோகத்தில் நின்று தொழில் களைச் செய் ” என.

போகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோலே விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால் ஊன்றி கவனிக்கும் வழக்கம் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெப்பிகமான விசாலத் தன்மை பெற்று விளக்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது.

எனவே அவன் எங்கும் கடவுள் இருப்பதைக் காண்கிறுன்.

2

வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கிதை செய்யப்பட்டது. ரிக்மவேதத்திலுள்ள புராஷ் ஸ-உக்தம் சொல்லுகிறது :— “இஃ தெல்லாம் கடவுள் ” என்று. இந்தக் கருத்தை யொட்டியே கிதையிலும் பகவான் “ எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறோனே அவனே காட்சி, யிடையான் ” என்கிறார்.

நீயும் கடவுள். நீ செய்யும் செயல்களைல்லாம் கடவுளுடைய செயல்கள். நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக்கொள்வதும் கடவுளுடைய

செயல். நீ முக்கிப் பெறுவதும் கடவுளுடைய செயல்.

உ. “ஆனால் நான் எதற்காகத் தனை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய் கையாக இருக்கும்போது முக்கியடையும் படி நான் என் முயற்சி செய்யவேண்டும்?” என்று ஒருவன் கேட்பானுயின், அதற்கு நாம் கேட்கிறோம். “முக்கியாவது யாது ?”

எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும், எல்லாக் கவலைகளும் நீங்கி சிற்கும் நிலையே முக்கிய. அதனை எப்தவேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன் பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்றுகொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும் அது உன்னுடைய செய்கையில்லை, கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்த்திரம் சொல்லுகிறது. “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்பது ஸாதன தர்மத்தின் வித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம். எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா கிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும், எல்லாம் ஈசன் மயம். [ஆதலால் எல்லாம் ஒன்றுக்கொன்று வைமானம்] ‘ ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யத் திஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்று ஈசாவாஸ்யோபநிஷத் சொல்லுகிறது.

அதாவது:—“இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது” என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கிதையில் “இவ்வுலகனைத்திலும் சிரமபிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாத தென்றுணர்” என்று சொல்லுகிறார்.

எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில் எவனும் கவலைப்படுதலும், பயப்படுதலும், துயர்ய் படுதலும் அறியாமையன்றே?

“எல்லாம் சிவன் செயல்” என்றால் பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்படவேண்டும்? “இட்டமுடன் என் தலையில் இன்ன படி யென்றெழுதி, விட்ட சிவனும் செத்துவிட்டானே?”

நகூத்ரங்களைல்லாம் கடவுள் வலியால் சுழல் கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம் அவன், உன் மனத் தின் சினைப்புக்களைல்லாம் அவனே. “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்”—அங்கனமாக, மானுடர், நீ ஏன் வீணை கப் பொறுப்பைச் சுமக்கிறோய்? பொறுப்பை யெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஸங்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு,, எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகைப் படைத்தாய்? உலக மென்னும்போது உன் கீனத் தவிர்ந்த மற்ற உலகத்தை யெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்

துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத் தாய்? நீயா இதை நடத்துகிறோம்? உன்னைக் கேட்டா சக்ஷித்ரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வழித்துக்கொள்ளுகிறோம்?

ந.

கடவுள் சொல்லுகிறார்:— “ லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோ ராய், ஞானத்தலத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்” (கிதை-ச-ம அத்யாயம் க0-ம் சுலோகம்). இந்த சுலோகத்தில் ஒருவன் இலுலோகத்திலேயே ஜீவன்முக்கிய பெற்று ஈசுரத் தன்மை யடைவதற்குரிய உபாயம் பகவானுல் குறிப் பிடப்பட்டிருக்கிறது. ஞானத்தைக் கடைப்பிடி. அத்தீடையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. விருப்பத்தை விடு. என்னையே சரணைக்கொண்டு என்னுடன் வயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய்” என்று கடவுள் சொல்லுகிறார்.

“ எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று ஸமர்ப்பித்துவிட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறோனே அவணைப் பரவம் தீண்டுவதில்லை. தாமரையிலைமீது சீர் போலே.” (கிதை-டு-ம அத்யாயம்; க0-ம் சுலோகம்).

சால நல்ல செய்தியன்றோ மானுடர்காள் இஃது உங்களுக்கு? பாவத்தைச் செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தனிக்கும் மானுடரே, உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கிறான் கடவுள்,

ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செய்யப்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலைமீது நீர் தங்காமல் நழுவி ஒடிவிடுவதுபோல், உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய், உங்களை விட்டு நழுவி யோடிப்போய் விடும்.

க

“மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது: செய்யுங் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எப்துவது மில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.” (கீத—ரு—ம் அத்யாயம்; கச—ம் சூலோகம்).

எனவே அவன் செய்கைகளில் எவ்விதப் பொருமையும் சஞ்சலமும் எப்தவேண்டா. தன் செயல் களுக் கிடையுறைக் கிற்குமென்ற எண்ணத்தால் அவன் பிற உயிர்களுடன் முரண்படுதலும் கீவண்டா.

“கல்வியும் விசயமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையி னிடத்திலும், நாயினிடத்திலும் அதை உண்ணும் சண்டாளனிடத்திலும், அறிஞர் ஸமமான பார்வை யுடையோர்” (ஷே—கஅ—ம் சூலோகம்) என்று பகவான் சொல்லுகிறார்.

எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமே யன்றி எல்லா, உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தும் இல்லை.

தலை ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்.

எல்லாம் கடவுள் மயமன்றே ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பி யிருக்கிறான் ? “ஸர்வ மிதம் ப்ரஹ்ம” பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம்; பறைபனும் கடவுளின் ரூபம். இப்படி யிருக்க ஒரு ஜந்து மற் றெரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்வித மான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைப்புக்களுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிசிர்த்தியடைய மாட்டார். வேற்றுமை யுள்ள இடத்தில் பயமுண்டு; ஆபத்துண்டு; மரணமுண்டு. எல்லா வேற்றுமை கரும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.

(5)

பகவத் கிதை தர்மசாஸ்த்ரமென்று மாத்திரமே ஸர் சினைக்கிறார்கள். அதாவது மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டிலிடுவதே அதன் நோக்க மென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்யமாக மோக்ஷ சாஸ்த்ரம். மனிதன் ஸர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந் நாவின் முதற்கருத்து. ஏனென்றால் தொழில் இன்றி யமையாதது. அங்கனமிருக்க அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோத மென்று பல வரதிகள் கருத வரயினர். அவர்களைத் தளிவிக்கும் பொருட்டாகவீ கண்ணபிரான் கிதையில் முக்யமாக முன்றும் அத்தியாயத்திலும் பொதுப்

படையாக எல்லா அத்யாயங்களிலும் திரும்பத் திரும் பத் திரும்பத் திரும்பத் “தொழில் செய்; தொழில் செய்; தொழிலை விட்டுசிடாதே; கொழில் செய்; தொழில் செய்” என்று போதிக்கிறார். இதனின்றும், அதனைவெறுமே தொழில் நூலென்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்பமன்று; அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரியாகச் செய்யவேண்டுமென்று பகவான் காட்டி யிருப்பதே மிக, விக முக்பமாகக் கொள்ளத் தக்கது.

பற்று நீக்கித்தொழில் செய்; பற்று நீக்கிப் பற்று நீக்கி; பற்று நீக்கி—பற்று நீக்கி—இதுதான் முக்ய மான பாடம். தொழில்தான் நீ செய்து தீர்வேண் டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிட்டுவும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே, அதை மீட்டு மீட்டும் சொல்வது கிடையின் முக்ய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக்கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப்படாதே; தனைப்படாதே—இதுதான் முக்யமான உபதீசம் எல்லா விதமான பற்றுக்களையும் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலகத்துக்கும் பயத்துக்கும் இவை யளைத்திலுங் கொடியதாகிய ஜிபத்துக்கும் இடங்கொடாதிரு. “ஸம்சயாத்மா விச்சயதி”—“ஜிபமுற்றோன் அழிவான்’ என்று கண்ணபிரான் சொல்லுகிறான்.

“ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நா

கத்தின் வாயில் மூன்று வகைப் படிம். அதாவது காமம், குரோதம், ரோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டுவிடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிடவேண்டும். இந்த விஷபத்தை பகவத் கிடை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டு மீட்டும் உபதேசிக்கிறது. அதற் குபாயம் கடவுளை நம்புதல். கடவுளை முற்றிலும் உண்மையாகத் தம துள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினுலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக்கொண்டுதானிருக்கும். கோபமும், காமமும் அதனை வெதுப்பிக்கொண்டு தானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

[சாபம்]

“போலிக, போலிக, போலிக, போயிப்பு வல்லுயிர்க்கலியும் நாகமுட்ணைத்த; நமனுக்கிள்கி யாதோன்றுமில்லை; கலியுங் கேடுங் கண்டு கோண்டாள்,

என்று நம்மாழ்வார் திருவாய்மொழியிற் கூறிய நம்பிக்கையை

கீ

உள்ளத்தில் நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதற்கு பக்திதான் ஸாதனம். பக்திபாவது நசன் நம்மைக்கைவிடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை.

வையகத்துக் கில்லை மனமீமை, உனக்கு நலஞ் செய்யக் கருதி யிது செப்புவேன்-பொய் யில்லை; எல்லா மளிக்கும் இறை நமையுங் காக்குமென்ற சொல்லா லழியுங் துயர்.”

இவ் விஷயத்தைக் குறித்து பகவான் பின் வருமாறு திருவாய்மலர்க் கருளி யிருக்கிறான்.

“ எல்லா ரஹஸ்பங்களைக் காட்டிலும் பெரிய ரஹஸ்பமாகிப் என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டு மொரு முறை சொல்லுகிறேன் ; கேள். நீ எனக்கும் மிகவும் இஷ்டனுதலால் உனக்கு நன்மை சொல்லுகிறேன்.” (கிடை—கஅ—ம் அத்யாயம் ; சுசு—ம் சுலோகம்).

“ உன் மனத்தை எனதாக்கி விடு என் பக்தனு யிரு. எனக்குப் பூஜை செய். என்னைக் கும்பிடு. நீ என்னையே எய்துவாய், இஃ் துண்மை ; உனக்குப் பிரதீக்கிணை செய்து கொடுக்கிறேன். நீ எனத்குப் பிரியமானவன்.” (மேடு சுகு—ம் சுலோகம்).

“ எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணி விட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே.” (மேடு—சுசு—ம் சுலோகம்).

நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோலே, ஸ்ம்லார் வெள் எத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு (அதாவது, எவ்விதப்பொறுப்பு மின்றி எல்லாப் பொறுப்புக்களும் ஈசனுக்கென்று துறந்து விட்டு) கடவுளைச் சரண் புக்கேவண்டுமென்று ஸ்ரீ ராமாநுஜா சார்யர் உபதேசம் புரிந்தனர்.

ப்ரஹ்மாதன் சரித்திரத்திலும், திரௌபதி துகி ஹரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப் பட்டிருக்கிறது. இப்பு வஸ்தரத்தில் அவள் வைத் திருந்த இடது கையையும் விட்டு விட்டு இரண்டு கைளையுங் தூக்கிகழுதிமீது குவித்துக் கொண்டிருக்கு

தான் கண்ணபிரான் அருளால் திரெளபதிக்கு மான பங்கம் நேராமல், அவனுடைய ஆடை மேன்மேலும் வளர்ச்சி பெறத் துச்சாசனன் கை சோர்ந்து வீழ்ந்தான். இக்கருத்தைப் பிள்ளைப் பெருமாளைபங்காரர்:—“மெய்த் தவளச்சங் கெடுத்தான் மேகலை விட்டங்கைதலே; வைத்தவ எச்சங் கெடுத்தான் வாழ்வு” என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லி யிருக்கிறார்.

‘உண்மையாகிய வெண் சங்கைத் தரித்தவன், பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்து முடிமீது வைத்தபோதில் அவனுடைய அச்சத்தைக் கெடுத்தவன் ஆகிப திருமாலுக்கு வாழ்விடம் (திரு வேங்கட மலை)’ எனபது அவ் வரிகளின் பொருளாம்.

‘சோற்றுணை வேதியன், சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழுக் கற்றுணைப் பூட்டியோர் கடவிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே’

என்ற நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற் களும் பரமபக்தியின் இலக்கணத்தைக் குறிப்பன வாம். தம்மை ஒரு கற்றுஞுடன் சேர்த்துக் கட்டிக் கடலுக்குள் வீழ்த்தியபோதிலும் தமக்கு நம்புதற் குரிய துணை நமச்சிவாய—சிவனைப் பணிகிறேன்— என்ற மந்திர மல்லது வேறில்லை சென்று திருநாவுக்கரசர் சொல்லுகிறார்.

இனி, “இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று கக்கருதுதல் அவகியமென்கையில், அப்போது கட

வனை நம்புவதெதன் பொருட்டு? கடவுள் நம்மை அச்சங் தீர்த்துக் காப்பாண்று எதிர் பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும், வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் எல்லாம் கடவுள் செய வரகையிலே, நாம் எல்லாவற்றையும் ஸமமாகக் கருதவேண்டுமென்று பகவத்கீதை சொல்லுகையிலே நமக்குக் கடவுளின் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்று னுடன் வலியக் கட்டி யாரோனும் கடலுள் வீழ்த்தி ஞால் நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப படியே மூழ்கி இறந்துவிடுதல் பொருந்துமன்றி அப் போது நமச்சிவாய, நமச்சிவாய என்று கூவி நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல்வேண்டும்? ” என்று சிலர் ஆகீக்கப்பட்டிருக்கலாம். இந்த ஆகீக்கப்பம் தவறானது. யாங்கானமெனில், சொல்லுகிறேன். முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை, தீமைகளை ஸமமாகக் கருதி நாம் மனச்சஞ்சலத்தைவிட்டுக் கடவுளை நம்பி ஞால், அபபோது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்குட் படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ்சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்துவிடாமல் இருப்போமாயின், அப் போது நமக்குள் ஈசனேவந்து குடி புகுகிறான். அப் பால் நமக்குத் துன்பங்களோ நேர்வதில்லை, ஆபத்துக்கள் நாம்மை அனுகா, மரணம் நம்மை அனுகாது. எல்லா விதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும் தாமாகவே நம்மைவிட்டு நழுவி விடுகின்றன இந்த உலகத்திலீடிய நாம் விண்ணவரின் வாழ்க்கை

பெற்று நித்யாந்தத்தை அனுபவிக்கி ரீரும்.

மேலும், எல்லாவற்றையும் ஞானி ஸமமாகக் கருதவேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக் குரிய விதிகளை பெல்லாம் அறவே மறந்துபோய்ப் பித்தனுப் பிடவேண்டுமென்பது கருத்தன்று.

ஒரு குழந்தையைக் கொல்வதும், சிவ பூஜை செய்வதும், இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரி தான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன் வழிவமாக உடையவன். ஆயினும் மனித விதிப்படி சிசு ஹத்தி பாவ மென்பதையும் சிவ பூஜை புண்ணிய மென்பதையும் கண்ணபிரான் மறுக்க வில்லை. மனிதன் எல்லாத் துண்பங்களினின்றும் விடுபட்டு, என்றும் மாரூத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கிதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனைவிதர் யத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் மனமாறப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்டமேனும் விளைவிக்கக் கூடாது. உலகத் துக்கு நன்மை செய்துகொண்டே யிருக்கவேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேண வேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்ய ஸாகத்தில் ஆழந்திய பின்னரும் நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்துகொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கிதையில் உபதேசிக்கிறார்.

மேலும், நமக்கே துண்பங்கள் நம்மைமீறி ஏன்

தும்போது நாம் அவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டுமென்பதே நன்மையையுந் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகு மல்லது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத க்ஷீய ரோகத்தால் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையும் தெரியாமல் புத்தி மண்ணைய் சிட வேண்டுமென்பது அவ் வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், ஸாதாரண புத்தியிருக்கும்வரை ஒரு வன் காத லின்பத்துக்கும் க்ஷீய ரோகத் துன்பத்துக்கு மிடையே யுள்ள வேற்றுமையை உணராதிருத்தல் ஸாத்யமன்று. ஆக்ம ஞான மெய்தியதால் ஒரு வன் ஸாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. க்ஷீய ரோகம் நேரும்போது ஸாமான்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந் நோயை வலிதாகவும் கருதி ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க் கிரைபாக்கிக்கொண்டு, க்ஷீய ரோகி என்று தனக்கொரு பட்டஞ் சூட்டிக்கொண்டு, வருந்தி மடிவதுபோல் ஞானி செய்யமாட்டான்.

ஞானி அத்தகைய நோய் ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத்தீபால் அதை எரித்துத் தள்ளி விடுவான்.

“ ஞானுக்கில் ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாதகுருதே ” (ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்குகிறது). கடவுளிடம் தீராத நம்பிக்கை

செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலா லேனும், புற வாயிலா லேனும் நமக்கு எவ்வகைத் துயரமும் விளைக்கமாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதவின்.

அவன்றியோ ரணவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்யமாட்டான்; தீங்கு செய்ய வல்லான் அல்லன். ஏன், நாம் அவனை முழுதும் நம்பி விட்டோ மாதவின்.

“கடவுளை நம்பினார் கை விடப் படார்.”
இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மை யுடையான்? எல்லா அறிவும், எல்லா இபக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும், எல்லாந் தானே யாகை நிற்பான்.

அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படா திருக்தல்; எதற்கும் கவலைப்படா திருத்தல்; எதனிலும் ஐயுறவு பூணு திருத்தல்.

“ஸம்சயாத்மா விநச்யதி”—“ஐய முடையான் அழிவான்” நம்பினவன் மோக்ஷ மடைவான்.

எ

“குந்தியின் மகனே, சிதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன; அநித்யமாயின; அவற்றைப் பொறுத்துக் கொள், பாசதா!”

(பகவத் கிதை—இரண்டாம் அத்யாயம் 14-ம் சுலோகம்).

“ஆண் காளையே, இவை எந்த மனிதனைத் துன் புறுத்த மாட்டாவோ; இன்பத்தையும் துன்பத்தை யும் நிகராகக் கருதும் அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.” (ஐடி 15-ம் சுலோகம்).

இஃபீத பகவத் கிதையின் சிகரம்.

சாகா திருத்தல்; மன்மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல்; இதுவே கிதையின் ரஸம். அமரத்தன்மை: இஃபீத வேத ரஹஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள், இத்தனை மதிக்கப்படுகின்றன.

இறந்துபோன ஜீவன்முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எப்திப் பின் அந்த நிலையினின்றும் வழுவிபவர்களாகவே கருதப்படுதல் வேண்டும். நித்ய ஜீவிகளாய் மன்மேல் அமரரைப்போல் வாழ் வாரே நித்ய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் ஸாத்யமென்று மேற் கூறிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதித்திருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பிட்டிருக்கிறார். குளிர், வெம்மை, இன்பம், துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள். தெப்ப கிருபையால் சாசுவத மல்ல; அநித்ய மானவை; தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்ட விடத்தே நெஞ்ச மினகுத் தும் நெஞ்சடைந்து மடிதலும் சால மிகப் பேதை மையர் மன்றே? ஆதலால் இவற்றைக் கருதி

எவனும் மனத்துயர்ப் படிதல் வேண்டா. அங்கு நம் துயர்ப்படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ண னுடைய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் ஸாராம் சம். பகவத் கிடையின் நூற்பயன். எனவே, பகவத் கிடை அமிர்த சாஸ்த்ரம்.

ஏ

“அமிர்த சாஸ்த்ரம்”- அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக்கொடுக்கும் சாஸ்த்ரமாகிய பகவத் கிடையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். தூர்யோதனூதிகளைக் கொல்லும்படி அர்ஜானைத் தூண்டுவதற்காகவே இந்தப் பதினெட்டத்த்யாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டன வாதலால்; இது கொலைக்குத் தூண்டுவதைபே தனி நோக்கமாக வுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த விடத்தே இத்தனை வேதாந்தமும், இத்தனை ஸத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதன்னே என்பதை அச் சிலமூடர் கருதுகின்றிலர்.

தூர்யோதனூதியர் காமக் குரோதங்கள்; அர்ஜானன் ஜீவாத்மா; ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

இந்த ரஹஸ்யம் அறியாதவருக்குப் பகவத் கிடை ஒருபோதும் அர்த்தமாகாது.

கூத்ரிய அரசர் படித்துப் பயன் பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நாலின் விசேஷ

நோக்கம். பூமண்டலத்தா ரணவருக்கும் பொதுமையாகவே விடுதலைக் குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கிதை; இதில் சீபை மில்லை, எனிலும், இந்த நூல் கூத்திய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள் வேயே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள் எப்படி உலகத்துக் கெல்லாம் பொதுவே ஆயினும் யிராமனர்களுக்கு விசேஷமாக உரியனவோ, அது போலே புராணங்கள் கூத்தியர்களுக்குரியன.

மேலும் கிதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா.

ஆதலால் கூத்திய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவரையாகக் கொண்ட மஹா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இஃது இந்நூல் ஞான சாஸ்தரங்களில் முதன்மைப் பட்டிருப்பது போல், காவ்ய வரிசையிலும் மிக உயர்ந்த தென்பதற்குச் சான்றும்.

ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்தரமேயில்லை யென்று மறுக்கும் மூடர் முகவரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

“முகவரையில் மாத்திர மன்றே? நூலில் நடவிலும் இடையிடையே—“தஸ்மாத் யுத்யஸ்வ பாரத” —“ஆதலால், பாரதா, போர் செய்” என்ற பல்லவி வந்துகொண்டே யிருக்கிற தன்றே?” என்று கூறிச் சிலர் ஆகையிக்கலாம். அதற்குத்தான் மேலேயே

கீதா ரஹஸ்யத்தின் ஆதார ரஹஸ்யத்தை எடுத்துச் சொன்னேன். அதனை இங்கு மீட்டும் சொல்லுகிறேன். துரியோதனத்திகள்—காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஜிபம், முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜானன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

கு

இந்த ரஹஸ்யம் உனக் கெங்கனம் தெரிந்த தென்று கேட்பிரீகளாயில், சொல்லுகிறேன். கண்ணேன் நோக்கி அர்ஜானன் சொல்லுகிறோன்:— “நீ வாயு; நீ யமன்; நீ சந்திரன்; நீ வருணன்; நீ பிதா; நீ அனைத்திற்கும் பிதாமஹன்.” (கிடை; பதினெண்ரூம் அத்யாயம்; 39-ம் சுலோகம்).

கண்ணன் சொல்லுகிறோன்:— “மறுபடியும் பெருங் தோழுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நிலைக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.” (கிடை; பத்தாம் அத்யாயம்; முதல் சுலோகம்.)

“நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப் பற்றவன்; தொடக்கமில்லாதவன்; இங்குனம் என்னை அறிவான் மனிதருள்ளே மயக்கங் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறேன்” —(ஸூடி 3-ம் சுலோகம்.)

எனவே கிடையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும் ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்

பதை வற்புறுத்துகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத் திலே அர்ஜானன் ஜீவாத்மா என்பதும் துர்யோத னதியர் காமக்குரோதாதிகளன்பதும் சாஸ்த்ரப் பயிற்சியும் காவ்யப்பழக்கமும் உடையோரால் எனிதில் ஊஹித்துக்கொள்ளத்தக்கனவாம்.

“ பிரபோத சந்திரிகை ” என்னெரு நாடக நூல் இருக்கிறது. அதில் விவேகன் என்ற ராஜன் உலோ காயதன், பெளத்தன் முதலியவர்களுடனே யுத்தம் செய்து வென்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. வேதாந்த சாஸ்த்ரப் பயிற்சியில்லாத ஒரு குழந்தை அந்த நூலைப்பார்த்துவிட்டு, அதாவது, முன் பின் பாராமல் நடுவிலே மாத்திரம் பார்த்துவிட்டு ஷீ யுத்தம் எந்த வருஷத்தில் நடந்ததென்றும், அதில் இருதிரத்திலும் எத்தனை உயிர்கள் மடிந்தனவென்றும் கேட்கப் படுவதுபோல், சிலர் துர்யோதனதீயரைக் கொல்லும் புறப்பொருளிலே கிடையின் உபதேசத்தைக் கொள்ளுகின்றனர்.

ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நிதிகளாகக் கருதப்படும் ப்ரஸ்தான த்ரயங்க ஸாகிய உபநிஷத், பகவத் கிதை, வேதாந்த ஸ-அத்ரம் எஃபவற்றுள் கிதை இரண்டாவதென்பதை இந்தச் சிலமூடர் மறந்துவிடுகின்றனர். இதற்கு—அதாவது பகவத் கிதைக்கு—சங்கரர், ராமானுஜா சார்யர், மத்வாசார்யர் என்ற மூன்று மதஸ்தாபகாசார்யரும் வ்யாக்யான மெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களி லொன்றுக் நாட்டி யிருக்கிறார்

களென்பதை இந்த முடர் அறிகின்றிலர். கொலைக்குத் தூண்டும் நூலொன்றுக்கு சங்கரா சார்யர் பாஷ்ய மெழுதுவதென்றால் அஃது எத்தனை வினோதமாக இருக்குமிமன்பதைக் கருதித் தம்மைத்தாமே நகைக்குஞ் திறமையிலர்.

கொலை எவ்வளவு தூரம்! பகவத் பாத சங்கரா சார்யர் எவ்வளவு தூரம்!

மேலும், நாம் மேலே கூறியபடி பகவத் கிதையைக் கொலை நூலென்று வாதாடுவோர் அதில் முகவுரை மாத்திரம் படித்தவர்களே யன்றி நூலின் உட்பகுதியில் நுழைந்து பார்த்தவர்கள் என்பதில் ஸங்தேகமில்லை.

ஸசனைச் சரணகதி யடைந்து இஹலோகத்தில் மோக்ஷி ஸாம்ராஜ்யத்தை எய்தி கிரரற் ற ஆனந்தக்கனியில் முழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கிதையின் முக்ய நோக்கம். ஆகலால், இஃது கர்மசாஸ்த்ரம்; இஃது பக்தி சாஸ்த்ரம்; இஃது யோகசாஸ்த்ரம்; இஃது ஞான சாஸ்த்ரம்; இஃது மோக்ஷி சாஸ்த்ரம்; இஃது அமரத்வ சாஸ்த்ரம்.

க0

இங்நனம் மோக்ஷத்தை அடைய விரும்புவோ அக்கு முக்யமான சத்துரு—ஒரே சத்துரு—அவன்னடைய சொந்த மனமேயாம். “தன்னைத் தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத் தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்நனம்

இருவன் தானே தனக்குப் பகைவன். தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.

தன்னைக்காட்டி ஒம் உயர்ந்த நட்பும் தனக்கும் பிறிதில்லை. தன்னை பொழியத் தனக்குப் பகையும் வேறு கிடையாது. ஒருவன் தனக்குத் தான் நட்பாகியபோது உலக முழுதும் அவஹுக்கு நட்பாய் விடுகிறது. அங்கனமின்றித் தான் கட்டி யாளாமல் தனக்குத் தான் பகையாக நிற்போனுக்கு வையக மெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை. புறப் பகை பகை யன்று. உள்ளப் பகையின் வெளித் தோற்றமே புறப் பகை யாவது. உள்ளப் பகையைக் கணைந்துவிட்டால், புறப் பகை தானே நழுவிப் போய்விடும்

புறத்தே எல்லாம் கடவுளாகப் போற்றத்தக்கது. உள்ளப் பகையாகிய அஞ்சூனம்—அதாவது வேற்றுமை யுணர்ச்சி—ஒன்று மாத்திரமே அழித்தற் குரியது.

வேற்றுமை யுணர்ச்சியை நீக்கி, நம்மைச் சூழ நடைபெறும் செயல்களைல்லாம் ஈசன் செயல்களைன்றும், தோன்றும் தோற்றங்களைல்லாம் ஈசனுடைப் போற்றங்களைன்றும் தெரிந்துகொள்ளுமிடத்தே பயாச முண்டாகிறது.

“சொல்லடா ஹரி” பெற்ற கடவுளைங்கே சொல்லென்று ஹிரண்யன் தான் உறுமிக் கேட்க நல்ல தொரு மகன் சொல்வான். “தூணிலுள்ளான், நாராயணன் துரும்பி ஒள்ளா” னென்றான்.

வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை

மஹா சக்தி யில்லாத வள்ளு வில்லை,

“அல்ல வில்லை; அல்ல வில்லை; அல்ல வில்லை
அனைத்துமே தெய்வ மென்று வல்ல ஹண்டோ?”

“தன்மனமீம் தனக்குப் பகை யென்பது பேதை
மை யன்றோ? எல்லாம் கடவுளாயின் என் மனமும்
கடவுளன்றோ?” அதனைப் பகைவனுக்க் கருதுமா
றென்னே?” எனில்—தன்னைத் தான் வென்று தனக்
குத் தான் நன்மை செய்யும்போது தன்னுடைய
மனம் தெய்வத் தன்மை யுடையதாகக் கருதி போற்
றத்தக்கது. மற்றப்போது பகையாம்.

எல்லாம் கடவுளாயின், மனம், தீமை செய்யும்
போதும் கடவுளாகுமன்றோ? எப்பொருள் யாது
செய்யுமீம் யாயினும், அப்பொருள் கடவுள், அதன்
செய்கை கடவுளுடைய செய்கை யென்னும் விதி
மாருதன்றோ? எனில்: அவ்வுரை மெய்யே, எனி
லும் நமக்கு லோகானுபவம் மறுக்கத்தகாத பிர
மாணமாகும். லோகானுபவத்தில் மனம் நமக்குத்
தீமை செய்கிறது. அதை வென்று நன்மை செய்யத்
தக்கதாகப் புரிதல் ஸாத்யம்.

அங்குணம் செய்யும் பொருட்டாகவே சாஸ்த்ரங்
களும், வேதங்களும் எண்ணிறங் தனவாகச் சமைக்க
கப்பட்டிருக்கின்றன.

மனம் துன்புமிழுப்பதையும் அதனால் உயிர்
கள் கோடானு கோடியாக மடிவதையும் நாம் கண்
முன்பு கானும்போது; அதை ஒரே யடியாக மறுத்து
விடுவதில் பயனில்லை.

மனம் இயற்கையாலும் தீய ஸஹவாஸத்தாலும் ஆத்மாவுக்குத் துன்ப மிழூத்தல் ப்ரத்யக்ஷம். நல்ல கூட்டத்தாலும், நல்ல பயிற்சியாலும் அதனை உபகார வஸ்துவாகச் செய்தல் ஸாத்ய மென்பது போகி களின் ஸர்வ ஸாதாரண அனுபவம்.

எல்லாம் கடவுளுடைய செயலென்பது பொது உண்மை; பரம ஸத்யம். ஆயினும் மனிதருக்குத் துன்பமுண்டு. எல்லாம் கடவுளுடைய வடிவ மென்பது பரம ஸத்யம். எனிலும் ஜீவர்கள் துயரப்படுவதை ப்ரத்யக்ஷமாகக் காணுகிறோம்.

அதாவது, கடவுளுக்கு எல்லாம் ஒன்று போல வேயாம். எத்தனை கோடி உயிர்கள் வாழ்ந்தாலும் எத்தனை கோடி உயிர்கள் மடிந்தாலும் கடவுளுக்கு யாதொரு பேதமுமில்லை. அண்ட கோடிகள் சிதறுகின்றன. பூகம்பழுண்டாய்த் தேசங்க எழுகின்றன.

ஸ்ரீர்ப கோளங்கள் ஒன்றே டொன்று மோதித் தூளாகின்றன. இவை யனைத்தும் புதியன் புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள்—

கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி கோடியா? அன்று. அங்கந்தம்—எண்ணத் தொலையாதன. எண்ணத் தொலையாத பொருள்கள் கூணந்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் கூணந்தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய

ஐகத் ரூபாமல் சுழன்றுகொண்டிருக்கல் இயற்கை. இதனால் அவருக் கசை வில்லை. அவருக் கழி வில்லை.

கடவுள் எங்கு மிருக்கிறார். எப்போது மிருக் கிறார். யாது மாவார். எனிலும் தனி உயிருக்கு இன் பழும் துண்பழும் இருப்பதைக் காண்கிறோம். ஜீவர் கள் அஞ்சானத்தாலேதான் துண்பங்க ளோற்படுத் திக்கொள்ளுகிறார்க ளென்பது மெய்யே. அவர் களுக்கு யதார்த்தத்தில் தீமைகளேனும் துண்பங்க ளேனும் இல்லை என்பது மெய்யே.

ஆனாலும், அந்த அஞ்சானம் ஒரு தீங்கு தானே? அதைத் தொலைக்கக் கானே வேண்டும்? மனத்தைக் கட்டுதல், மனத்தை வெல்லுதல் என்ப தெல்லாம் அஞ்சானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்றி வேறு பொருளிலதாம்.

கக

“அஞ்சானமும் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்?” என்று கேட்டால்; “நீ எல்லாம் கடவுள்; ஞானமும் கடவுள், அஞ்சானமும் கடவுள் என்பதை உண்மையாகத் தெரிந்த அளவில் உன்னைப்பரமானம் எய்தி விட்டது. உனது அஞ்சானமும் நீங்கீப்போய் விட்டது. அஞ்சானமும் அதன் செயலாகிய துண்பழும் கடவுள் மய மென்பது மெய்யே. எனில் பின்னர் அவை நீங்கி நீஞானமும் இன்பமும் எய்திபதும் கடவுள் செய வென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்சானம் நீங்கியது பற்றி வருத்தப்படாதே.

கட

கடவுளை உபாஸனை செய்வதற் குரிய வழி எங்கனமெனில்:— பூரி கிருஷ்ணன் சொல்லுகிறார்:— “நான் எல்லாவற்றுக்கும் பிதா. என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்.”

எந்த ஜந்துவுக்கும் ஹிம்ஸை செய்வோர் உண்மையான பக்த ராகமாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டராகார். எந்த ஜீவனையுங் கண்டு வெறுப் பெய்துவோர் ஈசனுடைய மெய் யன்பரென்று கருதத் தகார். மாம்ஸ போஜனம் பண்ணுவோர் கடவுளுக்கு மெய்த் தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரே யாவார்.

“ அஹிம்ஸா பரமோ தர்ம: ”—கொல்லாமையே முக்ய தர்மம் என்பது ஹிந்து மதத்தின் முக்யக் கொள்கைகளில் ஒன்றும். கொல்லாமை யாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையிலே சேர்க்காது. மற்றே ருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்கமாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இயற்கை விதைய அனுஸாரித்து வாழுவேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே ஸாதாரண புத்தியே பாம் மெய்ஞ்ஞானம். இதனை ஆங்கிளையர் “Common Sense”

என்பர். சுத்தமான, மாசுப்படாத, கலங்காத, அஞ்சாத, பிழைப்படாத, ஸாதாரண அறிவே பரம மெய்ஞ் ஞானமாகும்.

ஸாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிப் வழியாம். ஸாதாரண ஞான மென்று சொன்ன மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளக்குகிறது. ஆனால் ஸாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். ஸாதாரண ஞானத்தின்படி நடக்க வொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதாதிகள் தடுக்கின்றன. ஸாதாரண ஞானத்தின் தெளிவான கொள்கை யாதெனில்; நம்மை மற்றொர் நேசிக்க வேண்டுமென்றால் நாம் மற்றோரை நேசிக்க வேண்டுமென்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே விளைவிக்கும்.

நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் நம்மிடம் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் ஸகல ஜீவர்களின் இபற்கையாக இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை, உடனே மாற்றி விடவேண்டும். இதனால் மரணம் விளைகிறது.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தவேண்டும் அதனால் உயிர் வளரும். அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர் பார்த்துக்கொண்டும், ஆனால் அதை காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிமூத்துக்கொண்டு மிருப்போமாயின்—

அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக்கொண்டும், சாப மிட்டுக்கொண்டும் இருப்போ மாயின் நாம் அழிந்துவிடுவோ மென்பதில் ஜிய மில்லை.

கங

இனி, வேறு சிலர் பகவத் கிரையை ஸந்யாஸ நூலென்று கருதுகிறார்கள். அதாவது, பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டை யிட்டுக் கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று கிணக்கிறார்கள். இதைக் காட்டிலும் ஆச் சர்யமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது. கிரையைக் கேட்டவனும் ஸந்யாஸி யல்லன்; சொல் வியவனும் ஸந்யாஸி யல்லன். இருவரும் பூமி யானும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர். “ஆஹா! அஃப் தெப்படிச் சொல்லலாம்? அர்ஜானன் ஜீவாத்மா வென்றும், கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவகரிப்பதற்கு நியாயமென்னே?” எனில்; வேண்டா; அதனை விட்டுவிடுக.

பரமாத்மா, ஜீவாத்மா இருவருமே உலக காரி யங்களில் தளைப்பட்டுத் தானிருக்கிறார்கள். கீர்த்தி பெற்ற வங்க கவி யாகிய ஸ்ரீமான் ரவீந்தரநாத் டாகோர் கடவுளை சீராக்கி:— “ஜியனே, நீயே ஸம் ஸார வலையில் அகப்பட்டி ருக்கிறோயே? யான் இதினின் றும் விடுதலை வேண்டும் பேதைமை பென்னே?”

என்று பாடி யிருக்கிறார். ஸம்லார விருத்திகள் கட வருடைய விருத்திகள். செய லெல்லாம் சிவன் செயல். அவன்றியோ ரணுவு மசையாதனும் பெரிய ஆப்தர் மொழியுண்டு கண்ணார்.

கீதையிலே பகவான் சொல்லுகிறான்.—“அர் ஜானு, முன்றுலகங்களிலும் இனிச் செய்யவேண்டிய தென மிஞ்சி நிற்கும் செய்கை யொன்றும் எனக்குக் கிடையாது. அடையத் தக்கது, ஆனால் என்னுல் அடையப்படாதது எனவொரு பேறுமில்லை. எனி நூம் நான் தொழில் செய்துகொண்டுதான் இருக்கிறேன்” என

வனைனில், கடவுள் சொல்லுகிறான்:—“நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழிபைபீய பின்பற்றும். அதனால் இந்த உலகத்துக்கு அழி வெய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாக தனதும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டே யிருக்கிறேன்” என

கடவுள் ஒபாமல் தொழில் செய்துகொண்டே யிருக்கிறான். அவன் அண்ட கோடிகளோப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுளால் செய்ய முடியுமா? கடவுள் கர்மயோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவத் மாவுக்கும் இடைவிடா தொழிலை விதித்திருக்கிறான். ஸம்லாரத்தை விதித்திருக்கிறான். குடும்பத்தை விதித்திருக்கிறான். மனைவி மக்களை விதித்திருக்

கிறுன். சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறுன். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்தாலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சமூல் இல்லாமற் போய்விடமாட்டாது. என்னைற்ற விலங்குகளும், பறவைகளும் ஊர்வனவு மாகிய ஜீவர்களும் மரம் செடி கொடிகளாகிப் பயிர்ப் பொருள்களும் அவரைச் சூழ்ந்து கிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக்கொண்டு அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும், கவலைக் குறைவுக் கிடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக போசனீபண்ணுகினான். மனிதர் எத்தனை கொடியோ ராயினும், மூடராயினும், புலி, கரடி, ஒநாய், நரிகளுடன் வாழ்வதைக்காட்டிலும் அவர்களிடையே வாழ்தல் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத்தக்க தென்றதில் கீயமில்லை. ஆனால், “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற், கடும் புலி வாழுங் காடும் நன்றே” என முன்னோர் குறிப்பிட்டபடி கடும் புலி வாழுங்காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகக் கஷ்டமாக்கக் கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால் இங்கிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது விதியை ஸ்தாபனம் செய்வதாகிய விதி விலக்கென்றே கருத்தகும்.

கதையை வளர்த்துப் பயனில்லை. பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்தாலேயே ஒருவன் முக்கிக்குத் தகுதி யுடையவனும் விடமாட-

டான். இஃதீ ஶ்ரீ பகவான் கிதையில் உபதேசிக்கிற கொள்கை.

பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத் தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன், கடவு ஞடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்லு கிறுன். ஜனஸமுஹ வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலியில்லாமையால் அங்கனம் செய்கிறுன். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறுன்.

துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியிருக்கிறார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?

அஹந்தா ஸியப்ரும் அவனிலுங் கோடி யதிக மில்லந் துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத்துறவுடையாள் மஹந்தானாக்கி கறி உறிவோ டிருந்திரு வாதனையப் பிறந்தாள் பெருமையை எள் சோல்லுவேன் கச்சியே [கம்பனே.]

இல்லத் துறவைக்காட்டிலும் உள்ளத் துறவு சதகோடி மடங்கு மேலென்று தீமீலே பட்டினத்தடி கள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள் தாம் துறவி யாதலால் இங்கனம் கூறினார். உள்ளத் துறவுதான் செய்தற்குரிப் தென்றும் மனைத் துறவு செய்ய வொண்ணுத தொரு பாவமென்றும் நான் சொல்லு கிறேன்.

பாவ மாவது யாது? புண்ணிய மென்ப தெத்தை? தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக் கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்

கேனும் இன்பம் விளைக்கத்தக்க செயல் புண்ணியச் செயலெனப்படும்.

ஒருவனுக்கு மனைத் துறவுக் காட்டிலும் அதி கத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்று மில்லை.

“இல்லா எகத்திருக்க இல்லாத தொன்றில்லை.”—கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் ஸாவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீட்டே சிறந்த வாஸ்தவம். மலை யன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமை யில்லாதவன் மலைச் சிகரத்தை யடுத்ததொரு முழுமயிலே கடவுளைக் காணமாட்டான்.

கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்.

“அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கு ‘மேன்? ஏன்?’ என்ற தென்னே பரா பரமே?” என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.

எங்கனமேனும் கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன், சுகப் பிரம ரிஷி காட்டு வழியே “கடவுளை, கடவுளை யோ!” என்று கதறிக்கொண்டு போயினராம். அப்போது அங்கீருந்த மலை, சுனை, மேகம், நதி, ஒடை, மரம், செடி, கொடி, இலை, மலர், பறவை, விலங்கு—எல்லாப் பொருள்களும் “ஏன்? ஏன்?” என்று கேட்டனவாம்.

எங்கும் கடவுள் கிரைந்திருக்கிறார். “ஸர்வ மிதம் ப்ரஹ்ம”—உலகமெல்லாம் கடவுள் மய மென்று வேதம் சொல்லும் கொள்கையையே ஷா கதை விளக்குகிறது.

இங்ஙன மாகையில் ஷீட்டிலிருந்து பந்துக்களுக்கும், உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களை யெல்லாம் தானும் புஜ்த்துக் கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாஸனை செய்து, அதனால் மனிதத் துண்பங்களினின்றும் விடுபட்டு ஜீவன்முக்தராய் வாழ்தல் மேலான வழியா? அல்லது, காட்டிலே போய், உடம்பை விழுவாக வற்ற டித்து மடித்தும் புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜங்குக்களுக்க் கிரையாய் மடிந்தும் கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா?

ஸ-அர்யனைக் காணவில்லை யென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுதலோக்குமன்றே, ஒருவன் கடவுளைக் காணவேண்டிக் காடுகளிலும், இருண்ட முழுகளிலும் புகுந்து வாழ்தல்?

“இல்லற மல்லது நல்லற மில்லை.”

தாயுமானஸ்வாமி தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்தபோதிலும் இதனைப் பின்வரும் பாட்டில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரியவில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர் தெளிவுபட உரைத்து விடவில்லை. முக்கிக்கு இரண்டும் ஸம ஸாதனங்களென்கிறார். தாயுமானவர் சொல்லுகிறார்:—

மத்த மத கரி முகிற் குல மென்ன நின் றிலகு
வாயி லுடன் மதி யகடு தோய்
மாட கூடச் சிகர பொய்த்த சந்திர காந்த
மணி மேடையுச்சி மீது,
முத் தமிழ் முழக்க முடன் முத்து நகையர்களாடு
முத்து முத் தாய்க் குலாவி
மோகத் திருந்து மென்? போகத்தி னிலை நின்று
முச்சை பிடித் தடக்கிக்
கைத் தல் நகப் படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நழை நூழை கெர்ண்ட
கான மலை யுச்சியிற் குகை யூ டிருந்து மென்?
கர தலாமலக மென்ன
சத்த மற மோன னிலை பெற்றவர்க ஞுய்வர் கான்
ஜனகாதி துணிவி தன்றே?
ஸார்வ பரிபூரண அகண்ட தத்துவ மான
ஸச்சி தாநந்த சிவமே.

【இதன் பொருள் யாதெனில்:—

மத மேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப்
போல் மலிந்து திற்கும் வாயில்களை யுடைய அரமனை
யில், சந்திரனை அளாவுவன போன்ற உயர முடைய
மாடங்களும், கூடங்களும், சிகரங்களும் சூழ்ந்திருப்ப
அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்
பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே;

இனிய தமிழ்ப் பேச்சுக்கும், இனிய தமிழ்ப்
பாட்டுக்கும், நாட்டியங்களுக்கு மிடையே முத்
தொளி வீசும் நகை புரிகின்ற மாதர்களுடனே முத்து
முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்த மிட்டுக்

குலாவிக் காதல் நெறியில் இன் புற் றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வழியிலே சென்று முச்சை அடக்கிக்கொண்டு;

ஆயுதங்களைப் போல் வலிய நகங்களை யுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளை யுடைய காட்டு மலை யுச்சியில்தாமொரு பொந்தில் இருந்தாலென்னே? உள்ளங்கை நெல்லிக்கனி போலே (விளங்குவதோ ருண்மை கூருகின்றோம்).

சலனமின்றி மனதிலே சாந்த நிலை பெற்றோர் உய்வார். இஃதன்றே ஐங்கள் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறை வற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப் பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே!]

இங்கனம் இல்லறத்தை பந்தத்துக்கு அதாவது தீராத துக்கத்துக்குக் காரணமாகவும் துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்கு ஸாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப் போலேசொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்கு ஸமமான ஸாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. ஸம்ஸார ஸாகங்கள்கூட துன்பங்களுக்கே வழி காட்டுகின்றன வென்றும் ஆகவே எல்லா வகையிலும் இஹலோக வாழ்க்கை துன்பத்தைத் தவிர வேறில்லை யென்றும், சொல்லிச் சில பிற்காலத்துத் துறவிகள் வீட்டையும் பெண்டு பிள்ளைகளையும் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் இஹலோக வாழ்வைத் துறந்துவிட்டானுகிற னென்று

பிழைக் கருத்துக்கொண்டவர்களாப், ஊர்தோறும் சுற்றிக்கொண்டு, வீடு, வாயில், சுற்றும், துணை, இனம் ஏது மில்லாதவர்களாய்ப் பிச்சை யெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இக்கூட்டத்தாரின் வாழ்க்கை மஹா பரிதாபகரமானது. இந்தக் கூட்டத்தாரில் இடை யிடையே சிற் சில இடங்களில் சிற் சில மஹான்கள் அளவற்ற கல்வி யுடையோராகவும், அளவற்ற தெய்வ பக்தி யுடையோராகவும், வரம் பற்ற ஜீவகாருண்ய முடையோராகவும் தோன்றுகிறார்கள். மற்றும், அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஒரு விதமான முக்தித் தேட்டும் இந்தத்தான் செய்கிறது. எனிலும், இவர்களில் மிகப் பெரிய மஹான்கள் கூட உலகத்தில் மானுடர் எய்தற் குரியதாகிய பரிபூர்ண வாழ்க்கை வாழ்ந்தன ரென்று கூறுத் தகாது. வேதகாலத்தில் இந்தத் துறவு வழி ஹிஂதுக்கருக்குள்ளே கிடையாது. வேத காலத்தில் ஸங்யாஸம் நமக் குள்ளே இருந்திருப்பதாக ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார். வலிஷ்டர், வாமதேவர் முதலிப் வேத ரிஷிகள் அத்தனைபேரும் மணம் புரிந்து கொண்டு மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கி யாரும் பொருட்டாக அக்காலத்து ரிஷிகள் பிரமசாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்லாழ்க்கை யுட் புகுதலே மஹ ரிஷிகளுக்குள் வழக்கமாக நடைபெற்று வந்தது. மஹா பாரதத்திலும் மற்

நெற்பு சூர்வ புராணங்களிலும் வேத ரிஷிகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே விததாந்தமாக வேதரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாதென்ற எனவார்த்தையை நிலை நிறுத்துகின்றன. மேலும், ஸ்வாமி விவேக நந்தர் வேதத்தின் பிற சேர்க்கைகளாகிய உபநிஷத்துக்களையே முக்யமாகப் பயின்றவர். இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேதரிஷிகளால் சமைக்கப்பட்டன வல்ல. பிற்காலத்தவர்களால் சமைக்கப்பட்டன. ஸம் ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவன்றீவுண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவையே வலிஷ்ட வாமதேவாதி தேவரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துக்கள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்கு சாஸ்த்ர முடிபு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால் பச்சை வேதமென்பது மந்தரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியோம்.

இந்த மந்தரங்கள் அல்லது ஸம்ஹிதைகள் பழைய பழைய மிகப் பழைய ஸம்ஸ்கருத பாஷாயில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷா சங்கத்துக்குப் பின்திய தமிழைப் போலவும் இருக்கின்றன.

ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்தியதாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி

விளக்கு மிடத்தே ஸம்ஸ்கருத பாஷையிலுள்ள மற் றெல்லா நூல்களும் ஒரு பாஷை; வேதம்—அதாவது ஸம்ஹிதை, அல்லது, மந்திரம்—மாத்திரம் தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெரு வியப் பன்றே. ஸம்ஸ்கருதம் வேறெந்த நாலிலும் கிடையாது. உபநிஷத்தில் ஒரு சில மிகச் சில பகுதி களில் விசேஷமாக—வேத மந்திரங்களை மீட்டு முரைக்கு மிடத்தே வேத பாஷையைக் காணலாம் மற்றப்படி உபநிஷத்து முழுதும் பிற்காலத்து பாஷை யிலேயே சமைந்திருக்கிறது.

இங்கனமிருக்கப் பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்த படியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர்.

இங்கனம் பிற்காலத்து ஆசார்யர்கள் நினைப்ப தற் குண்டான காரணங்கள் பல. அவற்றுட் சில வற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம் வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடி யால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித் தல் மிகவும் தூர்லபமாய்விட்டது. நிருக்தம் என்ற வேத நிகண்டையும் பிராமணங்கள் என்று சொல் லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் கற்ற பின்னரே ஒரு வாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் ஸாத்யமாயிற்று. வேதம் பிரமாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய் ச்சி செய்வார் மிக மிகச் சிலரே யாவர். இப்போது

வேதத்திற்கு விளக்குப்போலே நிற்கும் ஸாயண ரென்ற வித்யாரண்ய சங்கராசார்யரின் பாஷ்பம் பிரா மணங்களையும் நிருக்தத்தையுமே ஆதாரமாக வடையது. பிராமணங்களில் பெரும்பாலும் கற்பணிக் கதை களும் கற்பிதப் பொருள்களுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருக்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் ஸம்சயத்துக் கிட மாகவும் சில இடங்களில் அதன்பொருட் கோனே பிழைப்பட்ட தாகவும் இருக்கிறது.

வேத மந்திரங்களுக்கு சரியான அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டுமென்று தற்காலத்தில் ஜீரோ ப்பாவிலும் இந்தியாவிலும் அனைக் பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னே காலஞ்சிசன்றவராகிய ஸ்வாமி தயாநந்த ஸரஸ்வதி வேதத்துக்குத் தாம் எப்போதுமில்லாத புதிய அர்த்த மொன்று கற்பித்து அதற் கிணங்க “ஆர்ய ஸமாஜம்” என்ற புது மதக் கொள்கை யொன்று ஸ்தாபித்தார்.

ஆனால் சிற்சில பதங்களுக்கு ஸரயனைசார்யர் சொல்லும் உரை ப்ரத்யக்ஷமாகப் பிழை யென்று தோன்றினும் பொதுப்படையாகச் சொல்லு மிடத்தே தற்காலத்து ஹிந்து வைதுகர்களால் அங்கீகாரம் செய்யப் பட்டிருக்கும் ஸாயண பாஷ்யமே சூர்வ வ்யாக்பானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளி வரகவும், உண்மையாகவும் அமைத்திருக்கிறது.

ஸாயண பாஷ்ய மிலாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான ஸமயத்தில் ஸாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார். எனிலும் ஸாயணசார்யர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆகிவேர் என்பதை இந்த ஆசார்யர்களால் மறுக்கமுடியா விடினும், அதற்கு ஞான நெறியில் எவ்வித பிரமாண மில்லை யென்று அவர்கள் தவறாக என்னும்படி நேர்ந்துவிட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றுகிற நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களைன்ற இடத்தையாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது, யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களைனப் பொருள் கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்மகாண்ட மென்றார்கள்.

இட யாகங்களை பெரும்பாலும் பசு வதை கரும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்யமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழி யென்ற போவி வைதுகரைப் பழி சூட்டி, அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத். தான் போவானென்பதை நிலை நாட்டி புத்த பகவானும் அவருடைய மதத்தைத் தழுவிப் பரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி யேற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலை

நாட்ட சங்கராசார்யர் அவதரித்தார். அவர் புத்த மதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதா ரங்களாகச் செய்துகொண்டனர். வழன்மத ஸ்தாப காசார்யராய், சைவர், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேறையு முடைய ஹிஂது மதம் என்ற அற்புத விருஷ்டத்தை ஸ்ரீ சங்கராசார்யர் தமது அபாரமான ஞானத் திறமையாலும் கல்வி வளிமையாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்தி வைத்துவிட்டுப் போனார். தம்மாலே வெட்டுண்ட புத்த மதம் என்ற விருஷ்டத்தின் கிளைகள் பலவற்றை ஹிஂது தர்மமாகிய மாத்துக்கு நல்ல வளர்ச்சி யுண்டாகும் படி எருவாகச் செய்து போட்டார். இங்னனம் புத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஹிஂது தர்மத்துக்கு ஆதாரமாகச் சேர்த்துக்கொண்டது பற்றியே, சங்கராசார்யரை அவருடைய எதிர்க் கஷ்டியார் பலர் “ப்ரச்சன் பெளத்தர்” — (மறைவுபட்ட பெளத்தர்) என்று சொன்னார்கள். எனிலும் அவர் ஹிஂது தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிஂதுக்களிலே பெரும்பாலோர் அவரைப் பரமசிவ னுடைய அவதார மாகக் கருதிப் போற்றினார்கள்.

பெளத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. ஆதற்குமுன் அங்கங்கீக சில சில மனிதர் துறவிகளாகவும் சில சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தாராகவும் இருந்தனர்.

துறவிகளின் மடங்களை இத்தனை தாராளமாக

வும் இத்தனை வலிமை யுடையனவாகவும் செய்ய வழி காட்டியது பெளத்த மதம். எங்கு பார்த்தாலும் இந்தி யாவை அம் மதம் ஒரே ஸன்யாஸி வெள்ளமாகச் சமைத்துவிட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்துவிட்டது. ராஜா, மாநிதரி, குடி, படை எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்கு சரியான போஜனம் முதலிய உபசாரங்கள் நடத்துவதே மனுষ நாகரிகத்தின் உயர் நோக்கமாகக் கருதப்பட்டது. துறவிகள் தான் முக்யமான ஜனங்கள் ! மற்ற ஜனங்க எல்லாரும் அவர்களுக்குப் பரிவாரம். மடங்கான் பிரதானம் ! ராஜ்பம் அதற்கு ஸாதனம்.

பாரத தேசத்தில் புத்த மதம் ஜீவ காருண்யம், ஸர்வ ஜனஸமத்வம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுஞ்சூரம் ஊன்றும்படி செய்தது. ஆனால் உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோ சென்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து உலகமெல்லாம் பொய் மய மென்றும் துக்க மய மென்றும் பிதற்றிக்கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனுஷ நாகரிகத்தை நாசங்கிசெய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்குண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பின்னிட்டு புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்த மதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக்கொண்டு

தான் வந்திருக்கிறது. பிற்காலத்தில் பெளத்த வழி யைத் தமுஹி பலமான மடஸ்தாபனங்கள் செய்த ரோமான் கத்தோவிக்க மகத்திலும் குருக்களுடைய சக்தி மிஞ்சிப்போய் மனித நாகரிகத்துக்குப் பேராபத்து விளையும்போவிருந்தது. அதை ஐரோப்பிய தேசத்தார்கள் பல புரட்சிகளாலும் பெருங் கலகங்களாலும் யுத்தங்களாலும் எதிர்த்து வென்றனர். அதுமுதல் ஐரோப்பாளில் மடாதிபதிகளுக்கு ராஜ்யத்தின் மீதிருந்த செல்வாக்கும் அகிகாரமும் நாளுக்குநாள் குறைந்துகொண்டு வருகின்றன. இது நிற்க.

ஹிந்து தர்மம் புத்த மதத்தை ஜயிக்கவே யில்லை யென்றும், பெளத்த மதமே ஹிந்து மதத்தை ஜயித்துவிட்டதாகவும் சில மாஸங்களின் முன்பு காரைக்குடியில் ஒரு நண்பர் என்னிடம் தர்கித்தார். சரித்திரத்திலும், ப்ரத்யக்ஷத்திலும் ஜீய மற புத்த மத மழிந்து ஹிந்து மதம் வெற்றிபெற்று நிற்கும் செய்தி விளங்குகையில், பட்டப்பகலை யிரவென்று கூறுதல்போல் ஷே காரைக்குடி நண்பர் சொல்லிய பச்சைப் பொய்யை இங்கெடுத்துச் சொல்ல வந்த முகாந்தரம் யாதெனில்:—அவர் சொல்லியது பச்சைப் பொய்யன்று. அதில் சிறி தளவு உண்மையும் கலந்திருக்கிறது. எங்கன மெனில் பெளத்த மார்க்கத்தைக் களைந்தெறிந்து மிஞ்சி கிண்ற ஹிந்து மதம் பல அமிசங்களில் பெளத்த மதக் கருத்துக்களை முழு மையாகவும் டல அமிசங்களில் சற்றேமாற்றியும் தன்னுள்ளே சேர்த்துக்கொண்டு விட்டது. ஆகவே

பெளத்த மதம் இந்நாட்டில் இருந்த இடம் தடங் தெரியாமல் மண்ணேடு மண்ணைய் மதின்து போச வில்லை.

அதன் கொள்கைகளில் பல ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன. இந்தச் செய்தியைபே அந்தக் காரைக்குடி நண்பர் மிகவும் அதிசீரியாக்தியாக மேற்கண்டவாறு பச்சைப் பொய்வடிவத்தில் கூறினார். புனர் ஜன்மக் கொள்கை, புலால் மறுத்தல்—இவை யிரண்டுமே பெளத்த மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்குள் நுழைந்த கொள்கைகளில் முக்யமானவை யென்று கருதப்படுகின்றன. ஆனால் இக்கொள்கைகள் பெளத்த மதத்திலிருந்துதான் ஹிந்து மதத்தில் புகுந்தன வென்று கூறுவதற்கு பலமான ஆதாரங்களில்லை. புனர்ஜன்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பெளத்த மதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத் தக்கபடியாக வரம்பு மீறி வற்புறுத்திற்று. பிற்கால ஹிந்து மதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிரர்த்தகமாக ஏறிப் போய் இப்போது ஹிந்து நம்பிக்கையிலுள்ள குறைகளி லொன்றுக இயல்கிறது. ஸாதாரணமாக ஒரு வனுக்குத் தலை நோவு வந்தாலுங்கூட, அதற்குக் காரணம் முதல் நாள் பசி யில்லாமல் உண்டதோ, அளவு மீறிக் தூக்கம் விழித்ததோ, மிகக் குளிர்ந்த அல்லது மிக அசுத்தமான நீரில் ஸ்நானம் செய்ததோ என்பதை ஆராயு முன்பாகவே அது பூர்வ ஜன்மத் தின் கர்மப் பயனென்று ஹிந்துக்களிலே பாமர்க்

தருதக்கூடிய நிலைமை வந்துவிட்டது. உலகத்து வியாபார நிலைமையையும் பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றி விடலா மென்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானங்களையும், பசிகளையும் மரணங்களையும் நீக்கி விடக் கூடு மென்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்குத் தோன்றவே இடமில்லை. பிறர் சொல்லிய போதி னும் அது அவர்களுக்கு அர்த்த மாவது சிரமம். ஏனென்றால் பணவிதையத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தாரதம்யங்களையும், பார பகுதங்களையும் கண்டு அதற்கு நிவாரணம் தேட வழி தெரியாத இடத்திலே தான் பெரும்பாலும் இந்தப் பூர்வ ஜன்ம கர்ம விதையம் விசேஷமாக ப்ரஸ்தாபத்துக்கு வருகிறது. அற்பாயுள், நீண்ட ஆயுள், நேரம், நோயின்மை, அழகு, அழகின்மை, பாடத் தெரிதல், தெரியாமை, படிப்புத் தெரிதல், அது தெரியாமை—முதலிய எல்லா பேதங்களுக்கும் பூர்வ ஜன்மத்தின் புண்ய பாவச் செயல்களையே முகாந்தர மாகக் காட்டினார்களெனினும், பண விதைய மான வேறுபாடுகளே இவையெல்லாவற்றைக் காட்டிலும் மனிதர்களுக்கு உள்ளக் கொதிப்பையும், நம்பிக்கைக் கேட்டையும் விளைத்து அவர்களை இந்த ஜன்மத்தின் துக்கங்களுக்குப் பூர்வ ஜன்மத்திலே காரணம் தேடுவதும், அடுத்த ஜன்மத்தில் பரிஹாரங் தேடுவது மாகிய விசோதத் தொழிலிலே தூண்டின.

எனவே இந்தப் பூர்வ ஜன்ம ஸித்தாந்தத்தை
பெளத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப் படுத்தி
யது பற்றி நாம் அதற்கு அகிக நன்றி சொலுத்த இட
மில்லை.

பெளத்த மதத்தால் நாம் அடைந்த நன்மை
களிலே உண்மையான நன்மை ஒன்று தான். அதா
வது, விக்ரஹா ராதனையை பெளத்த மதம் ஊர்ஜிதப்
படுத்திற்று. புதிதாக உண்டாக்க வில்லை. ஏற்கென
வேயிருந்த வழக்கத்தை மிகவும் விஸ்தார மாக்கி ஊர்
ஜிதப் படுத்திற்று. பெளத்தர்கள் மனிதருக் கேற்
படுத்திய சிலைகளை நம்மவர் தம்முடைய அத்புத
ஞான சக்தியின் விரிவாலும் கற்பனை சக்தியின் தெளிவாலும்
தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர்.
தேவர்களைச் சிலைகளில்வைத்து வணங்குதல் முக்கிக்கு மஹத்தான ஸாதனங்களி லொன்றும். ஆனால்
உண்மையான பக்தியுடன் வணங்க வேண்டும்.

இனி புத்த மதம் இழைத்த பெருங் தீங்கு யா
தெனிலோ, இடைக் காலத்து மரயாவாதத்தை நம்
மூன்னே எழுப்பி விட்டது. உபநிஷத்துக்களிலும்
வேதத்திலும் மரயா என்ற சொல் பராசக்தியைக்
குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய் யென்ற
தொரு வாதம் உண்டாயிற்று. இதனால் ஜகத் பொய்;
தேவர்கள் பொய்; ஸ-அர்ய, நகூத்ராதிகள் பொய்;
பஞ்ச ஷதம் பொய்; பஞ்சேந்திரியம் பொய்; மனம்
பொய்:—ஸதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால்,
இந்த உலகத்துக் கடமைக ஜொல்லாம் ஏறிக்கு விடத்
தக்கன. இதன் இன்பங்க ஜொல்லாம் துறங்கு விடத்

தக்கன—என்ற தொரு வாதம் எழுந்தது. இவ்வுலக இன்பங்க ளூல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசு வதம் இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையுங் தேடப் புகுதல் மட்டமை யாகும். எனவே எந்தக் கடமைகளையுங் செய்யப் புகுதல் வீண் சிரம மாகும—என்ற கணி ஏற்பட்டது.

ஆனால் இவர்கள் எல்லா இன்பங்களையுங் துறந்து விட்டதாக நடிக்கிறார்களே யன்றி, இவர்கள் அங்குனம் உண்ணமயிலே துறக்க வில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையுங் துறப்பது ஸாத்யமு வில்லை. கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறி களாகத் திரிதல் ஸாத்யம். அது மிக ஸாலபமுங் கூட. இந்தச் சோம்பேறித் தனத்தை ஒரு பெரிய ஸாகமாகக் கருத்தீய அநேகர் துறவு பூனுகிறார் தளைன்று எனக்குத் தொன்றுகிறது.

இவர்கள் கடமைகளைத் துறந்தனரே யன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உண வின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லா விட்டால் உயிர் போய்விடுமே என்றால் அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்க வில்லை. ஸநாந இன்பத்தைத் துறக்க வில்லை. துக்க இன்பத்தைத் துறக்கவில்லை. கல்வி இன்பத்தைத் துறக்க வில்லை. புகழின் பத்தைத் துறக்க வில்லை. உயிரின்பத்தைத் துறக்க வில்லை. வாதின்பத்தைத் துறக்க வில்லை. அவர்களில் முக்யஸ்தர்களாகிய மட்டதி பதிகள் பண-

வின்பத்தையுந் துறக்க வில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்கிரை எழுதப்பட்டது.

உலக மெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை கிரை ஆதார மாக உடையது. மாயை பொய் பில்லை. பொய் தோன்றுது சின் மாறுகிறதே யெனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்பில்லை. அது கடவுளின் திருமீமனி. இங்கு திமைகள் வென்றெழுழித்தற் குரியன. நன்மைகள் செய்தற்கும் எய்துதற்கும் உரிய சர்னுக்தியால்—கடவுளிடம் தீராத மாறுத பக்தியால்—யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் ஸமமாகக் கருதக் கடவீர். அதனால், விடுதலை யடைவீர்கள். ஸத்ய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத் தன்மை அடைவீர்கள்.

இந்த மஹத்தான் உண்மையையீடைய கிரை உபதேசிக்கிறது.

R6

முகவரை முற்றிற்று. அவைக்காலம்

149648

கிராம தெரு தெரு தெரு